



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,063 — FRIDAY, JANUARY 13, 1950

Published by Authority

## PART III—LANDS

(Separate pages is given to each Part in order that it may be filed separately.)

|  | PAGE |  | PAGE |
|--|------|--|------|
| Land Settlement Notices :—             |      | Land Sales by the Settlement Officer :—      |      |
| Preliminary Notices                    | —    | Western Province                             | —    |
| Final Orders                           | —    | Central Province                             | —    |
| Land Sales by the Government Agents :— |      | Southern Province                            | —    |
| Western Province                       | —    | Northern Province                            | —    |
| Central Province                       | —    | Eastern Province                             | —    |
| Southern Province                      | —    | North-Western Province                       | —    |
| Northern Province                      | —    | North-Central Province                       | —    |
| Eastern Province                       | —    | Province of Uva                              | —    |
| North-Western Province                 | —    | Province of Sabaragamuwa                     | 7    |
| North-Central Province                 | —    | Land Acquisition Notices                     | 8    |
| Province of Uva                        | —    | Notices under the Land Development Ordinance | —    |
| Province of Sabaragamuwa               | —    | Land Redemption Notices                      | 13   |
|  |      | Land Resumption Notices                      | —    |
|  |      | Miscellaneous Land Notices                   | 14   |
|  |      | Lands under Peasant Proprietor Scheme        | —    |

## Land Sales by the Settlement Officer

### PROVINCE OF SABARAGAMUWA

No. 14,432, S. O.—The Settlement Officer will, on Saturday, March 4, 1950, at 9 a.m., at Munnana Camp, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Two allotments of land situated in the Palle Pattu of Kuruwiti Korale Division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

| Lot | Name of Land     | Block survey preliminary plan No. 712.—Ilukpitiya   | Name of Applicant or Claimant | Description | Extent   |
|-----|------------------|---|-------------------------------|-------------|----------|
|     |                  |   |                               |             | A. R. P. |
| 92  | Pannalheewewatta | (1) Wijesundera Mudiyanse-lage Premaratne Menike, (3) Wijesundera Mudiyanse-lage Sumanasekera Punchi Menike, (4) ditto Ukku Banda, all of Ilukpitiya, (5) Weerasinghe Mudiyanse-lage Dingiri Bandara, (6) ditto Loku Bandara, (7) ditto Kiru Bandara, (8) ditto Puchi Bandara, (9) ditto Ratu Bandara, (10) ditto Ran Menike, all of Marambekanda, (11) ditto Pamaratna Bandara of Walangolla, (12) Pannala Senanayake Mudiyanse-lage Kusunawathie Kumarihami, (13) ditto Heen Kumarihami, (14) ditto Robert Watowita, (15) ditto Solomon Bandara Watowita, (16) ditto Lubert Watowita, all of Poharabawa |                               | Rubber      | 4 1 11   |
| 233 | Ihalawatta       | (1) D. J. Weerakoon, (2) Dr. T. H. Dias of Panadura, (3) P. S. Fernando, (4) Wijesundera Mudiyanse-lage Puchi Banda of Ilukpitiya   |                               | do.         | 3 1 39   |

Upset price up to Rs. 100 per acre. Further information regarding those lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, December 23, 1949.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.


No. 14,433, S. O.—The Settlement Officer will, on Friday, March 3, 1950, at 9 a.m., at Munnana Camp, put up to auction, for sale or settlement, or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Eleven allotments of land situated in the Palle Pattu of Kuruwiti Korale Division of the Ratnapura District of the Province of Sabaragamuwa.

| Lot | Name of Land           | Block survey preliminary plan No. 661. Ganegoda   | Name of Applicant or Claimant | Description | Extent   |
|-----|------------------------|---|-------------------------------|-------------|----------|
|     |                        |   |                               |             | A. R. P. |
| 107 | Ellapitahenewatta      | Millawitiye Gamaetirallage Heen Mahatmaya   |                               | Rubber      | 0 2 6    |
| 111 | Agalawattahena         | Ganegoda Mudiyanse-lage Dingiri Mahatmaya   |                               | Chena       | 0 1 23   |
| 125 | Kattuwakandehenewatta  | (1) Kahawala Patirannehelage William Karunaratne of Welkada, Colombo, (2) Kahawala Muhandramalage Subarat Menike of Ganegoda  |                               | Garden      | 0 0 7    |
| 143 | Amunewalagawahenewatta | Hingurala Mudiyanse-lage Mohotti Appuhamy   |                               | Rubber      | 0 1 5    |
| 127 | Kattuwakandehena       | Fulanegoda Kandege Gomis Appu and others  |                               | Chena       | 0 0 28   |
| 157 | Amunewalagawahena      | Kahawala Patirannehelage Sribohamy  |                               | do          | 0 2 7    |
| 158 | Do.                    | (1) W. Dingiri Mahatmaya of Ganegoda, c/o Sunderland Estate, Eheiyagoda, (2) E. A. Loku Menike, c/o E. A. Jayasekera of ditto |                               | do          | 0 2 4    |
| 16  | Ellapitahena           | (1) Kahawala Muhandramalage Jayawardene Appuhami, (2) ditto Ran Menike, (3) Alawattage Appuhami                               |                               | do.         | 0 3 1    |
| 53  | Kattuwakandehenewatta  | (1) Hingurala Mudiyanse-lage Appuhami, (2) ditto Podi Singho  |                               | Garden      | 0 1 5    |
| 56  | Kattuwakandehena       | (1) ditto Appuhami, (2) ditto Podi Singho and others  |                               | Chena       | 0 1 12   |
| 149 | Yakkinarangalahena     | Vitaramalage Dhantahami and others  |                               | do.         | 0 0 29   |

Upset price up to Rs. 100 per acre. Further information regarding these lands can be obtained from the Settlement Officer, Colombo, and plans of them from the Surveyor-General, Colombo.

Land Commissioner's Office,  
Colombo, December 23, 1949.

K. KANAGASUNDRAM,  
for Land Commissioner.



## Land Acquisition Notices

L 2916

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for Mt/Alutgama School, to wit:—

| Lot | Name of Land     | Description   | Name of Claimant                         | Extent |       |
|-----|------------------|---|--|--------|-------|
|     |                  |   |  | A.     | R. P. |
| 1   | Moragolleyawatta | Coconut garden contains 134 coconut trees 25-30 years, 3 coconut trees 10-15 years, 185 arecanut trees 25-30 years, 3 jak trees 25-30 years, 3 humudella trees 25-30 years, and 3 kapok trees 15-20 years | A Sivasambu of Nicholoya Estate, Rattota | 3      | 0 0.3 |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Matale Kachcheri, on February 13, 1950, at 11 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matale, January 7, 1950.

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, Urubolka Oya Anicut Scheme, to wit:—

| Lot | Name of Land      | Description  | Name of Claimant   | Extent |        |
|-----|-------------------|--|--|--------|--------|
|     |                   |  |  | A.     | R. P.  |
| 89  | Lindagawawatta    | Garden contains 4 breadfruit trees 50 years, 1 coconut tree 50 years, 2 coconut trees 3 years, 1 arecanut tree 5 years                 | (1) Don Andris Abeywickrema, (2) Don Nicholas Abeywickrema both of Weeraketiya, (3) Gardias Abeygoonewardena of Kinchiguna, (4) S. P. Mohottige Don Hendrick, (5) D. Coranalis, (6) Loku Hetti Mudalali, (7) G. Don Hendrick, all of Weeraketiya | 0      | 0 33.2 |
| 90  | Iriyagahawatta    | Garden contains 12 coconut trees 30 years, 5 arecanut trees and 1 breadfruit tree 30 years, 1 orange tree 10 years                     | G. Don Hendrick of Weeraketiya   | 0      | 0 35.2 |
| 91  | Wampataghamulana  | Paddy field  | (1) Galaganaralaleye Don Hendrick, (2) Don Andreas Siriwardena, both of Weeraketiya  | 0      | 0 15.2 |
| 92  | Iriyagahamulana   | Paddy field  | Randombege B. de Silva of Batigama, Dikwela  | 0      | 0 3.6  |
| 93  | Iriyagahakoratuwa | Garden contains 14 coconut, 7 arecanut, and 1 breadfruit trees 40 years  | (1) G. Don Hendrick, (2) Don Anderson Siriwardena, both of Weeraketiya   | 0      | 0 23.6 |
| 83  | Kopiawatta        | Garden contains 7 coconut trees and 2 murunga trees 5-40 years   | D. N. Rajapaksa Weeraketiya  | 0      | 1 4.1  |
| 84  | Bogahakoratuwa    | Part of garden (no cultivation)  | (1) Mrs. A. M. Dissanayaka of Pallamaruwa, Tangalla, (2) D. Carolis Weerasingha, Weeraketiya   | 0      | 0 23.4 |
| 85  | Odekumbura        | Paddy field  | do.  | 0      | 0 3.3  |
| 86  | Pansalwatta       | Part of garden (no cultivation)  | Sri Somananda Thero of Mulkirigala Raja Maha Vihara  | 0      | 0 6.5  |
| 87  | Do.               | Garden contains 32 coconut trees 10-40 years, 4 breadfruit trees 40 years, 3 jak and 1 lime trees 40 years, 1 cinnamon plant           | do.  | 0      | 1 35.5 |
| 88  | Ketakalagewatta   | Part of garden (no cultivation)  | (1) Kankanana Patirana Dona Carolina, (2) Don Dionis Wanigaratne Samarasekera, (3) Don A. Abeywickrema all of Weeraketiya  | 0      | 0 2.7  |
| 94  | Iriyagahawatta    | Garden contains 12 coconut trees 5 years, 2 coconut trees 40-60 years, 2 belin trees, 11 arecanut trees and 2 kumbuk trees 15-25 years | (1) Puwakdande Muhandirama Juwams, (2) ditto Sadin, (3) Angappulige Babun, (4) Samaradin Parattu Mohottige Don Hendrick, all of Weeraketiya  | 0      | 0 22.2 |
| 95  | Welipasspeya      | Paddy field  | Suderis de Silva Weerasinghe of Dikwela  | 0      | 0 0.5  |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Village Committee, Weeraketiya, on February 8, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, January 4, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Ministry of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, H/Nakulugamuwa Junior School, to wit:—

| Lot | Name of Land      | Description  | Name of Claimant                           | Extent |         |
|-----|-------------------|--|--|--------|---------|
|     |                   |  |  | A.     | R. P.   |
| 288 | Wirittamullawatta | Garden contains 1 jak tree 40 years, 1 kitul tree 15 years, 1 billin tree 5 years, 5 plantain bushes and a thatched masonry school | Muhandiram D. J. Attapattu of Nakulugamuwa | 0      | 0 13.30 |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Nakulugamuwa Government Junior School, on February 11, 1950, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, January 4, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

HAVING been duly directed by the Hon. the Minister for Agriculture and Lands under a delegation from His Excellency the Governor-General, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, Anuradhapura New Town Construction (Stage I), to wit:—

Plan No.—Combined Supplement No. 1 to T. S. P. P. 14A—N.C. P. and final village plans 257, 523 and 259

Plan No. — T. S. P. P. 14B. Village—Anuradhapura U. C. Area

| Lot   | Name of Land  | Description  | Name of Claimant  | Extent |         |
|-------|---|--|---|--------|---------|
|       |   |  |   | A.     | R. P.   |
| 1204  | Nuwarawakele assessment No. 89, Dickson Road  | Garden (abandoned) contains 4 coconut trees 20 years, 2 palmyra trees 40 years and some mara and kumbuk trees 40 years, and portions of two zinc-roofed zinc wall latrines. (The 2 latrines had been constructed by the Urban Council, Anuradhapura)   | W. Amarasinghe of Urapola, Veyangoda, Mrs. P. W. G. Seneviratne of Sanda-girapaya, Attanagala, Mrs. Dona Cee-liya Nona Hamine, c/o A. D. Davith Appuhami of Weragala, Yakkala, and Mrs. V. V. Jinadasa, Korala of Dera-niyagala   | 1      | 2 17.43 |
| 1205  | Footpath (no assess-ment number)  | Footpath .. .. .   | do.   | 0      | 0 2.45  |
| 1205½ | Do.   | do.  | do.   | 0      | 0 1.29  |
| 1206  | Do.   | do.  | do.   | 0      | 0 3.38  |
| 1207  | House, part of assess-ment No. 4, Dickson Road  | Part of thatched mud building  | K. B. Kulatunga of Kirwelapitiya, Rambukkana  | 0      | 0 0.35  |
| 1208  | Elabodakele assessment Nos. 12/8 and 10/6, Railway Approach Road                                  | Garden and part of road contains 60 coconut trees 15-20 years, 1 mango tree, 1 palmyra tree and 1 breadfruit tree each 15 years, 17 arecanut trees 12 years, 3 orange trees 7 years, 2 satinwood and 1 palu trees each 20 years, 5 murunga trees 7 years, and vegetables and a thatched mud building a zinc roofed zinc-walled building and 2 gate pillars | K. B. Bulankulama of Bulankulama Walauwa, Nuwarawewa  | 1      | 2 28    |
| 1209  | Toluwilalawanewatta, part of assessment No. 10/11, Railway Approach Road                          | Garden contains 27 coconut trees 15-40 years, 4 jak trees 15-30 years, 1 mango tree 40 years, 1 bel tree 15 years and several plantain trees, a thatched mud building and a masonry tomb   | do.   | 1      | 0 26.21 |
| 1210  | Do.   | Part of garden (contains no cultivation)   | do.   | 0      | 0 1.13  |
| 1211  | Nuwaraweaaddarakele, assessment Nos. 12, 12/1, 12/2, 12/3, 14, 16 and 18, Weerasekeraramaya Road  | Coconut garden 20 years and chena contains 6 thatched mud buildings and a masonry concrete roofed latrine  | P. A. M. Weerasekera of Weerasekera-ramaya Road, Nuwarawewa. (The thatched building towards the west of the lot was put up by S. Krishnaswamy of Weerasekeraramaya Road, Nuwarawewa. All other buildings by the claimant)   | 4      | 0 4.40  |
| 1212  | Nuwaraweaaddarakele, assessment Nos. 9, 11, 13, 17, 19, 21, 23 and 25, Weerasekeraramaya Road     | Garden contains 11 coconut trees 20 years, 5 orange and 2 lime trees 10 years each, and 4 murunga trees 12 years, and 3 thatched mud buildings and 1 tiled masonry building (bomalawa)   | P. A. M. Weerasekera and M. D. L. Gunatilaka, both of Weerasekeraramaya Road, Nuwarawewa  | 1      | 1 20.02 |
| 1213  | Nuwaraweaaddarakele, assessment No. 34/3, Nuwarawewa Road   | Garden and chena contain 14 coconut trees, 3 jak trees and 1 mango tree 15 years, 3 lime trees 8 years, and 1 tamarind tree 20 years, and 2 thatched mud buildings   | K. Elayathamby of Kurunegala Road, Anuradhapura   | 1      | 1 16.11 |
| 1214  | Nuwaraweaaddarakele, assessment No. 29/1, Nuwarawewa Road   | Garden contains 1 coconut tree, and 9 mango trees 15 years, and 4 lime trees 8-10 years, and 2 thatched mud buildings  | W. A. Podisingho of Weerasekeraramaya Road, Nuwarawewa  | 0      | 3 0.04  |
| 1215  | Nuwaraweaaddarakele, assessment No. 29, Weerasekeraramaya Road                                    | Chena  | P. A. M. Weerasekera of Weerasekera-ramaya Road, Nuwarawewa   | 0      | 0 30.97 |
| 1216  | Nuwaraweaaddarakele, assessment Nos. 31 & 33 Weerasekeraramaya Road                               | Garden contains 4 coconut trees 15 years, 1 mango and 2 jak trees 10 years, 2 orange and 3 lime trees 12 years, and 6 murunga trees 5 years, a mud thatched building and part of a mud thatched building   | J. A. T. Rainatunga, Weerasekeraramaya Road, Nuwarawewa   | 0      | 0 22.36 |
| 1217  | Nuwaraweaaddarakele, assessment No. 30, Weerasekeraramaya Road                                    | Chena  | R. P. Dorothy Murtha of Cotta Road Borella  | 1      | 3 19.63 |
| 1218  | Nuwaraweaaddarakele, assessment No. 35, Weerasekeraramaya Road                                    | Garden contains 10 coconut trees 20 years, 3 jak trees 15 years, 1 del and 4 lime trees 10 years, a thatched mud building and part of a thatched mud building and a masonry well   | Don Edmund Sumithra Arachchi, c/o Goonesekera Book Depot, Trincomalee Road, Anuradhapura  | 0      | 1 18.55 |
| 1219  | Nuwaraweaaddarakele, assessment Nos. 38, 40, 42, 42/1, 42/2, 42/4, 42/5 and 42/6, Nuwarawewa Road | Paddy field and chena contains 6 thatched mud buildings  | Clarice Ratwatte Etipola Kumarihamy of Siyambalgoda Walauwa, Kaduganawa and P. B. Warakaula of Warakaula Walauwa, Kandy (1 mud building was constructed by K. John of Bund Road, Nuwarawewa. 1 mud building was constructed and whole of the paddy field area was asweddumised by W. M. Appuhami of Bund Road Nuwarawewa. 2 thatched mud buildings were constructed by Kumara-singhe Hamine of Bund Road, Nuwarawewa. 2 thatched mud buildings were constructed by D. V. Jayasuriya of Bund Road, Nuwarawewa) | 17     | 0 2 54  |
| 1220  | Nuwaraweaaddarakele, assessment No. 42/3, Nuwarawewa Road   | Paddy field, chena and garden contain 4 coconut trees 50 years, and several papaw, plantain and murunga trees 5 years and a thatched mud building  | D. J. de Lanerolle of Outer Circular Road, Anuradhapura, (The thatched mud building was constructed and the whole of the paddy field was asweddumised by H. M. Mary Nona of Bund Road, Nuwarawewa)  | 2      | 0 6 32  |
| 1221  | Nuwaraweaaddarakele, assessment Nos. 43 and 45, Weerasekeraramaya Road                            | Garden and chena contain 27 coconut trees 15 years, 6 lime trees 5-10 years, 1 mango and 3 kaju trees 15 years, 1 jak tree 12 years, 1 bel tree 10 years, 2 satinwood trees 30 years, 1 tiled mud building, 2 thatched mud buildings and 3 thatched cadjan-walled buildings  | P. A. M. Weerasekera of Weerasekera-ramaya Road, Nuwarawewa   | 3      | 0 37.80 |
| 1222  | Nuwaraweaaddarakele, assessment No. 32, Weerasekeraramaya Road                                    | Chena  | do.   | 0      | 1 31.99 |

| Lot   | Name of Land  | Description   | Name of Claimant  | Extent<br>A. R. P. |
|---|---|---|---|--------------------|
| 1223  | Nuwarawewaaddarakele, assessment Nos. 34 and 34/1, Weerasekeraramaya Road | Garden contains 17 coconut trees 15 years, 1 jak and 4 mango trees 8 years, 1 orange and 1 kaju trees 6 years and several murunga trees 10 years, 1 tiled cemented mud building and 2 thatched mud buildings  | H. B. Heen Appu of Weerasekeraramaya Road, Nuwarawewa   | 0 1 33.59          |
| 1224  | Nuwarawewaaddarakele, assessment No. 36 (part), Weerasekeraramaya Road    | Chena   | P. A. M. Weerasekera of Weerasekeraramaya Road, Nuwarawewa  | 0 2 37.86          |
| 1225  | Do.   | Garden contains 2 coconut trees 12 years, 2 lime trees 5 years and several murunga trees 8 years, and a zinc roofed mud building and a thatched mud annexe  | Welhkadage Caroline Boteju of Weerasekeraramaya Road, Nuwarawewa  | 0 2 11.39          |
| 1226  | Nuwarawewaaddarakele, assessment Nos. 40 and 42, Weerasekeraramaya Road   | Chena   | A. D. Wijeris, 420, Railway Town, Anuradhapura  | 2 3 8.48           |
| 1227  | Nuwarawewaaddarakele, assessment No. 44, Weerasekeraramaya Road           | Chena and part of Wan-ela (abandoned) contain 3 coconut trees 10 years  | Mudaliyar R. Munasinghe of Dehiwala.  | 1 0 36.07          |
| 1228  | Nuwarawewaaddarakele, assessment No. 46, Weerasekeraramaya Road           | Chena, Wan-ela (abandoned) and garden contain 1 coconut tree 10 years and several murunga trees 6 years and flower plants, 1 tiled masonry building (bomaluwa), 2 thatched mud buildings and 1 thatched mud latrine   | R. Dharmalankara Thero, Chief Priest, Weerasekeraramaya Road, Nuwarawewa  | 1 1 19.51          |
| Plan No. — Final village plan No. 257. Village—Ponnawarankulama |   |   |   |                    |
| 12  | Ponnawarankulamawatta   | Garden, chena and water hole contain 9 lime, 13 margosa, 2 orange, 2 bel, 3 palmyra, 3 tamarind, 3 halmilla, 1 suriya and 6 pomegranate trees 5-20 years, 46 murunga trees 10-15 years, and a brick-walled cadjan-roofed house  | R. H. Jayasekera of Ottupallam Road, Anuradhapura   | 2 0 24             |
| 13  | Ponnawarankulamahena  | Garden contains 3 margosa trees 15-20 years, 3 jak trees 10 years, 1 palmyra tree 8 years, 21 murunga trees 5-10 years  | M. Thambiah, Vilapodai, Manipay   | 2 3 26             |
| 14  | Cart track  | Cart track  | do.   | 0 0 15             |
| 15  | Ponnawarankulamahena  | Chena contains 38 coconut plants 2 years, 2 orange, 2 lime, 2 mango, 2 pomegranate trees all 1 year, 3 palmyra trees 10 years, 17 murunga trees 5-10 years, 1 mud thatched house  | Mrs. Govindasamy Ratnavelu of Railway Town, Anuradhapura. (House and all cultivations excepting palmyra trees, planted by R. M. Ranham)                               | 2 1 13.37          |
| 16  | Do  | Chena contains 2 palmyra palms 10 years, 2 murunga trees 5-10 years   | D. J. Mendis of Railway Town, Anuradhapura  | 3 1 28.63          |
| 17  | Ponnarankulamawatta Ponnarankulamahena                                    | Coconut garden 10-12 years, contains 8 coconut trees and chena  | R. Dias of Railway Town, Anuradhapura, Meemunage Baba Nona Fernando of Gorakana, Panadure and D. K. C. Hemachandra of Ponnawarankulama                                | 0 2 37.40          |
| 18  | Ponnarankulamahena  | Paddy fields, chena and garden contains 1 coconut, 3 mango, 8 lime, 1 tamarind, and 23 murunga trees all 10-15 years, 1 brick thatched house, and 1 mud thatched house and 1 well under construction  | D. K. C. Hemachandra of Ponnawarankulama  | 2 2 8.80           |
| 19  | Ponnarankulamawatta   | Garden contains 36 coconut trees, 2 lime, 1 orange, 5 pomegranate, 3 margosa and 10 murunga trees all 10 to 20 years, and a mud thatched house  | Meemunage Baba Nona Fernando of Gorakana, Panadure  | 0 3 36.62          |
| 20  | Do.   | Paddy field and coconut garden 10 to 20 years, contains 8 jak, 1 mango, 3 lime, 3 orange, 1 pomegranate, 1 tamarind, 2 margosa, 2 cashew and 24 murunga trees all 10-20 years, 1 mud thatched house, 1 masonry well and 1 masonry cistern   | R. Dias of Railway Town, Anuradhapura   | 1 0 10             |
| 21  | Do.   | Coconut garden 12 years, contains, 5 jak, 1 mango, 5 lime, 6 orange, 1 arecanut, 4 pomegranate, 1 tamarind, 1 cashew, 1 margosa and 51 murunga trees all 5-12 years, 1 mud thatched house, 1 unbuild well   | R. M. Jayasekera of Railway Town, Anuradhapura  | 1 0 2.18           |
| 22  | Ponnawarankulamahena  | Chena contains 1 satinwood tree and 2 palmyra palms 20 years, 1 orange and 1 lime trees 2 years, 112 murunga trees 5-10 years, 1 unbuild well and 1 open thatched house   | W. A. Appuhamilage Amerasinghe of Madakotuwa, Attanagala. (House and well constructed by and cultivations claimed by Hendrick Appunani)                               | 5 2 5.01           |
| 23  | Do.   | Paddyfield contains 1 margosa and 8 murunga trees 10 years  | Cadravel Meilagu alias Cadravel-many of Ponnawarankulama  | 0 2 29.43          |
| 24  | Do.   | Coconut garden 10-25 years, contains 5 jak, 9 lime, 7 orange, 10 naran, 5 arecanut, 4 palmyra and 1 tamarind and 12 murunga trees all 10-15 years, 3 mango and 1 pomegranate and 3 biling trees all 5-10 years, 1 unbuild well and 1 tiled mud house  | M. Jainambu Beebee of Ponnawarankulama  | 0 3 22.21          |
| 25  | Ponnawarankulamawatta   | Garden contains 52 coconut trees, 3 jak, 228 palmyra and 4 tamarind trees all 15-25 years, 12 mango, 2 lime, 46 margosa trees and 62 murunga trees 5-15 years, 1 mud thatched house, 1 thatched-roofed and cadjan-walled house and 1 masonry well   | K. Chelliah of Weinman Road, Nallur, Jaffna and S. Sabapathipillai, general merchant, Tirappane. (The 2 houses constructed by E. Mohamadu Ismail of Ponnawarankulama) | 14 3 22.93         |
| 26  | Do.   | Garden contains 80 coconut trees, 32 jak, 5 mango, 3 breadfruit, 28 lime, 35 orange, 9 naran, 5 pomegranate, 2 margosa, 1 biling, 2 bel and 10 murunga trees all 5-15 years, 1 unbuild well and 1 mud thatched house  | D. M. A. Catherinahami of Ponnawarankulama  | 1 2 15.95          |
| 27  | Do.   | Chena and coconut garden 10-25 years, contains 5 jak, 3 mango, 11 lime, 3 orange, 3 naran, 8 palmyra, 2 tamarind and 3 margosa trees all 10-25 years, 12 arecanut and 1 pomegranate, 2 bel, 1 biling and 25 murunga trees all 1-5 years, 2 mud thatched houses, 1 mud thatched and tiled house, and 1 unbuild well (well not in use and hence not off-setted) | K. P. Meera Mohideen of Ponnawarankulama  | 1 2 4.96           |

| Lot | Name of Land   | Description   | Name of Claimant   | Extent<br>A. R. P. |
|-----|--|---|--|--------------------|
| 28  | Ponnawarankulamahena                                       | Paddy field, chena and garden contains 5 margosa trees, 3 palmyra, 1 coconut and 1 mango trees all 5-25 years, and 2 mud thatched houses  | M. Asanar, K. P. Hameedu Sultan, P. H. Marikar and H. Mastan <i>alias</i> Segu Abdul Cader (houses claimed by P. H. Marikar) | 1 1 35.20          |
| 29  | Ponnawarankulamawela                                       | Owita contains 2 margosa trees 5-10 years and 1 unbuilt well  | M. Asanar of Ponnawarankulama  | 0 0 16.95          |
| 30  | Ponnawarankulamawatta                                      | Paddy field and garden contains 10 coconut trees 10-25 years, 6 lime and 1 pomegranate trees 2-5 years, and 1 mud cadjan and corrugated-roofed house  | K. Juwariammah of Kurunegala Road, Anuradhapura  | 0 3 9.43           |
| 31  | Ponnawarankulamawela                                       | Chena .. .. .   | E. M. Tikiri Banda of Ponnawarankulama   | 0 0 6.97           |
| 32  | Ponnawarankulamahena                                       | Paddy field .. .. .   | K. B. Dhanapala of Puwakgahakumbura, Kadugannawa (cultivated by P. H. Marikar, P. O. 23)                                     | 0 0 11.36          |
| 33  | Ponnawarankulamawela, Ponnawarankulamawatta                | Paddy field and coconut garden 20-45 years, contains 4 mango, 1 jak, 3 arecanut, 1 beli and 9 palmyra trees, all 15-30 years, 1 mud thatched house and a masonry well   | K. B. Dhanapala of Puwakgahakumbura, Kadugannawa   | 4 3 17.54          |
| 34  | Khombagahakumbura..  | Paddy field and threshing floor .. .. .   | Mempathumma <i>alias</i> Sinnapillai of Kombichchikulam, Anuradhapura  | 1 3 24.85          |
| 35  | Ponnawarankulamawatta                                      | Paddy field and coconut garden 10-25 years, coconut garden contains 20 jak, 4 breadfruit, 2 margosa, 9 mango, 4 orange, 1 biling, 1 naran, 1 pomegranate, 2 arecanut and 1 lime trees all 5-15 years, and 1 open thatched house and a masonry well. Paddy field contains 26 coconut trees 15-20 years                                     | U. K. Nimalawathie, Kottikawatta Junction, Kottikawatta, Angoda  | 2 0 36.82          |
| 36  | Do.  | Coconut garden 15-40 years, contains 9 jak, 21 mango, 2 kitul, 5 breadfruit, 10 lime, 7 orange, 6 cashew, 2 arecanut, 4 beli, 5 margosa, 1 ebony, 4 pomegranate, 1 tamarind and 5 murunga trees all 15-40 years, 1 mud thatched house, 2 brick and mud-walled and tiled-roofed houses, 1 mud-walled, zinc-roofed house and 1 masonry well | K. Ranhami <i>alias</i> K. Mudalihami of Ponnawarankulama  | 1 3 34.06          |
| 37  | Do.  | Coconut garden 15-25 years, contains 7 mango, 1 jak, 1 lime, 3 margosa, 3 pomegranate, 2 tamarind and 2 cashew trees all 2-10 years, 1 masonry tiled house, 1 masonry tiled latrine, and 1 brick and mud-walled thatched house, and 1 masonry well  | M. D. L. Gunatillaka, c/o A. W. Wijeris Appu, 420, Railway Town, Anuradhapura  | 0 3 32.17          |
| 38  | Do.  | Coconut garden 10-30 years, contains 3 jak, 7 mango, 2 cashew and 5 margosa trees all 10-30 years, 1 pomegranate and 17 murunga trees 5 years, 1 mud thatched house and 1 open thatched house   | M. William Singho, c/o L. I. Perera, Civil Hospital, Trincomalee   | 3 0 12.26          |
| 39  | Do.  | Coconut garden 10-30 years contains 3 jak, 6 mango, 1 lime and 3 orange trees 10-30 years, 2 palmyra palms and 2 murunga trees 5 years, and 1 mud thatched house  | S. K. Rasiyah of Railway Town, Anuradhapura  | 0 3 13.86          |
| 40  | Veeragahakumbura ..  | Paddyfield and owita .. .. .  | N. Podiappuhami of Approach Road, Railway Town, Anuradhapura   | 1 0 34.59          |
| 41  | Khombagahakumbura..  | Paddy field and owita .. .. .   | M. T. Asanar of Ponnawarankulama ..  | 0 1 33.68          |
| 42  | Paluganakumbura and Weeragahakumbura                       | Paddy field and coconut garden contains 8 jak, 3 mango, 2 arecanut, 8 lime, 1 orange, 2 pomegranate, 2 murunga and 3 margosa trees all 15-35 years, 1 tiled masonry house, 1 mud thatched kitchen and 1 masonry well and masonry cistern  | K. L. P. Easo Nooa of 6, Dickson Road, Anuradhapura  | 5 2 35.0           |
| 43  | Ponnawarankulamawela, Ambagahawatta, Ponnawarankulamawatta | Paddy field and coconut garden 15-20 years, contains 7 jak, 7 mango, 4 margosa, 3 murunga and 1 orange trees all 15-25 years, 1 lime and 1 pomegranate plants 1 year and 1 mud thatched house   | D. K. Ranasinghe, Gothotuwa, Angoda..  | 1 0 22.60          |
| 44  | Ponnawarankulamawela, Ponnawarankulamawatta                | Paddy field and coconut garden 35 years, contains 9 jak, 4 mango, 3 margosa, 4 orange and 1 murunga trees all 15-30 years, 1 lime tree 1 year, 1 mud thatched house and 1 unbuilt well  | W. A. Odiris Singho, Paramulla, Veyangoda  | 2 1 35.45          |
| 45  | Ponnawarankulamawela                                       | Paddy field .. .. .   | K. Mudalihami <i>alias</i> K. Ranhami of Ponnawarankulama  | 0 1 8.43           |
| 46  | Do.  | Paddy field contains 6 coconut trees 60 years and 1 margosa tree 15 years   | P. H. Marikar, P. O. 23 and W. Piyadasa of Railway Town, Anuradhapura  | 1 3 1.50           |
| 47  | Do.  | Paddy field contains 13 coconut trees 35 years..  | K. Mudalihami <i>alias</i> K. Ranhami of Ponnawarankulama  | 0 1 30.38          |
| 48  | Do.  | Paddy field contains 4 coconut trees 30 years ..  | P. H. Marikar P. O. 23, K. P. Maera Mohideen and H. Mastan of Ponnawarankulama   | 0 2 27.57          |
| 49  | Do.  | Paddy field contains 6 coconut trees 45 years, 1 mango tree 40 years, 3 arecanut trees 3 years and 1 margosa tree 15 years  | N. Naina Muhammadu of Ponnawarankulama   | 0 1 21.71          |
| 50  | Ponnawarankulamawatta                                      | Coconut garden 15-35 years contains 10 jak, 1 breadfruit, 1 biling, 2 naran, 4 mango and 2 arecanut trees all 15-30 years, 1 tiled mud house and 1 masonry well   | J. A. Jamis Appu of Ponnawarankulama   | 0 1 18.89          |
| 51  | Do.  | Coconut garden 45 years contains 10 jak, 6 mango, 9 arecanut, 4 lime and 1 naran trees all 25-45 years, 10 arecanut trees 5 years, and 1 mud thatched house   | N. Naina Muhammadu of Ponnawarankulama   | 0 3 2.86           |
| 52  | Do.  | Coconut garden 35 years, contains 1 mango, 2 lime, 1 orange, 1 pomegranate, 3 jak, 2 cashew, 1 tamarind and 4 margosa trees all 15-25 years, 1 mud thatched house, 1 masonry well and 1 house under construction  | M. W. William Silva, Railway Town, Anuradhapura  | 0 2 16.10          |
| 53  | Do.  | Coconut garden 45 years, contains 2 jak, 3 mango, 2 beli and palmyra trees all 15-45 years, 1 craige tree 1-6 years, and 1 mud thatched house   | K. Kiddinan of Ponnawarankulama ..   | 0 0 30.64          |

| Lot   | Name of Land          | Description   | Name of Claimant  | Extent<br>A. R. P. |
|---|-----------------------|---|---|--------------------|
| 54  | Ponnawarankulamawatta | Coconut garden 35 years, contains 2 mango, 3-jak, 2 margosa, 7 lime, 11 orange and 1 beli trees, all 15-35 years and 1 mud thatched house   | Rangasamy Sinniah and Rangasamy Pappu, both of Basawakkulama, Anuradhapura  | 0 2 10-85          |
| Plan No. — Final village plan No. 523. Village — Nuwarawewa |                       |   |   |                    |
| 105   | Elabodakele           | Chena, water hole (part), paths, footpaths and gardens contains 6 coconut trees 2-8 years, 1 coconut tree and 1 mango tree, both 25 years, 1 halmilla tree 20 years, 9 lime, 5 orange, 6 mango and 4 jak trees all 2-5 years, 11 mud thatched houses, 2 thatched roof and cadjan-walled houses, 4 masonry wells and 6 unbuilt wells | P. B. Ratwatte, Tumpane Walauwa, Galagedera (1 mud thatched house and 1 masonry well constructed by K. Seerankan, 1 masonry well and 1 mud thatched house constructed by and 7 lime and 5 orange, 5 mango and 4 jak trees all 2-5 years planted by A. James, 2 mud thatched houses constructed by Narankotuwegedara Kirihami, 1 mud thatched house and 1 unbuilt well constructed by R. Perumal, 1 mud thatched house constructed by and 1 coconut tree 3 years planted by Narankottuwegedara Pusumba, 1 thatched-roofed and cadjan-walled house and 1 masonry well constructed by and 2 coconut trees planted by R. Narayanan, 1 thatched-roofed and cadjan-walled house, 1 masonry well and 1 mud thatched house, constructed by and 2 coconut trees 3-8 years, 1 lime tree 5 years and 1 mango tree 3 years planted by V. Narayanan, 2 unbuilt wells and 1 mud thatched house constructed by M. Ramasamy, 1 unbuilt well constructed by, and 1 coconut tree 3 years, 1 lime tree 5 years, 1 halmilla tree 20 years, 1 mango and 1 coconut trees, both 25 years planted by P. Soose, 1 unbuilt well and 1 mud thatched house constructed by K. Sellan, 1 unbuilt well and 1 mud thatched house constructed by A. Aiyasamy, and 1 mud thatched house constructed by P. B. Ratwatte, claimant of the land.) | 29 0 38-88         |
| 106   | Elabodakele           | Dry stream  | P. B. Ratwatte of Tumpane Walauwa, Galagedera   | 0 2 14-68          |
| 107   | Do.                   | Part of rock, coconut gardens (2 blocks) 15-20 years, gardens (2 blocks) contains 8 coconut trees 20 years, 1 jak tree 15 years, several murunga 8-10 years and chena contains 1 thatched mud building  | K. B. Bulankulama of Bulankulama Walauwa, Nuwarawewa (the thatched mud building was constructed by P. H. Podisingho, c/o Pamunugama Hotel, Dickson Road, Nuwarawewa)  | 44 1 38-28         |
| 108   | Do.                   | Chena and 5 coconut gardens 10-20 years, contains 10 jak trees 10-15 years, 1 coconut tree 20 years, 4 mango trees 10-15 years, 1 orange and 5 lime trees 5-10 years, 1 beli tree 6 years, 12 kaju trees 12 years and 3 thatched mud buildings  | Dr. E. A. Bulankulama of Kurunegala Road, Anuradhapura  | 23 0 15-02         |
| Plan No. — Final village plan 259. Village — Wanniyankulama |                       |   |   |                    |
| 8   | Wanniyankulamehena    | Chena and coconut garden 30 years, contains 5 mango and 7 margosa trees 20-30 years, 36 palmyra palms, 20-25 years and 2 suriya trees 15 years and a Devala in ruins  | P. B. Weheragama of Handaganawa Minipe, K. Davith Singho of Asgiriya, A. Blook, Kandy, A. James Appuhami of Kuttampokuna, Anuradhapura and K. B. Bulankulama of Tissawewa, Anuradhapura   | 4 2 30-55          |
| 9   | Wanniyankulamawatta   | Coconut garden 30 years, contains 2 suriya trees 20 years and 8 palmyra palms 15-30 years   | do.   | 0 2 11-05          |
| Total   |                       |   |   | 324 3 36-42        |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Anuradhapura Kachcheri, on February 13, 14, 16 and 17, 1950, at 10 a.m. on each day and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Anuradhapura, January 9, 1950.

P. A. SILVA,  
Assistant Government Agent.

No. L. R. 4396

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203), section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of quarters for the Balangoda Police Station, to wit:—

| Lot | Name of Land                          | Preliminary plan No. A 600. Village—Balagohamula<br>Description  | Name of Claimant               | Extent<br>A. R. P. |
|-----|---------------------------------------|--|--------------------------------|--------------------|
| 4   | Mahaakumburegodawatta alias Galewatta | Coconut garden contains 65 coconut trees 30 to 40 years, 2 coconut trees 5 to 10 years, 5 mango trees 10 to 20 years, 3 orange trees and 2 lime trees 8 to 10 years, 1 jak tree 2 years, 3 arecanut trees 10 years, 4 kitul trees 10-15 years, 1 masonry well, 1 tiled masonry building and 1 zinc and wood temporary garage | Mr. T. Velupillai of Balangoda | 1 0 09 3           |

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Ratnapura Kachcheri, on February 6, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Ratnapura, January 7, 1950.

G. L. D. DAVIDSON,  
Government Agent.

## Land Redemption Notices

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Rutger Dirk Philippus Paulusz, Assistant Government Agent of the Matale District, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at Matale Kachcheri on February 13, 1950, at 10.30 a.m., and shall state the nature of their respective interests in such lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Matale, January 7, 1950.

R. D. P. PAULUSZ,  
Assistant Government Agent.

| <i>Schedule</i>                                   |  |  |   |          |
|---|--|--|---|----------|
| Preliminary plan No. A 1,503. Village—Neluwakanda |  |  |   |          |
| Lot   | Name of Land                             | Description  | Name of Claimant  | Extent   |
|   |  |  |   | A. R. P. |
| 1   | Kambarangahumulakumbura, Ahuambegawahena | Rubber 15-20 years and rubber and cocoa (interplanted) 30 years and paddy field                          | Mrs. L. Degris de Silva Hamine of Muwandeniya, Matale                     | 1 1 13   |
| 2   | Aluambegawahena                          | Tea 30 years and rubber and cocoa (interplanted) 30 years and paddy field, contains a permanent building | do.   | 1 3 21   |
| 3   | Do.                                      | Tea 30 years and paddy field   | Ditto disputed by S. M. A. Alim Sahibo of 256, Trincomalee Street, Matale | 0 1 36   |

### Notice of Acquisition of Land for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, A. B. S. N. Pullenayegum, Assistant Government Agent of the Hambantota District, do hereby give public notice under Section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at Beliatta Police Station on February 11, 1950, at 11.30 a.m., and shall state the nature of their respective interests in such land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Hambantota, January 4, 1950.

A. B. S. N. PULLENAYEGUM,  
Assistant Government Agent.

| <i>Schedule</i>  |  |                         |                                      |          |
|--|--|-------------------------|--------------------------------------|----------|
| Supplement No. 6 to final village plan No. 263. Village—Pallattara |  |                         |                                      |          |
| Lot  | Name of Land                               | Description             | Name of Claimant                     | Extent   |
|  |  |                         |                                      | A. R. P. |
| 514  | Punchigulugahakoratuwa, Punchigulugahahena | Coconut garden 30 years | Don Darnis Ratnasinghe of Pallattara | 4 3 16   |

L. A. 7108

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Wilfred Henry Moore, Government Agent of the North-Western Province, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Kurunegala Kachcheri, on February 10, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kurunegala, November 10, 1949.

W. H. MOORE,  
Government Agent.

| <i>Schedule</i>  |   |             |   |          |
|--|---|-------------|---|----------|
| Supplement No. 2 to final village plan No. 457. Village—Nugawela |   |             |   |          |
| Lot  | Name of Land  | Description | Name of Claimant  | Extent   |
|  |   |             |   | A. R. P. |
| 152  | Kaluambagawahena, Kaluambagawatta, Kaluambahena, Welagawawatta, Nugagahamulawatta, Karagahamulawatta and Kendahenawatta | Coconut     | Kasturiarachchillage William Singho of Nugawela, Alawwa, and Dahaneakaralalage Punchi Banda of Alawwa | 13 0 7   |
| 153  | Do.   | do.         | do.   | 0 0 14   |
| 154  | Do.   | do.         | do.   | 0 2 18   |
| 155  | Do.   | do.         | do.   | 0 0 27   |
| 156  | Do.   | do.         | do.   | 0 0 8    |
| 157  | Do.   | do.         | do.   | 0 0 11   |
| 158  | Do.   | do.         | do.   | 0 0 5    |

### Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

I, Arumugam Arulpiragasam, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, acting under authorisation granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance—

- (1) that the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said land;
- (2) that claims to compensation for all interests in such land may be made to me; and
- (3) that all persons interested in such land shall appear personally or by agent before me at the office of the Divisional Revenue Officer, Marawila on February 23, 1950, at 10.30 a.m., and shall state the nature of their respective interests in such land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Puttalam, January 6, 1950.

A. ARULPIRAGASAM,  
Assistant Government Agent.

| <i>Schedule</i>                                  |              |   |   |          |
|--|--------------|---|---|----------|
| Preliminary plan No. A 1,010. Village—Yakdessawa |              |   |   |          |
| Lot  | Name of Land | Description   | Name of Claimant                            | Extent   |
|  |              |   |   | A. R. P. |
| 1  | Kongahawatta | Coconut garden contains a masonry well, a temporary house (brick walls and cadjan roof), a temporary kitchen (mud walls and cadjan roof), a temporary cart shed (cadjan roof and no walls, and a permanent latrine (masonry walls and roof) | K. P. Punchappuhami of Yakdessawa, Lunuwila | 3 2 4    |

**Notice of Acquisition of Land for the Purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, Arumugam Arulpiragasam, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, acting under authorisation granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance:—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Office of the Divisional Revenue Officer, Marawila, on February 22, 1950, at 10 a.m., and shall state the nature of their respective interests in such lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Puttalam, January 6, 1950.

A. ARULPIRAGASAM,  
Assistant Government Agent.

*Schedule*

| Lot | Name of Land | Description  | Name of Claimant                   | Extent |       |
|-----|--------------|--|------------------------------------|--------|-------|
|     |              |  |                                    | A.     | R. P. |
| 1   | Meegahawatta | Coconut garden contains a temporary building, an earth well and a masonry tank | Don Aloysius Jayakody of Dankotuwa | 6      | 0 13  |
| 2   | Do.          | Coconut garden   | do.                                | 0      | 3 17  |

**Notice of Acquisition of Land for the Purposes of Land Redemption Ordinance, No. 61 of 1942**

I, Arumugam Arulpiragasam, Assistant Government Agent of the Puttalam and Chilaw Districts, acting under the authorisation granted to me by the Land Commissioner under section 2 (3) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, do hereby give public notice under section 6 of the Land Acquisition Ordinance:—

- (1) that the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and that the Government proposes to acquire the said lands;
- (2) that claims to compensation for all interests in such lands may be made to me; and
- (3) that all persons interested in such lands shall appear personally or by agent before me at the Food Control Office, Chilaw, at 2.30 p.m. on February 22, 1950, and shall state the nature of their respective interests in such lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Puttalam, January 9, 1950.

A. ARULPIRAGASAM,  
Assistant Government Agent.

*Schedule*

| Lot | Name of Land       | Description | Name of Claimant   | Extent |       |
|-----|--------------------|-------------|--|--------|-------|
|     |                    |             |  | A.     | R. P. |
| 1   | Gedaralangakumbura | Paddy field | H. M. B. Appuhami, Registrar of Marriages, Maiyawa, Battulu-oya via Rajakadaluwa   | 0      | 1 23  |
| 2   | Sanhindakumbura    | do.         | do.  | 0      | 2 38  |
| 3   | Do.                | do.         | Ditto, disputed by A. M. Sautheris Singho of Maiyawa, Battulu-oya via Rajakadaluwa | 0      | 1 36  |

## Miscellaneous Land Notices

No. L.S. 748.

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that the Wilachya Korale Co-operative Agricultural Production and Sales Society has applied for a lease of about 1 acre 1 rood 34 perches from lot 34B in F. V. P. 699, situated at Nochchiyagama, Anuradhapura District, for the purpose of erecting a godown and office thereon.

2. No private land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 12 per annum;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, North-Central Province, a permanent godown and office;
- (d) The lessee shall use the land as a site for a godown and office and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Deputy Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, January 13, 1950.

3. It is therefore proposed to lease the land for the purpose to His Lordship, the Bishop of Jaffna subject to the following conditions, amongst others:—

- (a) Term: 99 years.
- (b) Rent: Rs. 3 per annum.
- (c) The lessee shall, within one year from the date of the lease, erect on the land, to the satisfaction of the G. A., N. P., a permanent store for fishing implements.
- (d) The lessee shall use the land as a site for a store for fishing implements, and for no other purpose.
- (e) The lessee shall permit the use of the store by Roman Catholic fishermen of the area, without recovering any rent therefor.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Deputy Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, January 13, 1950.

L. S. 506

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. Appakuddy Kanagasabai, Sabapathy Elayathamby, Kanapathipillai Kathiravelu, Sinnady Ponniah, Kanthar Sivasambo and Kathiravelu Kanapathipillai of Othiyamalai—trustees of the Othiyamalai Better Living Society—have applied for a lease of about two acres of Crown land, situated in Othiyamalai, Vavuniya District, for the purpose of establishing a Hindu temple thereon.

2. The applicants propose to move the Pillayar temple in the abandoned village to this site. The temple will serve the allottees of Othiyamalai Settlement, who are all Hindus. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 99 years;
- (b) Rent: 50 cents per annum;
- (c) The lessees shall, within three years from the commencement of the lease, erect on the land, to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya, a permanent building to be used as a Hindu temple;
- (d) The lessees shall use the land as a site for a Hindu temple, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Deputy Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, January 13, 1950.

B. 3243

**Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that the Rev. Fr. P. Nicholas, O.M.I., Parish Priest, Karampan, Kayts, has applied for a lease of lot 1 in P. P. A 1,597, 33 perches in extent, situated in Karampan, Kayts, Jaffna District, for the purpose of erecting thereon a permanent building to store the fishing implements of the fishermen of the area.

2. The land applied for is not required for any Government purpose. There exists no suitable building at present for storing these fishing implements. The proposed store will be erected at the expense of the Roman Catholic Church, and will be available—free of charge—to the Roman Catholic fishermen of the area.



No. LS. 355.

**Notification under Regulation 21 (2) of the  
Crown Lands Ordinance, 1948**

NOTICE is hereby given that Mrs. D. T. Jayamanne of Stanley Power Station, Kolonnawa, has applied for the lease of lot 1 in P. P. A 1,379; in extent 1 acre 2 roods and 11.31 perches, situated in Uswetikeiyawa village, Colombo District

2. This lot originally formed part of the adjoining estate, which surrounds it on three sides. The applicant is now the owner of the estate. The lot was acquired in 1941 for an anti-aircraft station, but is no longer required for any military or Government purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 99 years ;
- (b) Rent : Rs. 175 per annum.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Deputy Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, January 13, 1950.

My No. L. S. 296

**Notification under Regulation 21 (2) of the Crown  
Land Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. Sinnathamby Vanniya-singham, Kathiravelu Narayanasingham and Saviel Yovanpillai of Cheddikulam, trustees of the Hindu Maha Saba, Cheddikulam, have applied for a piece of Crown land, 2 acres in extent, situated at Cheddikulam, Vavuniya District, for the purpose of erecting a Hindu temple thereon.

2. There is no Hindu temple in the village. The proposed temple will serve about 75 persons. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 99 years ;
- (b) Rent : Rs. 5 per annum, subject to revision every 10 years ;
- (c) The lessees shall, within one year from the date of the commencement of the lease, erect on the land a shrine and a hall to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya ;
- (d) The lessees shall use the land as a site for a Hindu temple, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Deputy Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, January 13, 1950.

No. LS. 428.

**Notification under Regulation 21 (2) of the  
Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that the Maha Oya Co-operative Agricultural Production and Sales Society, Ltd., has applied for a lease of lot 93523 in P. P. 3,745, in extent 2 roods 9 perches, situated in Maha Oya, Batticaloa District, for the purpose of erecting an office and store thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term : 30 years ;
- (b) Rent : Rs. 2 per annum ;
- (c) The lessee shall, within six months from the commencement of the lease, erect on the land to the satisfaction of the Government Agent, Eastern Province, an office and store ;
- (d) The lessee shall use the land as a site for an office and store, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Deputy Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, January 13, 1950.

LK 2377

**Lease of Plantations and of the Right to cultivate Paddy on Land  
acquired for the Army Cantonment at Panagoda, Habarakada,  
Homagama and Pitipane North Villages**

NOTICE is hereby given that the Government Agent of the Western Province (hereinafter referred to as the Government Agent) will receive tenders for the lease of the right to take the produce of the rubber, coconut, cinnamon and other plantations standing on the Crown lots described in the Schedule hereto and the right to cultivate paddy on such of those lots as are now used for that purpose for a term of one year commencing from February 15, 1950, subject to the conditions set out below.

**CONDITIONS**

1. The tenders, which must be in sealed envelopes superscribed on the left-hand top corner thereof "Tender for lease of the right to take the produce of plantations on land acquired for construction of an Army Cantonment", will be received at the Colombo Kachcheri until 11 a.m. on February 6, 1950, when they will be opened. All tenderers must be present in person or by duly accredited agents at the aforesaid time and place.

2. The tenderer must state in words and figures in the tender the annual rental that he is prepared to pay.

3. The Government Agent may, before accepting any tender, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of the lease. In suitable cases, the Government Agent may refuse to accept such tender.

4. The successful tenderer shall be entitled to receive the coupons, if any, in respect of the rubber plantations on the land.

5. The successful tenderer will be required to deposit, immediately after his tender has been accepted, one-fourth of the amount tendered by him as cash security. This sum will be held in deposit and refunded to him on the expiry or earlier termination of the lease. The Government Agent will have the right to confiscate the whole or any part of this deposit for breach of any condition of the lease.

6. The successful tenderer (hereinafter referred to as the lessee) shall, within ten days of being required to do so by the Government Agent, enter into a formal lease. In the event of his failure to do so or of any breach of condition on which the tender was accepted, the successful tenderer shall be liable to forfeit deposit made by him.

7. The lease will include the following conditions, amongst others:—

- (i) The lessee shall not make any use of the soil of the lots specified in the Schedule, except to cultivate paddy on such of those lots as are now used for that purpose ;
- (ii) The lessee shall pay any rates and taxes whatsoever in respect of the lease ;
- (iii) The lessee shall not assign, transfer, sub-let or otherwise dispose of his rights under the lease without the permission of the Government Agent previously obtained in writing ;
- (iv) Neither the lessee nor his workmen shall pick up any immature nuts from the coconut trees on the land. The lessee shall not slaughter tap the rubber trees on the land in any circumstances ;
- (v) Neither the lessee nor his workmen shall lop the branches of, or fell or otherwise damage, any trees standing on the leased land without the permission of the Government Agent previously obtained ;
- (vi) The lessee shall not erect any buildings or other structures on the land without the permission of the Government Agent previously obtained in writing ;

No. LS. 437.

**Notification under Regulation 21 (2) of the  
Crown Land Regulations, 1948**

NOTICE is hereby given that Miss Constance Jayawardena of Ginneliya, Urubokka, has applied for a lease of about five acres from lot 117 in F. V. P. 22, situated in Ginneliya, Matara District

2. Part of this land is already held on an annual permit for use as an Asram. This extent is fully developed, and contains a building used for residential purposes. It also accommodates a hand-loom, established for the use of the villagers, and serves as a milk feeding centre and a dispensary.

3. The land is required for the following purposes:—

- (a) a Nursing Home for children suffering from malnutrition ;
- (b) a Community Hall ;
- (c) for industrial work and a Nursery School ;
- (d) a Guest House ;
- (e) two roomed cottages for members of the Asram ;
- (f) a Chapel.

It is proposed to lease the land to Miss Jayawardena and her permitted assigns subject to the following conditions, amongst others:—

- (a) Term : 10 years ;
- (b) Rent : Rs. 2.50 per annum ;
- (c) The lessee shall use the land for the purposes specified in paragraph 3 above, and for no other purpose ;
- (d) The lessee shall erect the buildings necessary for the purposes specified in para 3 above within five years from the date of the lease to the satisfaction of the Assistant Government Agent, Matara.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,  
Deputy Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, January 13, 1950.

- (vii) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any material therefrom;
- (viii) The Government Agent shall be entitled to fell any trees on the land or to resume possession of the whole or any part of the land in respect of which the lease is issued. In that event, the lessee shall be entitled to a proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final;
- (ix) The Government Agent reserves the right to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings thereon;
- (x) The lease shall be liable to termination on one calendar month's notice being served on the lessee or left on the land. In such event, the lessee shall be entitled to a proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but to no compensation whatsoever;
- (xi) Any breach of any of the conditions contained in this lease shall render the lease liable to immediate cancellation without compensation, on the orders of the Government Agent;
- (xii) The lessee shall pay inspection and assessment fees in respect of the rubber trees, if and when he is required by the Rubber Controller to do so;
- (xiii) The lessee shall keep the land clean and in good order to the satisfaction of the Government Agent;
- (xiv) On the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation, enter upon the land and take possession thereof on behalf of the Government Agent;
- (xv) The lessee shall not have or make any claim for compensation for improvements effected or expense incurred, or for damages, or for any other cause or reason whatsoever;
- (xvi) The lessee shall permit the Government Agent or the Director of Public Works, or any other officer authorized by the Government Agent or the Director of Public Works in writing, at any time to enter and inspect the land and execute any work thereon.

8. The Government Agent reserves the right to reject any or all the tenders.

9. For any further information regarding this notice, application should be made to the Government Agent. Particulars regarding the issue of coupons in respect of the rubber trees may be obtained from the Rubber Controller. Colombo.

| Place      | Lot No. | Extent |       | Description                                  |
|------------|---------|--------|-------|--|
|            |         | A.     | R. P. |  |
| Panagoda   | 9       | 0      | 0 7   | Plantain bushes                              |
| Do.        | 11      | 1      | 2 25  | Coconut and other plantations                |
| Do.        | 12      | 0      | 1 37  | do.  |
| Do.        | 13      | 0      | 1 17  | do.  |
| Do.        | 14      | 0      | 0 17  | do.  |
| Do.        | 15      | 0      | 1 18  | do.  |
| Do.        | 17      | 0      | 1 5   | do.  |
| Do.        | 18      | 1      | 0 8   | Cinnamon, coconut and other plantations      |
| Do.        | 21      | 0      | 3 34  | Coconut and other plantations                |
| Do.        | 22      | 0      | 1 35  | do.  |
| Do.        | 23      | 0      | 2 24  | do.  |
| Do.        | 24      | 0      | 3 5   | do.  |
| Do.        | 25      | 0      | 1 23  | do.  |
| Do.        | 26      | 0      | 1 25  | do.  |
| Do.        | 27      | 1      | 1 16  | do.  |
| Do.        | 28      | 0      | 1 26  | do.  |
| Do.        | 29      | 0      | 2 27  | Rubber and other plantations                 |
| Habarakada | 30      | 0      | 0 9   | Jak, breadfruit and arecanut                 |
| Do.        | 31      | 0      | 0 10  | 4 coconut trees                              |
| Panagoda   | 32      | 0      | 0 34  | 1 jak tree                                   |
| Do.        | 33      | 0      | 0 35  | 22 coconut trees                             |
| Do.        | 34      | 0      | 0 11  | Plantains                                    |
| Do.        | 36      | 127    | 1 30  | Coconut, rubber, paddy and other plantations |
| Do.        | 37      | 18     | 1 22  | Coconut, rubber and other plantations        |
| Do.        | 37½     | 0      | 0 3   | 3 coconuts                                   |
| Do.        | 38      | 0      | 0 39  | 2 coconuts                                   |
| Do.        | 39      | 0      | 0 8   | Coconut and other plantations                |
| Do.        | 40      | 0      | 1 5   | do.  |
| Do.        | 41      | 0      | 0 9   | do.  |
| Do.        | 42      | 0      | 0 30  | do.  |
| Do.        | 44      | 0      | 0 9   | do.  |
| Do.        | 45      | 0      | 0 14  | Rubber                                       |
| Do.        | 46      | 0      | 0 20  | 4 coconut trees and 1 jak                    |
| Do.        | 47      | 0      | 2 16  | Paddy, coconut, &c                           |
| Do.        | 48      | 0      | 3 38  | Paddy  |
| Do.        | 50      | 0      | 1 17  | Coconut and vegetables                       |
| Do.        | 51      | 0      | 1 33  | Coconut and other plantations                |
| Do.        | 52      | 125    | 1 36  | Coconut, rubber, paddy and other plantations |
| Do.        | 57      | 1      | 3 4   | Cinnamon, coconut and other plantations      |
| Do.        | 58      | 0      | 2 38  | Coconut and other plantations                |
| Do.        | 59      | 0      | 0 13  | 3 coconut trees                              |
| Do.        | 61      | 0      | 2 4   | Paddy  |
| Do.        | 62      | 1      | 0 1   | Paddy and other plantations                  |
| Do.        | 66      | 1      | 0 19  | Coconut                                      |
| Homagama   | 71      | 0      | 0 8   | 11 coconut trees                             |

Schedule

| Place    | Lot No. | Extent A. R. P. | Description                           |
|----------|---------|-----------------|---------------------------------------|
| Panagoda | 2       | 1 1 26          | Coconut garden and other crops        |
| Do.      | 3       | 1 1 25          | Coconut, rubber and other plantations |
| Do.      | 4       | 1 2 9           | Rubber and other plantations          |
| Do.      | 6       | 0 0 16          | Vegetables                            |
| Do.      | 8       | 0 2 0           | Coconut and other plantations         |

(2) The approximate extent of land under rubber is 112 acres (portions interplanted), under coconut 16½ acres (portions interplanted), cultivable with paddy about 7 acres, and other plantations about 8 acres.

The Kachcheri, Colombo, January 11, 1950. W. PATHIRANA, for Government Agent.

**ආණ්ඩුවේ ඉඩම් විකිණීමේ කොන්දේසි සඳහා දැන්වීම**

No. 14,432, S. O.—ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවය, විසින් ලබන පහත සඳහන්වන ආණ්ඩු සන්නය ඉඩම් ආණ්ඩු කිහිපයක් ප්‍රකාරයට මිල 1550කට මිලි මාර්තු මිස 4.80කි දිනට සෞභාග්‍යයට පෙරවරු 90 මිනිසාගේ කුඩාමිලි වෙන්දේසි කර විකුණුවේ කොන්දේසි මතට පෙරවරු 90 කොන්දේසි වන ආණ්ඩු කිහිපයක් නිවැරදි කරන ලද සේදනවා ඇත. සිරිමත්ති දිනට රජයේ පලයක් සඳහා විකුණීමේ කොන්දේසි පලප්පත්තු කොටසක් පිහිටා තිබෙන බිම්කැබලි 2ක්.

| කො. | ඉඩමේ නම                 | ලංකාමිනීමේ මුල් සිතියමේ කො. 712. ගම්—ඉලුක්පිටිය  | ආණ්ඩු | මිසය; අ. රු. ප. |
|-----|-------------------------|--|-------|-----------------|
| 92  | පත්තලකිනෙහි පත්තලකිනෙහි | ඉලුක්පිටියේ පදිංචි (1) විජේසුන්දර මුදියන්සේලාගේ සේනාන අල්පුසාම්, (2) විරසිංහ මුදියන්සේලාගේ ප්‍රේමරත්න මිනීමක, (3) විජේසුන්දර මුදියන්සේලාගේ සුමනසේනර පුංචි මිනීමක, (4) එම් එම් උක්කු බණ්ඩාර, මාර්මබණ්ඩාර පදිංචි (5) විරසිංහ මුදියන්සේලාගේ බිංහිරි බණ්ඩාර, (6) එම් එම් ලොකු බණ්ඩාර, (7) එම් එම් නිරිබණ්ඩාර, (8) එම් එම් පුංචිබණ්ඩාර, (9) එම් එම් රත්නබණ්ඩාර, (10) එම් එම් රත්නමිනීමක, (11) වෙලක්කොල්ල පදිංචි ප්‍රේමරත්න බණ්ඩාර, (12) පොසොරබණ්ඩාර පදිංචි පත්තලකිනෙහි පාසාසක මුදියන්සේලාගේ සුමනබණ්ඩාර, (13) එම් එම් එම් නිරිබණ්ඩාර, (14) එම් එම් රත්නමිනීම වංචාමිලි, (15) එම් එම් එම් සේලාමත් බණ්ඩාර වංචාමිලි, (16) එම් එම් එම් ලුබර්ට් වංචාමිලි | රබර්  | 4 1 11          |
| 233 | ඉහලවත්ත                 | (1) ඩී. ජේ. විරකෝන්, (2) පානදුරේ පදිංචි දෙවනර වි. එම්. බණ්ඩාර, (3) පී. ආච. ප්‍රනාන්දු, (4) ඉරික්පිටියේ පදිංචි විජේසුන්දර මුදියන්සේලාගේ පුංචිබණ්ඩාර   | එම්   | 3 1 39          |

කන්දේසි මිල ආකරයක් රුපියල් 100කට මිලිගොවන මුදලක් වේ.  
 ඉඩම් ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ නිර්ධාරිතාවයෙන්, ඒවායේ සිතියම කොළඹ සර්වේසර්ස් කාර්යාලයෙන්ද ලබාගත හැකිවේ.

මිලි 1949කට දෙසැම්බර් මස 23වන දින කොළඹ ඉඩම් පිළිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදී.  
 සේ. කනගසුන්ද්‍රම්, ඉඩම් ප්‍රසිද්ධ කොමසාරිස්තුමා මෙහි වෙයි.

No. 14,433, S. O.—ශ්‍රී ලංකා නීතිරීති කොටස 1950 වසරේ මාර්තු මස 3 වෙනි දින වූ සඳුරාද පෙරවරු 9 වන විස්තරයක් කුඩා රාමයේ මෙන් දේශීය විකුණුමට බෝ වේදානම් කරනු ලබන බොහෝ වෙන අන්තර්ගතයන් සහිතව ගොඩනගා ඇත. සබරගමු දිස්ත්‍රික්කයේ පලාතේ කුරුමි කොටසේ පල්ලේපත්තු කොටසෙන් පිහිටි නිවසක බිම්කැබලි 11 ක්.

Table with 4 columns: No., Description, Area, and Remarks. Includes entries for 107, 111, 125, 143, 127, 157, 158, 16, 53, 56, and 149.

කන්සේරු මිල අත්කරගත් රුපියල් 100 කට වැඩිවන මුදලක් වේ. මෙහි ඉඩම සඳහා මැඩිදුර කොටු රූ කොටු ඉඩම් නිරවුල් කිරීමේ නිර්ධාරණයෙන්ද, ඒවායේ පිහිටීම කොටු මාරු කිරීමෙන්ද පහර දුම්බරයෙන්ද ලබාගත හැකි වේ. මි 1949 වසරේ දෙසැම්බර් මස 23 වෙනි දින කොටු ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය. කේ. කනාකසුන්දරා; ඉඩම් පිලිබඳ කොමසාරිස්තුමා වෙතුවේ.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම්

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒකලී:—අර්ථයට පාදක වන පරිදි මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන විධිය "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනු ලබන පනවනු ලැබූ ප්‍රකාරයට කොමසාරිස්තුමා ඉඩම් පිලිබඳ ආර්ථිකමයාගෙන් නිසි ආකාරයට අය ලැබී නිසි, ඒ ඉඩමකි:—

Table with 4 columns: No., Description, Area, and Remarks. Includes entry for 1 under Section A 1,511.

මෙහි ඉඩම් ඉඩම් දැනටමත් ඇති ආණ්ඩුවේ කටයුතු සඳහා වන පරිදි මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන විධිය "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනු ලබන පනවනු ලැබූ ප්‍රකාරයට කොමසාරිස්තුමා ඉඩම් පිලිබඳ ආර්ථිකමයාගෙන් නිසි ආකාරයට අය ලැබී නිසි, ඒ ඉඩමකි:—

මි 1950 වසරේ ජනවාරි මස 7 වෙනි දින මාසලේ කොමසාරිස්තුමාගේ දින. ආර්. ඩී. පී. පමරත්න, ආණ්ඩුවේ ලිපි ඒජන්ත මිමික.

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒකලී:—ලැබෙනු ලබන ඉඩම් දැනටමත් ඇති ආණ්ඩුවේ කටයුතු සඳහා වන පරිදි මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන විධිය "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වෙනි කොටසේ කරනු ලබන පනවනු ලැබූ ප්‍රකාරයට කොමසාරිස්තුමා ඉඩම් පිලිබඳ ආර්ථිකමයාගෙන් නිසි ආකාරයට අය ලැබී නිසි, ඒ ඉඩමකි:—

Table with 4 columns: No., Description, Area, and Remarks. Includes entries for 83, 84, 85, 86, 87, and 88.

| කො. අංකය | ඉඩම් නම         | අගුණ   | අයිතිකරු නම   | මහල, ආදිය |          |
|----------|-----------------|--|---|-----------|----------|
| 89       | ලිදකාමිවත්ත     | අවුරුදු 50ක පොල්ගස් 4යි, අවුරුදු 50ක පොල්ගස් 1යි, අවුරුදු 3ක පොල්ගස් 2යි, අවුරුදු 5ක පුළුන්ගස් 1යි                                       | මරකැවිටියේ දෙවන් ආචාර්ය ආචාර්යවරුන් සහ දෙවන් කැවුණි ආචාර්යවරුන්, මාර්දිගේ ආචාර්යවරුන්, කිංග්ගොල්ල, මරකැවිටියේ ආචාර්ය. පී. මොහොමඩ්ගේ දෙවන්ගේ දිවිය, ඩී. මොහොමඩ්ගේ, ලොකුගොමඩ් මුදුරාලිය සහ ඒ. දෙවන් ගොන්දිවිය | 0 0 33.2  |          |
| 90       | රජගමවත්ත        | අවුරුදු 30ක පොල්ගස් 12යි, අවුරුදු 30ක පුළුන්ගස් 5යි, අවුරුදු 30ක පොල්ගස් 1යි, අවුරුදු 10ක දෙවනිය 1යි                                     | ඒ. දෙවන් ගොන්දිවිය, මරකැවිටිය   | 0 0 35.2  |          |
| 91       | මිම්පොහොමඩුලග   | කුඹුර  | ..  | ..        | 0 0 15.2 |
| 92       | ඉරිගමවලග        | එම   | ..  | ..        | 0 0 3.6  |
| 93       | ඉරිගමගාමාර් වුම | අවුරුදු 40ක පොල්ගස් 14යි, අවුරුදු 40ක පුළුන්ගස් 7යි, අවුරුදු 40ක පොල්ගස් 1යි   | රොදොම් ඩී. ඩී. සිල්වා, ඩී. ඩී. දික්මුල්ල  | 0 0 23.6  |          |
| 94       | ඉරිගමවත්ත       | අවුරුදු 5ක පොල්ගස් 12යි, අවුරුදු 40-60ක පොල්ගස් 2යි, අවුරුදු 15-25ක පොල්ගස් 2යි, අවුරුදු 15-25ක පොල්ගස් 11යි, අවුරුදු 15-25ක පොල්ගස් 2යි | පුළුන්දෙවන්ගේ මුහුණ්ඩුගේ ජයරත්න, එම ගොදිවන්, ආත්මපුල්ලේ ජයරත්න, සමරදිග පරත්තුමාගොමඩ්ගේ දෙවන් ගොන්දිවිය, මරකැවිටිය   | 0 0 22.2  |          |
| 95       | මැලිපත්ත        | කුඹුර  | ..  | ..        | 0 0 0.5  |

1 3 9

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අයදුම් කළේය. එම පොදුකාර්ය දුකටුන්ගේ දෙවන්ගේ දෙවන් ගොන්දිවිය මහත්මයාණන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අයදුම් කළේය. එම පොදුකාර්ය දුකටුන්ගේ දෙවන්ගේ දෙවන් ගොන්දිවිය මහත්මයාණන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි.

මේ 1950ක් පුරා ප්‍රජාතන්ත්‍රවාදී මහල 4කට දී තමන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි.

ඒ. ඩී. ආචාර්ය. ආචාර්ය. පුල්ලොගොමඩ්, ආචාර්යවරුන්ගේ නමින්.

ආචාර්යවරුන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි. 203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආකාරයට පවතින බැවින් දැනුම් දෙයි.

| කො. අංකය | ඉඩම් නම      | අගුණ   | අයිතිකරු නම                                     | මහල, ආදිය |
|----------|--------------|--|---|-----------|
| 288      | මීරිකල්ලවත්ත | කොස්ගස් 1යි, අවුරුදු 40ක පොල්ගස් 1යි, අවුරුදු 15යි, මිලිංගස් 1යි, අවුරුදු 5යි, කොස්පොල් 5යි සහ කොස්පොල් පාසාලය | දික්මුණ්ඩුගේ දෙවන්ගේ දෙවන් ගොන්දිවිය, මරකැවිටිය | 0 0 19.30 |

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අයදුම් කළේය. එම පොදුකාර්ය දුකටුන්ගේ දෙවන්ගේ දෙවන් ගොන්දිවිය මහත්මයාණන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි.

ඉහත සඳහන් ඉඩම් අයිතිකරුවන්ට අයදුම් කළේය. එම පොදුකාර්ය දුකටුන්ගේ දෙවන්ගේ දෙවන් ගොන්දිවිය මහත්මයාණන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි.

මේ 1950ක් පුරා ප්‍රජාතන්ත්‍රවාදී මහල 4කට දී තමන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි.

ඒ. ඩී. ආචාර්ය. ආචාර්ය. පුල්ලොගොමඩ්, ආචාර්යවරුන්ගේ නමින්.

ආචාර්යවරුන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි. 203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආකාරයට පවතින බැවින් දැනුම් දෙයි.

| කො. අංකය | ඉඩම් නම                             | අගුණ  | අයිතිකරු නම   | මහල, ආදිය |
|----------|-------------------------------------|---|---|-----------|
| 1204     | කුමරපුර පොල්, මහල පොල් කැණේරුගො. 89 | අවුරුදු 20 වසරක පොල්ගස් 4කින්ද, අවුරුදු 40 වසරක පොල්ගස් 2කින්ද, අවුරුදු 40 වසරක පොල්ගස් සහ කුඹුරු සහ කැණේරුගො. 89, තනරන් මහල සහ මිහිති ආචාර්ය කැණේරුගො. 89 කොටස් මිලියන 2කින්ද (අත්පැර ගිවිස) මහල, (කැණේරුගො. 89 කුඹුරු) සහ මහල සහ මිහිති ගොදිවිය | මහල, ආචාර්යවරුන්ගේ දෙවන්ගේ දෙවන් ගොන්දිවිය, මරකැවිටිය | 1 2 17.43 |

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අයදුම් කළේය. එම පොදුකාර්ය දුකටුන්ගේ දෙවන්ගේ දෙවන් ගොන්දිවිය මහත්මයාණන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි.

| කො. අංකය | ඉඩම් නම              | අගුණ  | අයිතිකරු නම | මහල, ආදිය |          |
|----------|----------------------|-------|-------------|-----------|----------|
| 1205     | අඹපාර (කැණේරුගො. 89) | අඹපාර | ..          | ..        | 0 0 2.45 |

| කො. අංකය | ඉඩම් නම | අගුණ | අයිතිකරු නම | මහල, ආදිය |          |
|----------|---------|------|-------------|-----------|----------|
| 1205 1/2 | එම      | එම   | ..          | ..        | 0 0 1.29 |
| 1206     | එම      | එම   | ..          | ..        | 0 0 3.28 |

| කො. අංකය | ඉඩම් නම     | අගුණ  | අයිතිකරු නම | මහල, ආදිය |          |
|----------|-------------|---|-------------|-----------|----------|
| 1207     | කො. 4 කොටස් | අතුරු මිලිකරුන්ගේ මිලිකරුන්ගේ නමින් පවතින බැවින් දැනුම් දෙයි. | ..          | ..        | 0 0 0.35 |

| නො. (No.) | ඉඩම් නම (Title)  | අක්ෂර (Letters)   | අයිතිකරුන්ගේ විස්තරය (Particulars)  | ගොනු, අ.ර.ප. (A.R.P.) |
|-----------|--|---|---|-----------------------|
| 1208      | ඇලොමා කැලේ, රේල්මේ ඇලෝමි පාරේ කන්සේරු නො. 12/8 & 10/6                                    | අවුරුදු 15-20 මසපැති පොල්ගස් 60කින්ද, අවුරුදු 15 මසපැති දැඩිගස්කින්ද, පොල්ගසක් සහ දෙල්ගසක්ද, අවුරුදු 12 මසපැති පුබුසුන් 17කින්ද, අවුරුදු 7 මසපැති දෙඩිමස් 3කින්ද, අවුරුදු 20 මසපැති මුරුහක් ලැහැන් සහ පලුකකින්ද, අවුරුදු 7 මසපැති මුරුහක් 5කින්ද, පලුමිමලින්ද, අතු සෙවිලිකරණය මැවී ගොඩනැගිල්ලකින්ද, තැනැත්තේ සෙවිලි කරණය සහ තිරිසි ගොඩනැගිල්ලකින් හා සෙවිලිකරු දකුණින්ද යුක්තවූ මත්ත සහ පාරේ නොවසක් | සුමරුවැව මුරුහකුලමේ වලමිමේ කේ. මුරුහකුලමේ   | 1 2 28                |
| 1209      | කොළු පිටු මල මල වාගේ මත්ත, රේල්මේ ඇලෝමි පාරේ කන්සේරු නො. 10/11                           | අවුරුදු 15-40 මසපැති පොල්ගස් 27කින්ද, අවුරුදු 15-30 මසපැති කොස්ගස් 4කින්ද, අවුරුදු 40 මසපැති අම්බකකින්ද, අවුරුදු 15 මසපැති සෙවිලිකරු කින්ද, කොස්ගස් කීපයකින්ද, අතු සෙවිලිකරු මැවී ගොඩ නැගිල්ලකින්ද ගලින් සිඳිනලද කොස්ගස් පලකින්ද යුක්තවූ මත්ත   | එම ..   | 1 0 28.21             |
| 1210      | එම ..  | වැවිල්ලක් නොමැති මතු කොටසක් ..  | එම ..   | 0 0 1.13              |
| 1211      | සුමරුවැව ආදේශ කැලේ, මිර සේකර ආරම්භ පාරේ කන්සේරු නො. 12, 12/1, 12/2, 12/3, 14 16 සහ 18    | අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිලි 6ක් සහ කොස්කුම්බ මහලක් සහිත ගලින් සිඳිනලද මැවිලිකරු කන්සේරු අවුරුදු 20 මසපැති පොල්මත්ත සහ සේන  | සුමරුවැව මිරසේකරමස් පාරේ පි. ඒ. ඇම්. මිරසේකර, (කොටසකි බටහිර පැත්තට ඇති අතු සෙවිලිකරු සහ සුමරුවැව මිරසේකරමස් පාරේ ඇත්. ක්‍රිස්තියානි මිස්ත් සාදනලදී, ඉතිරි ගොඩනැගිලි අයිතිකම් කිසිදු නොවී සිටිය හැකිය)   | 4 0 4.40              |
| 1212      | සුමරුවැව අඳුර කැලේ, මිරසේකර මස් පාරේ කන්සේරු නො. 9, 11, 13, 17, 19, 21, 23 සහ 25         | අවුරුදු 20 මසපැති පොල්ගස් 11කින්ද, අවුරුදු 10 මසපැති දෙඩිමස් 5 සහ දෙඩිමස් 2 කින්ද, අවුරුදු 12 මසපැති මුරුහක් 4කින්ද, අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිලි 3කින්ද, පරි සෙවිලිකරු ගලින් සාදනලද ගොඩනැගිල්ලකින්ද යුක්තවූ මත්ත (බෝමලුව)  | සුමරුවැව මිරසේකරමස් පාරේ පි. ඒ. ඇම්. මිරසේකර සහ ඇම්. ඩී. ඇල්. ගුණතිලක   | 1 1 20.02             |
| 1213      | සුමරුවැව ආදේශ කැලේ, සුමරුවැව පාරේ කන්සේරු නො. 34/8                                       | අවුරුදු 15 මසපැති පොල්ගස් 14කින්ද, කොස්ගස් 3කින්ද, අම්බකකින්ද, අවුරුදු 8 මසපැති දෙඩිමස් 3කින්ද, අවුරුදු 20 මසපැති මිරිසිලිකරු කින්ද, අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිලි 2කින්ද යුක්තවූ මත්ත සහ සේන  | අනුරාධපුර ආදේශයේ පාරේ කේ. එල්. එල්. කේ. එල්.  | 1 1 16.11             |
| 1214      | සුමරුවැව අඳුර කැලේ, සුමරුවැව පාරේ කන්සේරු නො. 29/1                                       | අවුරුදු 15 මසපැති පොල්ගස් හා අම්බක 9කින්ද, අවුරුදු 8-10 මසපැති දෙඩිමස් 4කින්ද, අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිලි දෙකකින්ද යුක්තවූ මත්ත   | සුමරුවැව මිරසේකරමස් පාරේ බිඳිලි මි. ඒ. සෙවිලිකරු  | 0 3 00.04             |
| 1215      | සුමරුවැව ආදේශ කැලේ, මිරසේකරමස් පාරේ කන්සේරු නො. 29                                       | සේන ..  | සුමරුවැව මිරසේකරමස් පාරේ පි. ඒ. ඇම්. මිරසේකර  | 0 0 30.97             |
| 1216      | සුමරුවැව ආදේශ කැලේ, මිරසේකරමස් පාරේ කන්සේරු නො. 31 සහ 33                                 | අවුරුදු 15 මසපැති පොල්ගස් 4කින්ද, අවුරුදු 10 මසපැති අම්බක සහ කොස්ගස් දෙකකින්ද, අවුරුදු 12ක මසපැති දෙඩිමස් 2ක් හා දෙඩිමස් 3කින්ද, අවුරුදු 5 මසපැති මුරුහක් 3කින්ද, අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිල්ලකින්ද, අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිල්ලක කොටසකින්ද යුක්තවූ මත්ත   | සුමරුවැව මිරසේකරමස් පාරේ පි. ඒ. ඒ. රත්නගුණ  | 0 0 22.38             |
| 1217      | සුමරුවැව ආදේශ කැලේ, මිරසේකරමස් පාරේ කන්සේරු නො. 80                                       | සේන ..  | බොරැල්ලේ කෝපිමේ පාරේ ආර්. පී. බොරැල්ලේ මිරසේකර  | 1 3 19.63             |
| 1218      | සුමරුවැව ආදේශ කැලේ, මිරසේකරමස් පාරේ කන්සේරු නො. 35                                       | අවුරුදු 20 මසපැති පොල්ගස් 10කින්ද, අවුරුදු 15 මසපැති කොස්ගස් 3කින්ද, අවුරුදු 10 මසපැති දෙල්ගසක් හා දෙඩිමස් 4කින්ද, අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිල්ලකින්ද, අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිල්ලක කොටසකින් හා ගලින් සිඳිනලද ලීදකින්ද යුක්තවූ මත්ත   | අනුරාධපුර ත්‍රිකුණා මල පාරේ ආනන්දර පොත් සාපයට බාලේ දෙත් එම්. එම්. සුමරුවැව  | 0 1 18.55             |
| 1219      | සුමරුවැව ආදේශ කැලේ, සුමරුවැව පාරේ කන්සේරු නො. 38, 40, 42, 42/1, 42/2, 42/4, 42/5 සහ 42/6 | සුමුරු සහ අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිලි 6කින් යුක්තවූ මත්ත   | කලුගන්නාවේ සිංහලාගොඩ මලමිමේ ක්‍රිස්තියානි රත්වත්තේ ඇම්. පොලොකු ආරම්භක සුමරු මිරසේකර මල මි. ඩී. මිරසේකර, (සුමරුවැව මැවිකරු පාරේ කේ. එල්. එල්. මිරසේකර මැවිලිකරු සාදනලදී, සුමරුවැව මැවිකරු පාරේ බිඳිලි මි. ඩී. අප්පහාමි මිස්ත් මැවී ගොඩනැගිල්ලක් සාදන ලදී, සුමුරුදු අස්මද්දකලදී, සුමරුවැව මැවිකරු පාරේ සුමරු සහ ගාමිණී මිස්ත් අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිලි 2ක් සාදන ලදී, සුමරුවැව මැවිකරු පාරේ ඩී. ඩී. ජයසූරිය මිස්ත් අතු සෙවිලිකරු මැවී ගොඩනැගිලි 2ක් සාදන ලදී | 17 0 2.54             |

| කො. අංකය                                   | මුඩලේ නම  | අන්දම  | අයිතිකම්කරුන්ගේ නම  | මහල, අ. රු. ප. |
|--|---|--|---|----------------|
| 1220                                       | කුමරමුම් අද්දර කැලේ, මුර පාරේ තත් සේරු නො. 42/3               | කුමුර, හේත සහ අවුරුදු 50 වසරැති පොල් ගස් 4කින්ද, අවුරුදු 5 වසරැති පැපොල්, කොපොල් සහ මුරුන්ගාගස් කිහිපයකින්ද, අතු සෙවිලි සහ මැටි ගොඩනැගිල්ලකින්ද යුක්තවූ මත්ත   | අනුරාධපුර පිටරවුන් පාරේ පදිංචි ඩී. ජේ. දිලකරේල් (අතු සෙවිලි සහ මැටි ගොඩනැගිල්ල සහ සෙවිලි යුගල අත්පැද්දිම් කුමරමුම් මැටි කොටු පාංචි එම්. ඇම්. මේරී නෝනා විසින් කරණලදී) | 2 0 6.32       |
| 1221                                       | කුමරමුම් අද්දර කැලේ, මීර සේකරම්ම පාරේ තත් සේරු නො. 43 සහ 45   | අවුරුදු 15 වසරැති පොල් ගස් 27කින්ද, අවුරුදු 5-10 වසරැති දෙහි ගස් 6කින්ද, අවුරුදු 15 වසරැති අම්බහකින් හා කජු ගස් 3කින්ද, අවුරුදු 12 වසරැති කොස් ගස් කින්ද, අවුරුදු 10 වසරැති බෙලි ගස් කින්ද, අවුරුදු 30 වසරැති මුරුන්ගාගස් 2කින්ද, උච්ච සෙවිලි සහ මැටි ගොඩනැගිල්ල කින්ද, අතු සෙවිලි සහ මැටි ගොඩනැගිල්ල 2කින්ද, අතු සෙවිලි සහ පොල් අතු හිස් කී ඇති ගොඩනැගිල්ල 3කින්ද යුක්තවූ මත්ත සහ හේත | කුමරමුම් මීර සේකරම්ම පාරේ එම්. ඩී. ජේ. මීර සේකර   | 3 0 37.80      |
| 1222                                       | කුමරමුම් අද්දර කැලේ, මීර සේකරම්ම පාරේ තත් සේරු නො. 32         | හේත .. ..  | එම .. ..  | 0 1 31.99      |
| 1223                                       | කුමරමුම් අද්දර කැලේ, මීර සේකරම්ම පාරේ තත් සේරු නො. 34 සහ 34/1 | අවුරුදු 15 වසරැති පොල් ගස් 17කින්ද, අවුරුදු 8 වසරැති කොස් ගස් කින් හා අම්බහ 4කින්ද, අවුරුදු 6 වසරැති දෙහි ගස් කින් හා කජු ගස් කින්ද, අවුරුදු 10 වසරැති මුරුන්ගාගස් කිහිපයකින්ද, උච්ච සෙවිලි සහ මැටි ගොඩනැගිල්ල කින්ද, අතු සෙවිලි සහ මැටි ගොඩනැගිල්ල 2කින්ද යුක්තවූ මත්ත  | කුමරමුම් මීර සේකරම්ම පාරේ එම්. ඩී. ජේ. මීර සේකර   | 0 1 38.59      |
| 1224                                       | කුමරමුම් අද්දර කැලේ, මීර සේකරම්ම පාරේ තත් සේරු නො. 36 කොටසක්  | හේත .. ..  | කුමරමුම් මීර සේකරම්ම පාරේ එම්. ඩී. ජේ. මීර සේකර   | 0 2 37.86      |
| 1225                                       | එම ..   | අවුරුදු 12 වසරැති පොල් ගස් 2කින්ද අවුරුදු 5 වසරැති දෙහි ගස් 2කින්ද අවුරුදු 6 වසරැති මුරුන්ගාගස් කිහිපයකින්ද තත් සේරු, සෙවිලි කරන ලද මැටි ගොඩනැගිල්ල කින් හා ඊට සාමඳ අතු සෙවිලි කරන ලද මැටි ගොඩනැගිල්ල කින්ද යුක්තවූ මත්ත   | කුමරමුම් මීර සේකරම්ම පාරේ එම්. ඩී. ජේ. මීර සේකර   | 0 2 11.39      |
| 1226                                       | කුමරමුම් අද්දර කැලේ, මීර සේකරම්ම පාරේ තත් සේරු නො. 40 සහ 42   | හේත .. ..  | අනුරාධපුර රේල් මේ වවුමේ නො. 420 පදිංචි ඩී. ඩී. මීර සේකර   | 2 3 8.48       |
| 1227                                       | කුමරමුම් අද්දර කැලේ, තත් සේරු නො. 44, මීර සේකරම්ම පාරේ        | හේත, මාත් ඇලේ කොටසක් (අත්පැරුණු) අවුරුදු 10ක් ගිය පොල් ගස් 3ක්   | දෙහි මීර පදිංචි මුහුණ දීර්මි ඇර්. මුහුණ 1   | 0 36.07        |
| 1228                                       | කුමරමුම් අද්දර කැලේ, තත් සේරු නො. 46, මීර සේකරම්ම පාරේ        | හේත, මාත් ඇලේ කොටසක් (අත්පැරුණු) සහ මත්ත, අවුරුදු 10ක් ගිය පොල් ගස්, අවුරුදු 8ක් ගිය බොහෝ මුරුන්ගාගස්, මල් පැර, උච්ච සෙවිලි කරන ලද ගොඩාල් ගෙයක්ද, (බෝම්බ) පොල් අතු සෙවිලි කරන ලද මිටි මිඬු සෙවිලි දෙකක්ද සහ පොල් අතු සෙවිලි කරන ලද මිටි මිඬු මැඩුම් කින්ද ඇත   | කුමරමුම් මීර සේකරම්ම පාරේ පදිංචි ඇර්. ඩී. මීර සේකර  | 1 1 19.51      |
| නො. 257 දරන පැලැන. ගම්-පොත් නවර්ණයුගම් ගම් |   |  |   |                |
| 12   | පොත් නවර්ණයුගම් මත්ත  | මත්ත, හේත සහ මුහුරු මුලක්ද, අවුරුදු 5ක් සිට 20 දක්වා වසරැති දෙහි ගස් 9ක්ද, කොහොඹ ගස් 13ක්ද, දෙහි ගස් දෙකක්ද, බෙලි ගස් 2ක්ද, කල් ගස් 3ක්ද, සිසිලා ගස් 3ක්ද, සල මල් ගස් 3ක්ද, කුරුණෑ ගස් සහ දෙරළු ගස් 6ක්ද, අවුරුදු 10ක් සිට 15 දක්වා වසරැති මුරුන්ගාගස් 46ක් සහ පොල් අතු සෙවිලි කරන ලද ගොඩාල් හිස් කී ඇති ගෙයක්ද ඇත   | අනුරාධපුර රේල් මේ වවුමේ පාරේ පදිංචි ඇර්. ඇම්. ජය සේකර   | 2 0 24         |
| 13   | පොත් නවර්ණයුගම් මත්ත  | අවුරුදු 15 වසරැති පොල් ගස් 3ක්ද, අවුරුදු 10ක් පමණ වසරැති කොස් ගස් 3ක්ද, අවුරුදු 8ක් පමණ වසරැති කල් ගස් කින්ද, අවුරුදු 5ක් සිට 10 දක්වා වසරැති මුරුන්ගාගස් 21ක්ද මේ මත්ත ඇත   | මත්තේ මීර පොළොව පදිංචි ඇම්. කම්බු සො  | 2 3 26         |
| 14   | කරණන පාර ..   | කරණන පාර .. ..   | එම .. ..  | 0 0 15         |
| 15   | පොත් නවර්ණයුගම් මත්ත  | අවුරුදු 2ක් පමණ වසරැති පොල් පැල 38ක්ද, අවුරුදු 2ක් පමණ වසරැති දෙහි ගස් 2ක්ද, දෙහි ගස් 2ක්ද, අම්බහ 2ක්ද, අවුරුදු 5 සිට 10 දක්වා වසරැති මුරුන්ගාගස් 17ක්ද, අවුරුදු 10ක් පමණ වසරැති කල් ගස් 3ක් සහ පොල් අතු සෙවිලි කරන ලද මිටි මිඬු ගෙයක්ද මේ මත්ත ඇත   | අනුරාධපුර රේල් මේ වවුමේ පදිංචි ගොවිත්තුන් මීර සේකරම්ම මත්තේ, (ඇර්. ඇම්. රත්නාම් මිසින් ගීටමනා ලද තත් ගස් හැර ගෙන සහ සිසිලා මත්තේ)                                     | 2 1 13.37      |

| නො. | ඉඩමෙහි නම                                    | අත්දම්  | අයිතිකම්මයන්තා   | මහල, අ.රු.ප. |
|-----|--|---|--|--------------|
| 16  | පොත්තමිරස් කුලම්මේන්ත                        | අවුරුදු 10 ක් පමණ වසඟැති කල්පේ 2 ක්ද, අවුරුදු 5 සිට 10 දක්වා වසඟැති මුරුන්තා ගස් 2 ක්ද මේ මෙන්ම ඇත  | අනුරාධපුර රේල්වේ චවුමේ පදිංචි ඩී. එස්. මැන්ඩිස්  | 3 1 28.63    |
| 17  | පොත්තමිරස් කුලම් මත්ත, පොත්තමිරස් කුලම්මේන්ත | අවුරුදු 10 ක් සිට 12 දක්වා වසඟැති පොල් මත්ත සහ මේන්ත  | අනුරාධපුර රේල්වේ චවුමේ පදිංචි ආර්. බණ්ඩාර, පානදුරේ ගොරකාණේ පදිංචි මිනිනගේ බඩා, නෝනා ප්‍රනාන්දු සහ පොත්තමිරස් කුලම්මේ පදිංචි ඩී. කේ. ඩී. සේනෙවත්තු  | 0 2 37.40    |
| 18  | පොත්තමිරස් කුලම්මේන්ත                        | අවුරුදු 10 සිට 15 දක්වා වසඟැති පොල් ගසක්ද, අම්බන් 3 ක්ද, දෙහිගස් 8 ක්ද, සිසිලියානු සහ මුරුන්තාගස් 23 ක්ද, ගබොල්ලිමත් සිත්ති බඳිනලද පොල් අතු සෙම්ලිකරනලද ගෙයක් සහ පොල් අතු සෙම්ලිකරනලද මිරිමි ගෙයක් සහ දුනව් සාදන ගෙයක් ලීදක්ද නිමින මත්තද, මේන්ත සහ කුඹුරු  | පොත්තමිරස් කුලම්මේ පදිංචි ඩී. කේ. ඩී. සේනෙවත්තු  | 2 2 8.80     |
| 19  | පොත්තමිරස් කුලම්මේන්ත                        | අවුරුදු 10 සිට 20 දක්වා වසඟැති පොල් ගස් 36 ක්ද, දෙහිගස් 2 ක්ද, දෙහිමිනක්ද, දෙරිමි ගස් 5 ක්ද, කොහොඹගස් 3 ක් සහ මුරුන්තා ගස් 10 ක් සහ පොල් අතු සෙම්ලිකරනලද මිරිමි ගෙයක් ඇති මත්ත  | පානදුරේ ගොරකාණේ පදිංචි මිනිනගේ බඩා, නෝනා ප්‍රනාන්දු  | 0 3 36.62    |
| 20  | එම ..  | අවුරුදු 10 ක් සිට 20 දක්වා වසඟැති කොස් ගස් 8 ක්ද, අම්බන් 3 ක්ද, දෙහිගස් 3 ක්ද, දෙරිමිගස් 3 ක්ද, දෙරිමිගසක්ද, සිසිලියානු සහ මුරුන්තාගස් 2 ක්ද, කපුගස් 2 ක් සහ මුරුන්තාගස් 24 ක්ද, පොල් අතු සෙම්ලිකරනලද මිරිමි ගෙයක්ද, ගබොල්ලි මත්තලද මිරිමි ගෙයක්ද, ගබොල්ලි මත්තලද මිරිමි ගෙයක් ඇති පොල් මත්ත සහ කුඹුරු  | අනුරාධපුර රේල්වේ චවුමේ පදිංචි ආර්. බණ්ඩාර  | 1 0 10       |
| 21  | එම ..  | අවුරුදු 5 ක් සිට 12 දක්වා වසඟැති කොස් ගස් 5 ක්ද, අම්බන් 3 ක්ද, දෙහිගස් 5 ක්ද, දෙරිමිගස් 6 ක්ද, පුමුක්කන්ද, දෙරිමිගස් 4 ක්ද, සිසිලියානු සහ මුරුන්තාගස් 2 ක්ද, කපුගස් 2 ක් සහ මුරුන්තාගස් 51 ක් සහ පොල් අතු සෙම්ලිකරනලද මිරිමි ගෙයක් සහ සාදන අවිසාන පොළු ලීදක්ද මේ අවුරුදු 12 ක් පමණ වසඟැති පොල් මත්තේ ඇත   | අනුරාධපුර රේල්වේ චවුමේ පදිංචි ආර්. ජයසේකර  | 1 0 2.18     |
| 22  | පොත්තමිරස් කුලම්මේන්ත                        | අවුරුදු 20 ක් පමණ වසඟැති මුරුන්තාගස් 2 ක්ද, අවුරුදු 2 ක් පමණ වසඟැති දෙරිමිගසක්ද, දෙහිගසක්ද, අවුරුදු 5 ක් සිට 10 දක්වා වසඟැති මුරුන්තාගස් 112 ක් සහ සාදන නිමිනගසක් ලීදක්ද සහ සිත්ති රහිත පොල් අතු සෙම්ලිකරනලද ගෙයක්ද මේ මෙන්ම ඇත   | අත්තකලුල්ලේ ඩී. ඩී. ආචාර්යවරයාණන්ගේ අමරසිංහ (සෙසුන් අප්පාහි සහ අයෙක් මහාමල්ල, ආචාර්යවරයාණන් ලීද පොළු බිමට අයිතිකම් සහිත)   | 5 2 5.01     |
| 23  | එම ..  | අවුරුදු 10 ක් පමණ වසඟැති මුරුන්තාගස් 8 ක්ද, කොහොඹගසක්ද මේ කුඹුරේ ඇත   | පොත්තමිරස් කුලම්මේ පදිංචි කදිරමේලු මෙහිලාගේ නොහොත් කදිරමේලු සහ කමත් අය   | 0 2 29.43    |
| 24  | එම ..  | අවුරුදු 10 ක් සිට 15 දක්වා වසඟැති කොස් ගස් 5 ක්ද, දෙහිගස් 9 ක්ද, දෙරිමිගස් 7 ක්ද, කොස් ගස් 10 ක්ද, පුමුක්කන් 5 ක්ද, කල්පේ 4 ක්ද, සිසිලියානු සහ මුරුන්තාගස් 12 ක්ද, අම්බන් 3 ක්ද, දෙරිමිගසක් සහ සිලිංගස් 3 ක්ද, සාදන නිමිනගසක් ලීදක් සහ දෙරිමි මත්තලද මිරිමි ගෙයක් අවුරුදු 10 ක් සිට 25 දක්වා අතර කල්පිත මේ පොල් මත්තේ ඇත                        | පොත්තමිරස් කුලම්මේ පදිංචි ආර්. ජයසේකර  | 0 3 22.21    |
| 25  | පොත්තමිරස් කුලම්මේන්ත                        | අවුරුදු 15 සිට 25 දක්වා වසඟැති පොල් ගස් 52 ක්ද, කොස් ගස් 3 ක්ද, කල්පේ 228 ක්ද, සිසිලියානු සහ මුරුන්තාගස් 4 ක්ද, අවුරුදු 5 ක් සිට 15 දක්වා වසඟැති අම්බන් 12 ක්ද, දෙහිගස් 2 ක්ද, කොහොඹගස් 46 ක් සහ මුරුන්තාගස් 62 ක්ද, පොල් අතු සෙම්ලිකරනලද මිරිමි ගෙයක්ද, පොල් අතු සෙම්ලිකරනලද පොල් අතු සිත්ති ඇති ගෙයක් සහ ගබොල්ලිමත් සාදනලද ලීදක්ද මේ මෙන්ම ඇත | ශාපතගස් කල්පුරේ මිනිනගේ පාණ්ඩු පදිංචි කේ. මල්ලරහිතා සහ නිරප් පාණ්ඩු පදිංචි සාමාන්‍ය මෙලුදකුණාමු ඇත්, සහායක මල්ලරහිත (සෙමල් දෙක පොත්තමිරස් කුලම්මේ පදිංචි ජී. මොහමඩ් ඉස්මිල් මිසිස් ඉදිකරනු ලැබූ බිම් කොටස) | 14 3 22.93   |
| 26  | එම ..  | අවුරුදු 5 ක් සිට 15 දක්වා වසඟැති පොල් ගස් 80 ක්ද, කොස් ගස් 32 ක්ද, දෙහිගස් 3 ක්ද, දෙහිගස් 28 ක්ද, දෙරිමිගස් 35 ක්ද, කොස් ගස් 9 ක්ද, දෙරිමිගස් 5 ක්ද, කොහොඹගස් 2 ක්ද, සිලිංගසක්ද, බෙලිගස් 2 ක් සහ මුරුන්තාගස් 10 ක්ද, සාදන නිමිනගසක් ලීදක් සහ පොල් අතු සෙම්ලිකරනලද මිරිමි ගෙයක් මේ මෙන්ම ඇත  | පොත්තමිරස් කුලම්මේ පදිංචි ඩී. ඇම්. ජී. කැනරියාහාමි   | 1 2 15.95    |

| නො. | ඉඩම් හිමි                   | අංශය  | අයිතිකම්කරුන්ගේ  | මහල,<br>අ. රූ. ම. |
|-----|-----------------------------|---|--|-------------------|
| 27  | පොත් හිමිකරුන්<br>කුලමාවන්ත | අවුරුදු 10 වන සිට 25 දක්වා විශාල බණ්ඩ<br>හස් 5 ක්ද, ඉඩමක් 3 ක්ද, දෙහිගස් 11 ක්ද,<br>දෙව්ගස් 3 ක්ද, නාරක්කන් 3 ක්ද, කල්ගස්<br>8 ක්ද, සියම්පාලන් 2 ක් සහ කොහොඹකන්<br>3 ක්ද, අවුරුදු 1 කක් සිට 5 දක්වා විශාල<br>සුමක්කන් 12 ක්ද, දෙව්ගස් 2 ක්ද, කෙටිගස්<br>2 ක්ද, බිලිංගකන් සහ මුරුංගාගන් 25 ක්ද,<br>පොල්අතු සෙම්පිකරනලද මිරිචි සෙම්පි<br>2 ක්ද, පොල්අතු සහ උරුම සෙම්පිකරනලද<br>මිරිචි සෙම්පි සහ සාදු හිමිකොනලද<br>ලදක්ද මෙහෙයන් සහ මත්තේ ඇතු  | පොත් හිමිකරුන් කුලමාවන්ත පදිංචි කේ. පී. මීරු<br>මිරු මහාමිදන්  | 1 2 4 96          |
| 28  | පොත් හිමිකරුන්<br>කුලමාවන්ත | අවුරුදු 5 වන සිට 25 දක්වා විශාල බණ්ඩ<br>හස් 5 ක්ද, කල්ගස් 3 ක්ද, පොල්ගස් සහ<br>අම්බන්කන්ද, පොල්අතු සෙම්පිකරනලද<br>මිරිචි සෙම්පි 2 ක්ද මෙහෙයන් සහ<br>මත්තේ ඇතු   | අ. පී. ආභාරි, කේ. පී. සම්පු දිල්කාන්,<br>මී. එම්. මරික්කාරි සහ එම්. ජයකාන්<br>කොහොත් සෙඟු අඹදිල් කාදරි<br>(පී. එම්. මරික්කාරි විසින් ගෙවල්පලට<br>අයිතිවාසිකම් කීයයි) | 1 1 35-20         |
| 29  | පොත් හිමිකරුන්<br>කුලමාවන්ත | අවුරුදු 5 වන සිට 10 දක්වා විශාල බණ්ඩ<br>කොහොඹකන් 2 ක් සහ සාදු හිමිකොනලද<br>ලදක්ද මිරිචි මත්තේ ඇතු   | පොත් හිමිකරුන් කුලමාවන්ත පදිංචි<br>අභාරි   | 0 0 16-95         |
| 30  | පොත් හිමිකරුන්<br>කුලමාවන්ත | අවුරුදු 10 වන සිට 25 දක්වා විශාල පොල්ගස්<br>10 ක්ද, අවුරුදු 2 කක් සිට 5 දක්වා විශාල<br>දෙහිගස් 6 ක් සහ දෙව්ගස් සහ පොල්<br>අතු සෙම්පිකරනලද මිරිචි සෙම්පි සහ<br>මකරන් සෙම්පිකරනලද මිරිචි සෙම්පි<br>මෙහෙයන් සහ මත්තේ ඇතු   | අනුරාධපුරයේ කුරුමාගල පාදිංචි<br>කේ. සුමාසිංහ   | 0 3 9-43          |
| 31  | පොත් හිමිකරුන්<br>කුලමාවන්ත | හේන .. ..   | පොත් හිමිකරුන් කුලමාවන්ත පදිංචි ඊ. ඇම්.<br>විකිරිසිංහ  | 0 0 6-97          |
| 32  | පොත් හිමිකරුන්<br>කුලමාවන්ත | කුමුරු .. ..  | කුමුරු නාමයේ පුටුක්කොකුමුරු පදිංචි<br>කේ. ඩී. දිනපාල (පී. එම්. මරික්කාරි<br>විසින් මිලට 23 විසින් මාකරනු ලැබී)   | 0 0 11-36         |
| 33  | පොත් හිමිකරුන්<br>කුලමාවන්ත | අවුරුදු 15 වන සිට 30 දක්වා විශාල ඉඩමක්<br>4 ක්ද, කොහොඹකන්, සුමක්කන් 3 ක්ද, කෙටි<br>ගස් සහ කල්ගස් 9 ක්ද, පොල්අතු සෙම්පි<br>කරනලද මිරිචි සෙම්පි සහ ගඟොලින්<br>සාදුහලද ලීදක්ද, අවුරුදු 20 ක් 45 ක්<br>අහර කරන කහඹු මෙහෙයන් සහ පොල්<br>මත්තේ ඇතු  | කුමුරු නාමයේ පුටුක්කොකුමුරු පදිංචි<br>කේ. ඩී. දිනපාල   | 4 3 17-54         |
| 34  | කොහොඹ සහ<br>කුමුරු          | කුමුරු සහ කමින .. ..  | අනුරාධපුරයේ කොට්ඨාස කුලමාවන්ත පදිංචි<br>මෙහිමිකරුන්ගේ පොත් සහ<br>ලීප්පේ  | 1 3 24-8          |
| 35  | පොත් හිමිකරුන්<br>කුලමාවන්ත | අවුරුදු 10 ක් 25 ක් අහර කරන කහඹු<br>කුමුරු සහ පොල් මත්තේ ඇතු මෙහෙයන්, අවුරුදු<br>5 වන සිට 15 දක්වා විශාල බණ්ඩ කොහොඹ<br>20 ක්ද, දෙව්ගස් 4 ක්ද, කොහොඹකන් 2 ක්ද, ඉඩමක්<br>9 ක්ද, දෙව්ගස් 4 ක්ද, බිලිංගකන්, තාරක්<br>කන්ද, දෙව්ගස් 4 ක්ද, සුමක්කන් 2 ක් සහ<br>දෙහිගස් 4 ක්ද, සිත්ති කොහොඹ පොල්අතු<br>සෙම්පිකරනලද මෙහෙයන් සහ ගඟොලින්<br>බිඳින ලීදක්ද පොල් මත්තේ ඇතු, අවුරුදු<br>15 වන සිට 20 දක්වා විශාල පොල්ගස්<br>26 ක් කුමුරු ඇතු   | අංකොඩි කොට්ඨාස කුමුරු, කොට්ඨාස<br>කුමුරු සහ හදිසේ පදිංචි පු. කේ.<br>විලාසින  | 2 0 36-82         |
| 36  | එම .. ..                    | අවුරුදු 15 වන සිට 40 දක්වා විශාල බණ්ඩ<br>හස් 9 ක්ද, ඉඩමක් 21 ක්ද, කිතුල්ගස් 2 ක්ද,<br>දෙව්ගස් 5 ක්ද, දෙහිගස් 10 ක්ද, දෙව්ගස්<br>7 ක්ද, කල්ගස් 6 ක්ද, සුමක්කන් 2 ක්ද,<br>කෙටිගස් 4 ක්ද, කොහොඹකන් 5 ක්ද, කුරුමුරු<br>හස් 4 ක්ද, සියම්පාලන් 4 ක්ද, සියම්පාලන්ද<br>සහ මුරුංගාගස් 5 ක්ද, පොල්අතු සෙම්පි<br>කරනලද මිරිචි සෙම්පි සහ උරුම සෙම්පි<br>කරනලද මිරිචි සෙම්පි සහ ගඟොලින් ඉදිකරනලද<br>සෙම්පි 2 ක්ද, මකරන් සෙම්පිකරනලද<br>මිරිචි සෙම්පි සහ ගඟොලින් සාදුහලද<br>ලීදක්ද, අවුරුදු 15 ක් 40 ක් අහර කරන<br>කහඹු මෙහෙයන් සහ පොල් මත්තේ ඇතු | පොත් හිමිකරුන් කුලමාවන්ත පදිංචි කේ. රංගම්<br>කොහොත් කේ. මුදලිගාමි  | 1 3 34-06         |
| 37  | එම .. ..                    | අවුරුදු 2 කක් සිට 10 දක්වා විශාල ඉඩමක්<br>7 ක්ද, කොහොඹකන්, දෙව්ගස්, කොහොඹ<br>හස් 8 ක්ද, දෙව්ගස් 3 ක්ද, සියම්පාලන්<br>2 ක් සහ කල්ගස් 2 ක්ද, ගඟොලින් ඉදිකරන<br>ලැබූ උරුම සෙම්පිකරනලද මෙහෙයන්, උරුම<br>සෙම්පිකරන ලැබූ ගඟොලින් ඉදිකරනලද<br>මුඛසිලියන් සහ පොල්අතු සෙම්පිකරනලද<br>මිරිචි සහ ගඟොලින් සාදුහලද මෙහෙයන් සහ<br>ගඟොලින් සාදුහලද ලීදක්ද, අවුරුදු 15 වන<br>සිට 25 දක්වා කරන කහඹු මෙහෙයන් සහ පොල්<br>මත්තේ ඇතු   | අනුරාධපුරයේ නො. 420 දේහ රේල්මේ<br>වලුමේ ඒ. බිලිචි. මොරිස් දෙල්ලු<br>මානේ ඇම්. ඩී. ඇල්. ගුණතිලක   | 0 3 32-17         |



| නො. | ඉඩම් නම  | ඉස්ත  | අයිතිකරුවන්ගේ  | මහලු,<br>අ.ර.ප.  |           |
|-----|--|---|--|--|-----------|
| 38  | පොත් නම වරම්<br>කුලම්මන්ත  | අවුරුදු 10 ක් සිට 30 දක්වා වසරකට කොස්<br>ගස් 3 ක්ද, අම්පස් 7 ක්ද, කපුගස් 2 ක් සහ<br>කොහොඹගස් 5 ක්ද, අවුරුදු 5 ක් පමණ<br>වසරකට දෙමළුකොස් සහ මුරුකොස් 17 ක්ද,<br>පොල් අතු සෙමිලිකරනලද වර්ගීකරණයක්<br>සහ තිත්ති කැනීමේ අතු සෙමිලිකරනලද<br>වර්ගීකරණයක්ද මේ අවුරුදු 10 ක් 30 ක්<br>අතර කලක් ගතවූ පොල් මත්තක් ඇත                    | භූමි මෙහෙයුම් අංශයේ ආරක්ෂාකාරීව ඇල්.<br>අම්. පෙරේරා බාබේ ඇම්. පිලියම්<br>සිංහආණ්ඩු | 3 0 12.26  |           |
| 39  | එම   | අවුරුදු 10 ක් සිට 30 දක්වා වසරකට කොස්<br>ගස් 3 ක්ද, අම්පස් 6 ක්ද, දෙතිගස් සහ<br>දෙතිගස් 3 ක්ද, අවුරුදු 5 ක් පමණ වසරකට<br>කපුගස් 2 ක් සහ මුරුකොස් 2 ක් සහ පොල්<br>අතු සෙමිලිකරනලද වර්ගීකරණයක් මේ<br>අවුරුදු 10 ක් 30 ක් අතර කලක් ගතවූ<br>පොල් මත්තක් ඇත  | අනුරාධපුරයේ රේල්වේ මඩුමේ රේල්වේ<br>ඇපරේට් පාරේ පදිංචි ඇස්. කේ.<br>රාමසිංහ          | 0 3 13.86  |           |
| 40  | වරගතකුඹුර  | කුඹුර සහ මිටිම  | ..   | අනුරාධපුරයේ රේල්වේ මඩුමේ රේල්වේ<br>ඇපරේට් පාරේ ඇස්. පොම්පුස්සුරාමි                     | 1 0 34.59 |
| 41  | කොහොඹ සහ<br>කුඹුර  | කුඹුර සහ මිටිම  | ..   | ඇම්. ඩී. අසනාර්, පොත්තාරදකුලම් ..  | 0 1 33.08 |
| 42  | පලුකුකුඹුර සහ<br>වරගතකුඹුර   | කුඹුර සහ පොල් මත්ත, එහි අවුරුදු 15 සිට 35<br>දක්වා වසරකට දෙති පහත සඳහන් ගස් මිටි<br>තිබේ:—කොස්ගස් 8 ක්, අම්පස් 3 ක්, පුම්පක්<br>2 ක්, දෙතිගස් 8 ක්, දෙතිමිගස් 1 ක්, දෙලුම්ගස්<br>2 ක්, මුරුකොස් 2 ක්, කොහොඹගස් 2 ක්, උච්ච<br>සෙමිලිකරනලද ගෙයක්ද, කාමකාලික ම<br>සෙමිලිකරනලද කුසලිගස්ද, ගලින් මැදටු<br>මැංකිගස් සහ මිදුන්ද තිබේ | අනුරාධපුර මිනසන් පාරේ කො. රිදර්ග<br>සානගේ කේ. ඇල්. පී. එන්සො<br>කෝන්තා             | 5 2 35   |           |
| 43  | පොත් නම වරම්<br>කුලම් මේල,<br>අඹගහමින්න,<br>පොත් නම වරම්<br>කුලම් මත්ත | අවුරුදු 15 සිට 20 දක්වා වසරකට කුඹුර සහ<br>පොල් මත්ත, එහි අවුරුදු 15 සිට 25 දක්වා<br>වසරකට කොස්ගස් 7 ක්ද, අම්පස් 7 ක්ද,<br>කොහොඹගස් 4 ක්ද, මුරුකොස් 3 ක්ද,<br>දෙතිමිගස් 1 ක්ද. තිබේ, අවුරුදු දක් වසරකට<br>දෙතිගස් සහ දෙලුම්ගස් ද තිබේ, සෙමිලි<br>කරනලද කාමකාලික ගෙයක්ද තිබේ,   | අත්තොඩ මොහමුදම්. කේ. රාමසිංහ   | 1 0 22.60  |           |
| 44  | පොත් නම වරම්<br>කුලම් මේල<br>සහ පොත් නම<br>වරම් කුලම්<br>මත්ත          | අවුරුදු 35 ක් වසරකට කුඹුර සහ පොල් මත්ත,<br>එහි අවුරුදු 15 සිට 30 දක්වා වසරකට කොස්<br>ගස් 9 ක්ද, අම්පස් 4 ක්ද, කොහොඹගස් 3 ක්ද,<br>දෙතිමිගස් 4 ක්ද, මුරුකොස් 1 ක්ද හතරේ<br>පලුකුකු මිදිද, අවුරුදු 1 ක් වසරකට දෙති<br>ගස් ද තිබේ, සෙමිලිකරනලද කාමකාලික<br>ගෙයක්ද, නොමැදටු ලීදක්ද තිබේ  | මහසන්තොඩ පරමුල්ලේ හිසිලම්. ඒ. මිදිපිස්<br>සිංහආණ්ඩු                                | 2 1 35.45  |           |
| 45  | පොත් නම වරම්<br>කුලම් මේල  | කුඹුර   | ..   | පොත්තාරම්කුලම් කේ. මුදලිසාමි<br>නොහොත් කේ. රාමාමි                                      | 0 1 8.43  |
| 46  | එම   | කුඹුර, අවුරුදු 60 ක් වසරකට පොල්ගස් 6 ක්ද,<br>අවුරුදු 15 ක් වසරකට කොහොඹගස් ද මේ  | ..   | අනුරාධපුර රේල්වේ මඩුමේ පී. එම්.<br>රේක්කාර් P. O. 23 සහ මිහිලිපි. පිසඳුස               | 1 3 1.50  |
| 47  | එම   | කුඹුර, අවුරුදු 35 ක් වසරකට පොල්ගස් 13 ක්ද<br>මේ   | ..   | පොත්තාරම්කුලම් කේ. මුදලිසාමි<br>නොහොත් කේ. රාමාමි                                      | 0 1 30.38 |
| 48  | එම   | කුඹුර, අවුරුදු 30 ක් වසරකට පොල්ගස් 4 ක්<br>තිබේ   | ..   | පොත්තාරම්කුලම් පී. ජේ. රේක්කාර්,<br>P. O. 23, කේ. පී. මිහිලිපි දිස් සහ<br>එම්. මිනසාන් | 0 2 27.57 |
| 49  | එම   | කුඹුර, අවුරුදු 45 ක් වසරකට පොල්ගස් 6 ක්ද,<br>අවුරුදු 40 ක් වසරකට අම්පස් 3 ක්ද, අවුරුදු<br>3 ක් වසරකට පුම්පක් 3 ක් සහ අවුරුදු 15 ක්<br>වසරකට කොහොඹගස් ද තිබේ   | ..   | පොත්තාරම්කුලම් ඇස්. හසිනා<br>මොහමුදු   | 0 1 21.71 |
| 50  | පොත් නම වරම්<br>කුලම් මත්ත   | පොල් මත්ත, (අවුරුදු 15-35 දක්වා වසරකට)<br>එහි කොස්ගස් 10 ක්ද, දෙල්ගස් 2 ක්ද, හිලි-<br>ගස් 2 ක්ද, හාරගස් 2 ක්ද, අම්පස් 4 ක්ද, පුම්පක්<br>ගස් 2 ක්ද, (අවුරුදු 15 සිට 30 දක්වා වසරකට)<br>තිබේ, උච්ච සෙමිලි කොස් සහ ගලින් මැදටු<br>ලීදක්ද තිබේ  | ..   | පොත්තාරම්කුලම් ජේ. ඒ. ජේ. ජේ.<br>පේම්ප් ඇලු  | 0 1 18.89 |
| 51  | එම   | අවුරුදු 45 ක් වසරකට පොල් මත්ත, අවුරුදු<br>25 සිට 45 දක්වා වසරකට කොස්ගස් 10 ක්ද,<br>අම්පස් 6 ක්ද, පුම්පක් 9 ක්ද, දෙතිගස් 4 ක්ද<br>හතරේ ගස් ද තිබේ, අවුරුදු 5 ක් වසරකට<br>පුම්පක් 10 ක් සහ සෙමිලිකරනලද කාම<br>කාලික ගෙයක්ද තිබේ   | ..   | පොත්තාරම්කුලම් ඇස්. හසිනා<br>මොහමුදු   | 0 3 2.86  |
| 52  | එම   | අවුරුදු 35 ක් වසරකට පොල් මත්ත, අවුරුදු<br>15 සිට 25 දක්වා වසරකට අම්පස් 3 ක්ද, දෙති-<br>ගස් 2 ක්ද, දෙතිමිගස් 2 ක්ද, දෙලුම්ගස් 2 ක්ද,<br>කොස්ගස් 3 ක්ද, කපුගස් 2 ක්ද, සියලුම<br>ගස් ද, කොහොඹගස් 4 ක්ද තිබේ, සෙමිලි<br>කරනලද කාමකාලික ගෙයක් සහ ගලින්<br>මැදටු ලීදක්ද, සෘදු අම්පස් නොවූ ගෙයක්ද<br>තිබේ                            | ..   | අනුරාධපුර රේල්වේ මඩුමේ ඇම්. හිසිලම්.<br>මිලියම් සිල්වා                                 | 0 2 16.10 |
| 53  | එම   | අවුරුදු 45 ක් වසරකට පොල් මත්ත, අවුරුදු<br>15 සිට 45 දක්වා වසරකට කොස්ගස් 2 ක්ද,<br>අම්පස් 3 ක්ද, පුම්පක් 2 ක් සහ කපුගස් ද,<br>අවුරුදු 1 සිට 6 දක්වා වසරකට දෙතිමිගස් ද,<br>සෙමිලිකරනලද කාමකාලික ගෙයක්ද තිබේ   | ..   | පොත්තාරම්කුලම් කේ. හිසිලිසාන් ..   | 0 0 30.64 |

| නො. | ඉඩමේ නම                     | අක්ෂර  | අයිතියක්වන්නා                             | මහල,<br>අ. රු. රු. |
|-----|-----------------------------|--|---|--------------------|
| 54  | පොත් න ව ර න<br>කුරුමිහික්ක | අවුරුදු 35ක් වසරැති පොල් වත්ත, අවුරුදු 15 කට 35 දක්වා වසරැති අම්මක් 2ක්ද, කොස්ගස් 3ක්ද, කොහොඹගස් 2ක්ද, දෙකිගස් 7ක්ද, දෙබම්මගස් 11ක්ද සහ බෙලිසෙක්කද, කාමකාලික සෙවිලිකරනලද ගෙයක්ද මේ ඉඩමේ තිබේ | සිසවක්කුලමේ රංගනම් සිත්තරියා රංගනම් පාලසු | 0 2 10·85          |

සිතියමේ නො. F. V. P. 523 සම—කුමරවැව

|     |           |  |  |            |
|-----|-----------|--|--|------------|
| 105 | ඇලබොවකැලේ | සේන (කොටසක් වතුරවට), පාලවල්, අඹ පාරවල් සහ පොල්වතු, එහි අවුරුදු 2-8 දක්වා වසරැති පොල්ගසක් සහ අම්මක්කද, ගල්මිල්ලගස් 1කි අවුරුදු 20කි, දෙකිගස් 9කි, දෙබම්මගස් 5කි, අම්මගස් 6කි සහ කොස්ගස් 4කි, (මෙවාම අවුරුදු 2-5 දක්වා වසර තිබේ) තමද සෙවිලිකරනලද කාමකාලික සෙවිල් 11ක්ද, සෙවිලිකරනලද පොල්අතු බිත්ති වලින් යුත් ගෙවල් දෙකක්ද, ගලෙන් බැඳුණු ලි. 4ක් සහ නොබැඳුණු ලි. 6ක්ද තිබේ | පී. ඩී. රත්වත්තේ; තුම්පනේ වලමිමි, ගලගෙදර (කේ. සිරිසාන් විසින් සාදනලද සෙවිලිකල කාමකාලික ගෙයක්ද, ගලෙන් බිඳිනලද ගෙයක්ද තිබේ), ඒ, ජේම්ස් විසින් වසාකරනලද කොට්ඨාසයේ මෙහි පහසුකමක් දේ තිබේ:—ගලෙන් බිඳිනලද ලි. 1කි, සෙවිලිකල කාමකාලික සෙවිල් 1කි, අවුරුදු 2-5 දක්වා වසරැති දෙකිගස් 7කි, දෙබම්මගස් 5කි, අම්මගස් 5කි, කොස්ගස් 4කි. භාරක්කොටුවෙහිද ර කිරිගාමි විසින් සාදනලද සෙවිලිකල කාමකාලික ගෙවල් 2කි. ආර්. පෙරුමාල් විසින් සාදනලද සෙවිලි කල කාමකාලික ගෙවල් 1කි, නොබැඳු ලි. 1කි. භාරක්කොටුවේ ගෙදර පුඤ්ඤා විසින් සාදනලද දේ සෙවිලිකල කාමකාලික ගෙවල් 1කි, පොල්ගස් 1කි (අවුරුදු 3කි). ආර්. නාරායනන් විසින් සාදනලද දේ: සෙවිලිකල පොල්අතු බිත්තිවලින් යුත් ගෙවල් 1කි, ගලෙන් බැඳුණු ලි. 1කි, පොල්ගස් 2කි. පී. භාරාතනන් විසින් සාදනලද දේ: සෙවිලිකල කාමකාලික පොල්අතු බිත්තිවලින් යුත් ගෙවල් 1කි, ගලෙන් බැඳුණු ලි. 1කි, සෙවිලිකල කාමකාලික ගෙවල් 1කි, පොල්ගස් (අවුරුදු 3-8 දක්වා වසරැති) 2කි, අවුරුදු 5ක් දෙකිගස් 1කි, අවුරුදු 3කේ අම්මගස් 1කි. ආර්. රාමනාමි විසින් සාදන ලද දේ: නොබැඳුණු ලි. 2කි, කාමකා ලික සෙවිලිකල ගෙවල් 1කි. පී. සුසේ විසින් සාදනලද දේ: නොබැඳුණු ලි. 1කි, අවුරුදු තුනේ පොල්ගස් 1කි, අවුරුදු පහේ දෙකිගස් 1කි, අවුරුදු 20කේ ගල්මිල්ලගස් 1කි, අවුරුදු 25කේ අම් මස් 1කි, පොල්ගස් 1කි. කේ. සෙල්ලන් විසින් සාදනලද දේ: නොබැඳුණු ලි. 1කි, සෙවිලිකල කාමකාලික ගෙවල් 1කි. ඒ. අයිතියාමි විසින් සාදනලද දේ: නොබැඳුණු ලි. 1කි, සෙවිලිකල කාමකා ලික ගෙවල් 1කි. පී. ඩී. රත්වත්තේ ඉඩම අයිතිවාසිකම් නියත්තා විසින් සාදු දේ: සෙවිලිකල කාමකාලික ගෙවල් 1කි | 29 0 38·88 |
|-----|-----------|--|--|------------|

|     |           |           |  |           |
|-----|-----------|-----------|--|-----------|
| 106 | ඇලබොවකැලේ | සිඳුකු ඇල | ගලගෙදර තුම්පනේ වලමිමි පී. ඩී. රත්වත්තේ | 0 2 14·68 |
|-----|-----------|-----------|--|-----------|

|     |    |   |  |            |
|-----|----|---|--|------------|
| 107 | එම | කල්කතු කොටසක්, පොල්මතු (කොටස 2ක්), (අවුරුදු 15-20 දක්වා) මතු කැලි 2කි, එහි තිබෙන දේ: අවුරුදු 20කේ පොල්ගස් 8කි, අවුරුදු 15කේ කොස්ගස් 1කි, අවුරුදු 8-10 දක්වා වසරැති මුරුංගාගස් ගහක්, හේතෙහි සෙවිලිකල කාමකාලික ගෙයක් තිබේ | කුමරමැවේ මුරංකුලමි මිලමිමේ කේ. ඩී. මුරංකුලමි, සෙවිලිකල කාමකාලික ගෙය කුමරවැවේ සිත්තේ පාලේ පවුකුගම මෝටලේ භාජේ ඩී. ඒ. පොම්බිකොකු විසින් සාදනලදී | 44 1 38·28 |
|-----|----|---|--|------------|

|     |    |  |   |            |
|-----|----|--|---|------------|
| 108 | එම | අවුරුදු 10-20 දක්වා වසරැති සේන සහ පොල්මතු 5කි, එහි සිටින කැලි: අවුරුදු 10-15 කොස්ගස් 10කි, අවුරුදු 20කේ පොල් ගස් 1කි, අවුරුදු 10-15කේ අම්මගස් 4කි, අවුරුදු 5-10කේ දෙබම්මගස් 1කි, දෙකිගස් 5කි, අවුරුදු 6කේ බෙලිසෙක්ක 1කි, අවුරුදු 12කේ කජුගස් 12කි, සෙවිලිකල කාමකාලික ගෙවල් 3කි | අනුරාධපුර කුරුණෑගල මාජේ පදි. මී ඊ. ඒ. මුරංකුලමි දෙන්නර මහතා | 23 0 15·92 |
|-----|----|--|---|------------|

සිතියමේ නො. F. V. P. 259. සම—වත්තියන්කුලමි

|   |                      |   |   |           |
|---|----------------------|---|---|-----------|
| 8 | වත්තියන්කුලමි<br>සේන | අවුරුදු 30කේ සේන සහ පොල් වත්ත, එහි මෙහි පහසුකමක් පලතුරුගස් තිබේ: අඹ 5කි, කොහොඹගස් 7කි, (අවුරුදු 20-30) අවුරුදු 20-25කේ කල්ගස් 36කි, අවුරුදු 15කේ සුරියගස් 2කි, මෙහි තුරු පර්වතයක දේවාලයක්ද තිබේ | මිනිසේ හදගනාමේ පී. ඩී. බවතෙරගම, අස්පිරිමේ කේ. දවත්තිකොකු, කුමර ඒ. බිලොක්, කුමරවත්තොකුගේ ඒ. ජේම්ස් අපසුනාමි, (අනුරාධපුර) සහ අනුරාධපුර තිසාමැවේ කේ. ඩී. මුරංකුලමි | 4 2 30·55 |
|---|----------------------|---|---|-----------|

| කො. අවමේ නම        | අක්ෂර  | අයිතිකරුවන්ගේ නම  | මහල, අ.ර.ප.                    |
|--------------------|--|---|--------------------------------|
| 9 වත්තන්කුලම් වත්ත | අවුරුදු 30 ක වයසැති පොල් වත්ත, එහි නිවන පලතුරුගස්: සුරියගස් 2෫, වවුරුදු 20෪, කල්ගස් 8෫, අවුරුදු 15-30) | මහාලංකානාම පී. සී. ජේතෙරගම, අස්භිච්ඡේ ජය. දමිත් සෙනෙරත්න, කුමාර් ජී. සිලාක්, අනුරාධපුර කුමාරස්වාමි ජය. ජයසිංහ, අනුරාධපුර නිසාචාර්ය ජය. සී. මුරුගේ | 0 2 11 03<br><hr/> 224 3 36 42 |

එවැනිම ඉඩම් අයිතිකරුවන්ට අක්ෂරේ කල්පනාම නිවන වට පොදුපනතට දුන්කැස්ස සඳහා රිච්චි මහත්මයාණන්ගේ භික්ෂු කැවීමට මෙහි දැනුවත්දීම.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ දැනටමත් කලින් මෙහෙයුම් ක්‍රියාකරණ අංශ වම් 1950 වූ පවුරුදු 13, 14, 16 සහ 17 වැනි දින අදාළ 10 වැනි කනිකමට අනුරාධපුර කවිච්චිගේදී මා ඉදිරිපිට පැමිණි ජනාධිපතිතුමාට අයිතිවාසිකම් ද සහ සහකාරවරුන් මහා සම මේ ඉඩම වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඒ ව ඇත්තා වූ කලින්ගේ අයිතිකරු හෝ ආරාධිතයා සිටින්නට භික්ෂු සම මෙහි දැනුවත් දුන්නෙහි යුතුයි.

මේ 1 50 වැනි ජනවාරි මස 9 වැනි දින අනුරාධපුර කවිච්චිගේදීය. පී. ජ. සිල්වා,  
අක්ෂරේ උප ඒජන්ත මහත.

මේ 1876 වූ අවුරුද්දේ කොමිෂර් 3 වැනි ආඥාපත්‍රයේ ගත් මෙහි වගන්තියේ ප්‍රකාරයට, අක්ෂරේ කවුණුකනම්, ඒ නම:— බලන්තොඩ පාලියාව උවද නොගොඩනැගිලි පුද්ගල සේවක මෙහි සහකාරයෙකු ඉඩම් උඩාගැනීම සඳහා ක්‍රියාකරණ සේවක මේ "1876 වූ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ" 5 වැනි කොටසේ කරනිමින පොදුපනතට ප්‍රකාරයට ගොවිසම් සහ ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් සිසිආකාර මට අක්ෂරේ මෙහි, ඒ ඉඩම් නම:—

**සීතියම් කො. A 600. ගම—බලන්තොඩ**

| කො. අවමේ නම                     | අක්ෂර   | අයිතිකරුවන්ගේ නම         | මහල, අ.ර.ප. |
|---------------------------------|---|--------------------------|-------------|
| 4 මහකුමාරයාගේ වත්ත කොත් ගල්වත්ත | පොල්වත්ත, පොල්ගස් 65 අවුරුදු 30-40, පොල්ගස් 2 අවුරුදු 5-10, අම්බන් 5, දඩව්ගස් 3, දෙහිගස් 2, කොස්ගස් 1, පලතුරු 3, කිතුල්ගස් 4, ලී 1, උරුමෙහි පොදු සහ සරු එක සි | වී. ජේලදාල මහතා, බලන්තොඩ | 1 0 9 3     |

එවැනිම ඉඩම් අයිතිකරුවන්ට අක්ෂරේ කල්පනාම නිවන වට පොදුපනතට දුන්කැස්ස සඳහා රිච්චි මහත්මයාණන්ගේ භික්ෂු කැවීමට මෙහි දැනුවත්දීම.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ දැනටමත් කලින් මෙහෙයුම් ක්‍රියාකරණ අංශ මේ 1950 වූ පවුරුදු 6 සහ 7 වැනි දින අදාළ 10 වැනි කනිකමට අනුරාධපුර කවිච්චිගේදී මා ඉදිරිපිට පැමිණි ජනාධිපතිතුමාට අයිතිවාසිකම් ද සහ සහකාරවරුන් මහා සම මේ ඉඩම වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඒ ව ඇත්තා වූ කලින්ගේ අයිතිකරු හෝ ආරාධිතයා සිටින්නට භික්ෂු සම මෙහි දැනුවත් දුන්නෙහි යුතුයි.

මේ 1950 වූ ජනවාරි මස 7 වැනි දින ආරාධිත කවිච්චිගේදීය. ඒ. ආ. සී. ජේතිසංඝ,  
බඩරගම පලාතේ අක්ෂරේ මහා ඒජන්ත මහත.

**ඉඩම් නිදහස් කිරීමේ පිළිබඳව 1942 වූ අධික 61 දරණ ආඥාපත්‍රයේ ගටගේ ආණ්ඩුවට ඉඩම් උඩාගැනීමේ සම්බන්ධ දැන්වීම**

1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපත්‍රයේ ගටගේ ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි.

මාතලේ දිස්ත්‍රික්කයේ අක්ෂරේ උප ඒජන්තකරු වූ රජිව් බර්ක්ස් පිලිබඳව මම, ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ රිච්චි මහත්මයාණන්ගේ මේ ප්‍රතිපත්ති ප්‍රකාශනයේ, එනම්:—

- (1) 1942 වූ අධික 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපත්‍රයේ ගටගේ ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමේ දී මා ඉදිරිපිට පැමිණි ජනාධිපතිතුමාට අයිතිවාසිකම් ද සහ සහකාරවරුන් මහා සම මේ ඉඩම වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඒ ව ඇත්තා වූ කලින්ගේ අයිතිකරු හෝ ආරාධිතයා සිටින්නට භික්ෂු සම මෙහි දැනුවත් දුන්නෙහි යුතුයි.
- (2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් මෙහෙයුමක් වනදී ඉල්ලීමක් මගින් සම්පූර්ණ කර ගත යුතුයි;
- (3) ඒ ඉඩම් කොටසක් අයිතිවාසිකම් දක්වන සෑමදෙනෙකුටම මෙහි සඳහන් පරිදි මාතලේ කවිච්චිගේදී මේ 1950 වූ පවුරුදු 13 වැනි දින පෙරවරු 10.30 මා ඉදිරිපිට ජනාධිපතිතුමාට අයිතිවාසිකම් ද සහ සහකාරවරුන් මහා සම මේ ඉඩම වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඒ ව ඇත්තා වූ කලින්ගේ අයිතිකරු හෝ ආරාධිතයා සිටින්නට භික්ෂු සම මෙහි දැනුවත් දුන්නෙහි යුතුයි.

මේ 1950 වූ ජනවාරි මස 7 වැනි දින මාතලේ කවිච්චිගේදීය. ආර්. සී. පී. පවුලන්,  
මාතලේ දිස්ත්‍රික්කයේ අක්ෂරේ උප ඒජන්තකරු.

**උප දේශන**

**මුල් පලාතේ අධික 1,503. ගම—නොරවකන්ද**

| කවුරුන් | අවමේ නම                  | විස්තර   | ඉල්ලාසිටින මුදල  | සියලුම මුදල, අ.ර.ප.    |
|---------|--------------------------|--|--|------------------------|
| 1       | කමරන්තොලොකුමුරු අර්ථකොටස | අවුරුදු 15.20 අතර වයසැති රබර් සහ අතුරු මැටි, අවුරුදු 30 ක පමණ වයසැති කොකොවාද සහ කුඹුරු                       | ඇල්. ජේෂිච්චිගේ සිල්වා මහතාගේ මුළු මුදල, මාතලේ   | 1 1 13                 |
| 2       | අර්ථකොටස                 | අවුරුදු 30 ක පමණ වයසැති රබර් සහ අතුරු මැටි, රබර් සහ කොකොවාද මත් අවුරුදු 30 ක පමණ අහ කුඹුරු, සීර කොකොවාද නිසි | එම ..  | .. 1 3 21              |
| 3       | එම ..                    | අවුරුදු 30 ක පමණ වයසැති රබර් සහ කුඹුරු ..  | එම සහ අයිතිවාසිකම් නිසි ඇල්. ජේ. ජේ. සී. සී. සී. 256, ක්‍රිස්තුමාගේ ඉඩම්, මාතලේ මුළු මුදල .. | 0 1 33<br><hr/> 3 2 30 |

1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණය සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි

1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණයේ 2 (3) වෙනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව දි නිබන්ත බලය පිට ක්‍රියාකරණය වීමට නොව දිනප්පත්තයේ අණුවේ උප ඒජන්තතුනු ඒ. සී. ඇස්. ඇස්. පුල්ලොසායගම් වන මේ, ඉඩම් ලබාගැනීමේ අඥාපණයේ රටේ වසන්තය යටතේ මේ ප්‍රසිද්ධ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

(1) 1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණය සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව යාකොව ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගැනීමට අදහස්කරන බවයි;

(2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුත්තේ මගෙන් බිහිව;

(3) ඒ ඉඩම් කොමසාරිස් අයිතිවාසිකම් දැක්වෙන සෑදෙනාම කම් කමත් විසින්ම කෝ නියෝජිතයකු මගින් මි 1950 සිට පෙබරවාරි මස 11 වන දින පෙරවර, 11.30 ට පමණක් පොලිසියේ මා ඉදිරියෙහි පෙනී සිටි ඒ ඉඩම් කොමසාරිස් කම් කමක් ඇති අයිතිවාසිකම්වල ස්වභාවයත් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා කොරතුරුත් කියා සිටිය යුතු බවයි මෙහි සඳහන් දැනුම්දෙනු ලැබේ.

මි 1950 සිට පෙනවාරි මස 4 වන දින  
කමිස්ට්‍රොන්ව කමිස්ට්‍රොන් දින,  
ඒ. සී. ඇස්. ඇස්. පුල්ලොසායගම්,  
කමිස්ට්‍රොන්ව දිනප්පත්තයේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

| කම්වල | ඉඩමේ නම                   | විස්තර                 | ඉල්ලීම්කරුගේ නම                | සිව් ප්‍රමාණය,<br>අ. රු. ප. |
|-------|---------------------------|------------------------|--------------------------------|-----------------------------|
| 514   | පුත්වතුලුගහකොරවුම් නොකොන් | අවුරුදු 30 ක පොල් වත්ත | පල්ලන්කර දෙත් දර්මිස්, රත්නාසක | 4 3 16                      |

1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණය සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි

1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණයේ 2 (3) වෙනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව දි නිබන්ත බලය පිට ක්‍රියාකරණය වීමට පලාගත් අණුවේ ඒජන්තතුනු බිලිවි. එච්. මුම්පි මන මම, ඉඩම් ලබාගැනීමේ අඥාපණයේ රටේ වසන්තය යටතේ මේ ප්‍රසිද්ධ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

(1) 1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණය සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව යාකොව ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම් අත්කරගත යුතුයයි නිර්ණයකරගෙන තිබෙන මව හා අණුවේ එකී ඉඩම් අත්කරගැනීමට අදහස්කරන බවයි;

(2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුත්තේ මගෙන් බිහිව;

(3) ඒ ඉඩම් කොමසාරිස් අයිතිවාසිකම් දැක්වෙන සෑදෙනාම කම් කමත් විසින්ම කෝ නියෝජිතයකු මගින් කුරුණෑගල කමිස්ට්‍රොන්ව මි 1950 සිට පෙබරවාරි මස 10 වන දින පු. හා. 10 ට මා ඉදිරියේ පෙනී සිටි ඒ ඉඩම් කොමසාරිස් කම් කමක් ඇති අයිතිවාසිකම්වල ස්වභාවයත් ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා කොරතුරුත් කියා සිටිය යුතු බවයි මෙහි සඳහන් දැනුම්දෙනු ලැබේ.

මි 1949 සිට පෙනවාරි මස 11 වන දින  
කුරුණෑගල කමිස්ට්‍රොන්ව දින,  
බිලිවි. එච්. මුම්පි,  
වයම් පලාගත් අණුවේ ඒජන්තතුමා.

උප ලේඛනය

| කම්වල | ඉඩමේ නම   | විස්තර                               | වයම් පලාගත් අණුවේ නම                      | සිව් ප්‍රමාණය,<br>අ. රු. ප. |
|-------|---|--------------------------------------|---|-----------------------------|
| 152   | කලු පුම්පාමාගේන, කලු අම්පාමාගේන, කලු අම්පේන, මවලාමාමාගේන, කුකුළු මවුල්, කරගමුලාගේන සහ කැන්දාගේන | 2 වන අතිරේකයේ 457, අවසාන මේ පැලැතයි. | කල්තුරුකර මිල්ලාගේ මිලියම් සිංහසක, 13 0 7 |                             |
| 153   | එම  | ..                                   | එම  | 0 0 14                      |
| 154   | එම  | ..                                   | එම  | 0 2 18                      |
| 155   | එම  | ..                                   | එම  | 0 0 27                      |
| 156   | එම  | ..                                   | එම  | 0 0 8                       |
| 157   | එම  | ..                                   | එම  | 0 0 11                      |
| 158   | එම  | ..                                   | එම  | 0 0 5                       |

1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණය සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමයි

1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණයේ 2 (3) වෙනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව දි නිබන්ත බලය පිට ක්‍රියාකරණය වීමට පුත්තලම්-හලාමන දෙදිනෙහි අණුවේ උප ඒජන්තතුනු ආර්. ජේ. ආර්. පුල්ලොසායගම් මන මම, ඉඩම් ලබාගැනීමේ අඥාපණයේ රටේ වසන්තය යටතේ මේ ප්‍රසිද්ධ දැන්වීම ප්‍රකාශකරමි, එනම්:—

(1) 1942 වසර අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥාපණය සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව යාකොව ඇති උප ලේඛනයෙහි විස්තර කරන ලද ඉඩම්, අත්කරගත යුතුයයි නිර්ණයකරගෙන තිබෙන මව හා අණුවේ එකී ඉඩම් අත්කරගැනීමට අදහස්කරන බවයි;

(2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුත්තේ මගෙන් බිහිව;

(3) ඒ ඉඩම් කොමසාරිස් අයිතිවාසිකම් දැක්වෙන සියලුදෙනාම කම් කමත් විසින්ම කෝ නියෝජිතයකු මගින් මාරුවල දකුණු පිවිහල් කෝරළේ ආදාමි පාලකතුමාගේ කන්කොරුවේදී මි 1950 සිට පෙබරවාරි මස 22 වන දින උදේ 10 ට මා ඉදිරියේ පෙනී සිටි ඒ ඉඩම් කොමසාරිස් කම් කමක් ඇති අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා කොරතුරුත් කියා සිටිය යුතු බවයි මෙහි සඳහන් දැනුම්දෙනු ලැබේ.

මි 1950 සිට පෙනවාරි මස 6 වන දින  
පුත්තලම් කමිස්ට්‍රොන්ව දින,  
ඒ. ආර්. පුල්ලොසායගම්,  
පුත්තලම්-හලාමන දෙදිනෙහි අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

| කම්වල | ඉඩමේ නම   | විස්තර  | අයිතිකම්කරුගේ නම                      | සිව් ප්‍රමාණය,<br>අ. රු. ප. |
|-------|-----------|---|---------------------------------------|-----------------------------|
| 1     | මහමල්වත්ත | පොල් වත්තෙහි නාවකාලික කොඩිකුඹිල්ලක්ද, කොමිදු පුලික් සහ බිදිනලද බිත්තියක්ද | දන්කොටුවේ පදිංචි දෙත් ඇලෝසියස් ජයකොඩි | 6 0 13                      |
| 2     | එම        | ..  | එම                                    | 0 3 17                      |

1942-ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමකි

1942-ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 2 (3) වැනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව දී තිබෙන බලය යටතේ ක්‍රියාකරණ පුත්තලම්-හලාවත දෙදිනාමි ආඥාවේ උප ඒජන්තතුමාට පුත්තලම් අරුල්පිරිසොම මහ මම, ඉඩම් උඩාගැනීමේ ආඥාපනතේ රීමිති වගන්තිය යටතේ මේ ප්‍රතිබද්ධ දැන්වීම් ප්‍රකාශකරමි, එනම්:—

(1) 1942-ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව යාකොට ඇති උප ඒජන්තයෙහි විස්තර කරන ලද ඉඩම්, අත්කරගනුයුත්තේ තීරණකරගෙන තිබෙන බව හා ආඥාවේ එකී ඉඩම් අත්කර ගැනීමට අදහස්කරන බවත්;

(2) ඒ ඉඩම්වල ඇති සියළුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුක්තේ මගෙන් බවත්;

(3) ඒ ඉඩම් කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සියලුදෙනාම තම තමන් විසින්ම හෝ නිලධාරියෙකු මගින් සාරවල දකුණු පිටිකෝරළේ ආදාමි පාලක නිලධාරියෙකුගේ කන්සෝරුමේදී මි 1950ක් බුලු පෙබරවාරි මස 22 වැනි දින උදේ 10.30 මා ඉදිරියේ පෙනී සිටි ඒ ඉඩම් කෙරෙහි තම කමන්ගේ ඇති අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා කොරතුරුත් සියලුම අයිතිවාසිකම් මගින් මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මි 1950 ක් බුලු ජනවාරි මස 9 වැනි දින  
පුත්තලම් කමිසමේදී.

ඒ. අරුල්පිරිසොම,  
පුත්තලම්-හලාවත දෙදිනාමි ආඥාවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුල් පැයක් අංක A 1,010. සම—සන්දෙස්සාව

| සවිච්ඡාදන ඉඩමේ නම | විස්තර  | ඉල්ලුම්කරුගේ නම                                  | මිලි ප්‍රමාණය,<br>අ. රු. ප. |
|-------------------|---|--|-----------------------------|
| 1 කෝන්සෝලියම් ..  | පොල්වත්තෙහි අඩංගු හලවත් පිදිහලද එක ලිදක්, (සල් බිත්ති ඇති පොල්අතු පෙම්ලිකරනලද) නාවකාලික සෙසක් (මැව් බිත්ති ඇති පොල්අතු පෙම්ලිකරනලද), භාවකාලික කුස්සියක්, (පොල්අතු පෙම්ලිකරනලද (බිත්ති නැති) නාවකාලික කරත්ත මුඩුවක් සහ සියලුම අයිතිවත් බිදිහලද බිත්ති සහ මහල ඇති සියලුම පිටිකෝරළක් | ලුක්කුලු සන්දෙස්සාව පදිංචි කන්. පි. පුංචප්පුහාමි | 3 2 4                       |

1942-ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් අත්කරගැනීමේ දැන්වීමකි

1942-ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 2 (3) වැනි වගන්තිය යටතේ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව දී තිබෙන බලය යටතේ ක්‍රියාකරණ පුත්තලම්-හලාවත දෙදිනාමි ආඥාවේ උප ඒජන්තතුමාට පුත්තලම් අරුල්පිරිසොම මහ මම, ඉඩම් උඩාගැනීමේ ආඥාපනතේ රීමිති වගන්තිය යටතේ මේ ප්‍රතිබද්ධ දැන්වීම් ප්‍රකාශකරමි, එනම්:—

(1) 1942-ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනත සම්බන්ධයෙන් ඉඩම් කොමසාරිස්තුමා විසින් මව යාකොට ඇති උප ඒජන්තයෙහි විස්තර කරන ලද ඉඩම්, අත්කරගනුයුත්තේ තීරණකරගෙන තිබෙන බව හා ආඥාවේ එකී ඉඩම් අත්කර ගැනීමට අදහස්කරන බවත්;

(2) ඒ ඉඩම්වලට ඇති සියලුම අයිතිවාසිකම් වෙනුවෙන් වන්දි ඉල්ලිය යුක්තේ මගෙන් බවත්;

(3) ඒ ඉඩම් කෙරෙහි අයිතිවාසිකම් දක්වන සියලුදෙනාම තම තමන් විසින්ම හෝ නිලධාරියෙකු මගින් හලාවත ආහාර පාලකතුමාගේ කන්සෝරුමේදී මි 1950 ක් බුලු පෙබරවාරි මස 22 වැනි දින අවසන් 2.30 මා ඉදිරියේ පෙනී සිටි ඒ ඉඩම් කෙරෙහි තම කමන්ගේ ඇති ඒ අයිතිවාසිකම්වලට වන්දි සඳහා කරන ඉල්ලීම්වල මුදල හා කොරතුරුත් සියලුම අයිතිවාසිකම් මගින් මෙහි දැනුම් දෙනු ලැබේ.

මි 1950 ක් බුලු ජනවාරි මස 9 වැනි දින  
පුත්තලම් කමිසමේදී.

ඒ. අරුල්පිරිසොම,  
පුත්තලම්-හලාවත දෙදිනාමි ආඥාවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුල් පැයක් අංක A 1,024. සම—ලාසියාව

| සවිච්ඡාදන ඉඩමේ නම | විස්තර  | ඉල්ලුම්කරුගේ නම | මිලි ප්‍රමාණය,<br>අ. රු. ප. |
|-------------------|---|-----------------|-----------------------------|
| 1 කෙදරලකකුඹුර ..  | කුඹුර .. එම්. ආම්. බී. අප්පුහාමි, පිම්බාලියාපදිංචිකිරීමේ රෙජිස්ට්‍රාර් කුසල, මාසියාව, සිත්තුවම්, රජකදම්බ හරහා |                 | 0 1 23                      |
| 2 සන්තිදකුඹුර ..  | එම .. එම ..   |                 | 0 2 38                      |
| 3 එම ..           | එම .. එම, කෝන්කරම් ඒ. ආම්. සන්සන්දිස් සිංහල, මාසියාව, සිත්තුවම්, රජකදම්බ හරහා                                 |                 | 0 1 36                      |

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

Mt./அலுத்தம் பாடசாலைக்கு எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

| பிரதமப்படத்து இல : A 1,511. | குறிச்சி—அலுத்தம்   | விசாலம்         |
|-----------------------------|---|-----------------|
| விபரம்                      | உரித்தாளியின் பெயர்.  | ஏ. று. ப.       |
| 1 மொறகொளையாயவத்த            | 25-30 வயதுள்ள 134 தெனையுள்ள தோட்டம், அதோடு 10-15 வயதுள்ள 3 தெனையுள்ள 185 கழமரம், 25-30 வயதுள்ள 3 பலாமரம், 25-30 வயதுள்ள 3 மூலமுடிதெலமரம், 15-20 வயதுள்ள 3 இலகமரம் | விசாலம் 3 0 0*3 |

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராஹலமாய 1950 ம (பெப்ரவரி) மாசி மாதம் 13 ந் தேதியிலன்று காலை 11 மணிகு முத்தளைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

மாத்தளைக் கச்சேரி, 1950 ம (ஜனவரி) தைமீ 7 ந் உ. ஆர். டீ. பெளலஸ், உதவி அரசாட்சி எசனார்.

ஊறுபொக்க ஓய வாய்க்கால் அணைக்கட்டுத்திட்டம் எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

| உபபட இல. 1, கடைசிக் கிராமப்படத்து இல 243 | குறிச்சி—மண்டலேவ  | விசாலம்.   |
|--|---|--|
| விபரம்                                   | உரித்தாளியின் பெயர்   | ஏ. று. ப   |
| 83 கோப்பிவத்த                            | ஒரு பகுதி காலவாய உள்ள 5-40 வருஷஞ்சென்ற 7 தெனையுள்ள 2 முருங்கைமாங்களுமுள்ள தோட்டம்   | 0 1 4*1  |
| 84 போகஹகொறத்தவ                           | ஒரு பகுதி காலவாயுள்ள பயிர் செய்யப்படாத தோட்டம்  | 0 0 23*4   |
| 85 ஒட்டேமபுற                             | நெல்வயல்  | 0 0 3*3  |
| 86 பன்சலவத்த                             | தோட்டத்தின் பகுதி (பயிர்செய்க்க யிலலை)  | 0 0 6*5  |
| 87 ஷே                                    | தோட்டம், ஒரு பகுதி காலவாய, 32 தெனையுள்ள 10-40 வருஷம், 4 ராப்பலாமரம் 40 வருஷம், 3 பலாமரங்கள், ஒரு எலு மிச்சைமரம், 40 வருஷம், ஒரு கறுவாமரம்                 | 0 1 35*5   |
| 88 கெற்றகலகேவத்த                         | தோட்டத்தின் பகுதி (பயிர் செய்கையிலலை)   | (1) கங்காணன் பத்தினகே டோனா கரேலினு, (2) டொனா டியோனில வனிகற்றனே சமறசேசர், (3) டொனா எ. அபேவிகிரம், வீரகெற்றிய  |
| 89 லிந்தகாவவத்த                          | வாய்க்காலின் ஒரு பகுதியைக் கொண்ட 4 ராப்பலாமரங்கள் 50 வருஷம்கொண்டது, 50 வருஷ ஒரு தெனையுள்ள 3 வருஷ 2 தெனையுள்ள 5 வருஷ ஒரு கழமரம் உள்ள தோட்டம்               | (1) டொனா அனடிநில அபேவிகிரம், (2) டொனா நிக்கொலல் அபேவிகிரம், வீரகெற்றிய, (3) கடியல் அபேவிகிரவாதன கிஞ்சிகுளே, (4) எஸ் டீ மாகொற்றிகே டொனா ஹெனடிதிக, (5) டொனா ஹெனடிதிக, வீரகெற்றிய |
| 90 ராய்கஹவத்த                            | 30 வருஷ 2 தெனையுள்ள 30 வருஷ 5 கழமரங்கள், 30 வருஷ ஒரு ராப்பலாமரம், 10 வருஷ ஒரு தோட்டமரம், ஒரு பகுதி வாய்க்காலுமுள்ள தோட்டம்                                | ஜீ. டொனா ஹெனடிதிக, வீரகெற்றிய  |
| 91 வம்பொற்றுகஹமுலான                      | நெல்வயல்  | (1) கலகமாறலலேயே டொனா ஹெனடிதிக, (2) டொனா அனடிநில கிறிவாதன, வீரகெற்றிய, றனடொம்பேகே டீ டீ சிலவா, பற்றிக்கம், டிகவெல   |
| 92 இறியகஹமுலான                           | ஷே  | 0 0 3*6  |
| 93 ராய்கஹகொற்றறுவ                        | 40 வருஷஞ்சென்ற 14 தெனையுள்ள 7 கழமரங்கள், ஒரு ராப்பலாமரம், வாய்க்காலின் ஒரு பகுதியுமுள்ள தோட்டம்   | (1) ஜீ டொனா ஹெனடிதிக, (2) டொனா அனடொசன கிறிவாதன, வீரகெற்றிய   |
| 94 ராய்கஹவத்த                            | 5 வருஷ 12 தெனையுள்ள 40-60 வருஷ 2 தெனையுள்ள 15-25 வருஷஞ்சென்ற 2 விவக மரங்களும், 11 கழமரங்களும், 2 குமபுகமரங்களும், வாய்க்காலின் ஒரு பகுதியும் உள்ள தோட்டம் | (1) புலாக்கண்டே முஹாநதிரமகே ஜுவானில, (2) மேற்படி சாடின, (3) அனகப்பலிகே பபுன, (4) சமறடின பற்றுடு மொஹோட்டிகே டொனா ஹெனடிதிக, வீரகெற்றிய   |
| 95 வெலிப்பாலபேய                          | ஒரு பகுதி வாய்க்கால்கொண்ட நெல்வயல்  | சுதேரிஸ் டி. சிலவா வீரகெற்றிய, டிகவெல  |

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராஹலமாய 1950 ம (பெப்ரவரி) மாசி மாதம் 8 ந் தேதியிலன்று காலை 10 மணிகு வீரகெற்றிய கிராம சங்கத்திலுள்ள என்முன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி, 1950 ம (ஜனவரி) தைமீ 4 ந் உ. ஏ. பி. எஸ். என். புளினோநாயகம், உதவி அரசாட்சி எசனார்.

அம்பாந்தோட்டை, நகருக்குமுடி யூனியா கலாசாலை எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

| உபபட இல. 7, பிரதமப்படத்து இல : 302 | குறிச்சி—நகருக்குமுடி  | விசாலம்.  |
|------------------------------------|--|-----------|
| விபரம்                             | உரித்தாளியின் பெயர்.   | ஏ. று. ப. |
| 288 விறித்தமுலவத்த                 | 40 வருஷ ஒரு பலாமரம், 15 வருஷ ஒரு கித்தன முஹாநதிரம் டி. ஜே அதப்பத்த நக்குக்குமுடி மரம், 5 வருஷ ஒரு பிலின மரம், 5 வாழைச் செடியும் உள்ள தோட்டம் | 0 0 19*30 |

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடிக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம பிரிவினப்பு. வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமூலமாய் 1950 ம (நூ) (பெருவரி) மாசி மாதம் 11 ந் தேதியிலாவது காலை 9.30 மணிகளுக்கு நகரத்திலுள்ள அரங்கினர் கணினுட பாதசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மைப்படியும் அவ்வநடைகளுக்காய்த தாம் சா.நி.சு.ம உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி. இதனால் அவர்க ளிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது

அமமாந்தோட்டைக் கச்சேரி,

1950 ம (நூ) (ஜனவரி) தைமீ 4 ந வ

ஏ. பீ. எஸ். என். புளையாநாயகம்,  
உதவி அரசாட்சி எச்சனடு.

அனுராதபுரம் புது நகர முதல் பகுதியை ஸ்காபனம் செய்வதற்கு எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃ.நாவது :—

படத்தின் இல : நகர அளவைப் பிரதம படத்தின் இலக்கம் 14 B க்கும், கடைசிக் கிராமப்படங்களின் இலக்கம் 257, 523, 259 க்கும் ஒன்றாய் இணைக்கப்பட அனுப்பத்தம் இலக்கம் 1.

| தளம்.    | காணியின் பெயர்.  | விவரம்.   | உரித்தாளியின் பெயர்.  | விசாலம்.  |
|----------|--|---|---|-----------|
| 1204     | நுவரவெவகலே, 89 ம இலக்கம், டி.கச்சேரி ரோட   | 20 வருஷ 4 தெனையும், 40 வருஷ 2 பனையும், 40 வருஷ சில மாறையும், சும்புகமரங்களும், தகரக் கூரையும், தகரச சவரும் உள்ள 2 க்ககூசுகளின் பாகங்களுமுள்ள கைவிடப்பட்ட தோட்டக்காணி (2 க்ககூசுகளும், நகாச்சந்ததால் கட்டப்பட்டவை)   | டபிளபு. அமரசிங்ஹ, ஊரூப்பொல, வியாங்கொடை, மிசிலை. பீ. டபிளபு ஜீ. செனேவிரத்தன், சந்திரப்பய, அததனைகல், மிசிலை ரோடு செசிலியா நோரூ ஹாமினே, மேற்பார்த்து ஏ. ம. தேவித அப்புறாமி, வெறு கல், யக்கல், மிசிலை வீ வீ ஜிணதாச, கோரூனை, டெறையிங்கல்   | 1 2 17.43 |
| 1205     | காலவழிப்பாதை   | காலவழிப்பாதை  | ஷே  | 0 0 2.45  |
| 1205 1/2 | ஷே   | ஷே  | ஷே  | 0 0 1.29  |
| 1206     | ஷே   | ஷே  | ஷே  | 0 0 3.38  |
| 1207     | 4 ம் இலக்க வீட்டின் பகுதி, டி.கச்சேரி ரோட  | கூரை மண் கட்டிடத்தின் பகுதி   | கே பீ குலதுங்க, கிறிஸ்தொவாபிரிய, நம்புகக்கினை   | 0 0 0.35  |
| 1208     | எல்பொட கெலே, 12/8 ம, 10/6 ம இலக்க, நெயிலவே அப்புரேச ரோட்                               | 15-20 வருஷ 60 தெனையும், 15 வருஷ ஒரு மாவும பனையும், ஒரு சரப்பலாவும, 12 வருஷ 19 சமுகும், 7 வருஷ 3 தோடையும், 20 வருஷ 2 முதிரையும், ஒரு பாஸையும், 7 வருஷ 5 முருங்கையும், மரக்கறிகளும், கூரை மண்வீறும், தகரக் கூரையும் தகரச சவரும் உள்ள கட்டிடமும், 2 படலைத் தூண்களுமுள்ள தோட்டமும் ரோடும் | கே பீ. புலங்குளம், புலங்குளம் வளவு, நுவர வெவ  | 1 2 28    |
| 1209     | தொளு வி ல வள வானவத, 10/11 இலக்கத்தின் பகுதி நெயிலவே அப்பு ரேச ரோட                      | 15-40 வருஷ 27 தெனையும், 15-30 வருஷ 4 பலாவும, 40 வருஷ ஒரு மாவும, 15 வருஷ ஒரு வில்வ மும், சில வாழை மரங்களும், கூரை மண் கட்டிடமும், சீமெந்து கலலையும் உள்ள தோட்டம்   | ஷே  | 1 0 26.21 |
| 1210     | ஷே   | தோட்டத்தின் ஓர் பகுதி (ஒரு பயிருமிலலை)  | ஷே  | 0 0 1.13  |
| 1211     | நுவரவெவ அட்டாரக் கலே, 12, 12/1, 12/2, 12/3, 14, 16, 18 ம இலக்க வீரசேகரமுயரோட           | 20 வருஷ தெனையத் தோட்டமும், 6 கூரை மண் கட்டிடங்களும், ஒரு சீமெந்துக் கூரைக் கக்கூசு முள்ள சேனை   | பீ. ஏ. எம். வீரசேகர, வீரசேகரமுய ரோட, நுவரவெவ (குண்டின் மேற்கேயுள்ள கூரை மண் கட்டிடம், நுவர வெவ, வீரசேகரமுய ரோடகட்டிடமுள்ள எஸ். கிருஷ்ண சாமியால் கட்டப்பட்டது, மற்றவைவெல்லாம் உரித் தாளியால் கட்டப்பட்டவை)   | 4 0 4.40  |
| 1212     | நுவரவெவ அட்டாரக் கலே, 9, 11, 13, 17, 19, 21, 23, 25 ம இலக்க வீரசேகர முய ரோட            | 20 வருஷ 11 தெனையும், 10 வருஷ 5 தோடையும் 2 எலுமிச்சையும், 12 வருஷ 4 முருங்கையும், 3 கூரைமண் கட்டிடமும், ஒரு சூட்டுக் கலலுக்கட்டிடமு முள்ள தோட்டக் காணி   | பீ ஏ. எம் வீரசேகராவும், எம். ம. எஸ். குணதிலக்கா வும், வீரசேகரமுய ரோட், நுவரவெவ  | 1 1 20 02 |
| 1213     | நுவரவெவ அட்டாரக் கலே, 34/3 ம இலக்கம், நுவர வெவ ரோட                                     | 15 வருஷ 14 தெனையும், 3 பலாவும், ஒரு மாவும, 8 வருஷ 3 எலுமிச்சையும், 20 வருஷ ஒரு புளியும், 2 கூரை மண் வீடுமுள்ள தோட்டமும் சேனையும்  | கே இனையதம்பி, குருணாகல் ரோட, அனுராதபுரம்  | 1 1 16.11 |
| 1214     | நுவரவெவ அட்டாரக் கலே, 29/1 ம இலக்கம், நுவர வெவ ரோட                                     | 15 வருஷ ஒரு தெனையும், 9 மாவும, 8-10 வருஷ 4 எலுமிச்சையும், 2 கூரை மண் வீடுமுள்ள தோட்டக்காணி  | டபிளபு. ஏ பொட்சிஞ்சேர, வீரசேகரமுய ரோட், நுவரவெவ   | 0 3 0.04  |
| 1215     | நுவரவெவ அட்டாரக் கலே, 29 ம இலக்கம், வீரசேகர முய ரோட                                    | சேனை  | பீ. ஏ எம் வீரசேகர, வீரசேகரமுய ரோட், நுவர வெவ  | 0 0 30.97 |
| 1216     | நுவரவெவ அட்டாரக் கலே, 31 ம, 33 ம இலக்கம், வீரசேகர முய ரோட                              | 15 வருஷ 4 தெனையும், 10 வருஷ ஒரு மாவும, 2 பலாவும், 12 வருஷ 2 தோடையும், 3 எலுமிச்சையும், 5 வருஷ 6 முருங்கையும், ஒரு கூரை மண் வீறும், ஒரு கூரை மண் வீட்டின் பகுதியுமுள்ள தோட்டம்   | ஜே. ஏ ரீ ரதனதுங்க, வீரசேகரமுய ரோட, நுவர வெவ   | 0 0 22.36 |
| 1217     | நுவரவெவ அட்டாரக் கலே 30 ம இலக்க, வீரசேகரமுய ரோட  | சேனை  | ஆர். பீ. டொடுறுதி மூாதா, கொட்டா ரோட், பொறலை.  | 1 3 19.63 |
| 1218     | நுவரவெவ அட்டாரக் கலே, 35 ம இலக்க வீரசேகரமுயரோட   | 20 வருஷ 10 தெனையும், 15 வருஷ 3 பலாவும், 10 வருஷ ஒரு சரப்பலாவும், 4 எலுமிச்சையும், ஒரு கூரைமண் வீறும், ஒரு கூரைமண் வீட்டின் பகுதியும், ஒரு கறகட்டிட கிணறுமுள்ள தோட்டம்   | டொன் எடமண்ட் சமிதரா ஆராச்சி மேற்பார்த்து குண சேகர புக டிப்போ, திரிகோணமலை ரோட், அனுராதபுரம்  | 0 1 18.55 |
| 1219     | நுவரவெவ அட்டாரக் கலே, 38, 40, 42, 42/1, 42/2, 42/4, 42/5, 42/6 ம இலக்கம், நுவர வெவ ரோட | 6 கூரை மண் வீடுகளுள்ள வயலும் சேனையும்   | கிளாறில் நதவத்த எரிப்பொல குமாரிஹாமி, சியாம் பொல்கொட வளவு, கடுகனால, பீ. பி. வரக்கோல, வரக்கோல வளவு, கண்டி, (ஒரு மண்வீடு கட்டிடனது கே. ஜோன, பண்ட ரோட, நுவரவெவ, ஒரு மண் வீடு கட்டிடனதும் முழு வயலைப் பண்படுத்தினதும் டபிளபு. எம். அப்புறாமி, பண்ட ரோட, நுவரவெவ 2 மண் வீடுகளைக் கட்டினது குமாரசிங்ஹாமினே, பண்ட ரோட, நுவரவெவ, 2 மண் வீடுகளைக் கட்டினதும் மீ. வீ. ஜயசூரியா, பண்ட ரோட, நுவரவெவ) | 17 0 2.54 |

| නු. අංකය.   | කාණ්ඩයின் பெயர்.  | விபரம்   | உரித்தாளரின் பெயர்.  | விசாலம்.<br>ஏ. ரூ. ப. |
|---|---|--|--|-----------------------|
| 1220  | நுவரவெவ அட்டாரசு கலை, 42/3 ம இலக்கம், நுவரவெவரேட்ட              | 50 வருஷ 4 தென்னையும், 5 வருஷ சில பப்பாவும, வாழையும், முருங்கையும், ஒரு கூரை மண வீடு முள்ள வயலும், சேணையும், தோட்டமும்  | உ. ஜே. த. லனரேல, அனுரா சோகலா ரேட்ட, அனுராதபுரம், (மண வீடு கட்டினதும், முழு வயல் பண்படுத்தினதும், எச். எம். மேரி நோனூ, பண்ட ரேட்ட, நுவரவெவ) | 2 0 6'32              |
| 1221  | நுவரவெவ அட்டாரசு கலை, 43 ம, 45 ம இலக்கம், வீரசேகர ருமய ரேட்ட    | 15 வருஷ 27 தென்னையும், 5-10 வருஷ 6 எலுமிச்சையும், 15 வருஷ ஒரு மாவும, 3 முந்திரிகையும், 12 வருஷ ஒரு பலாவும், 10 வருஷ ஒரு ராப்பலாவும், 30 வருஷ 2 முந்திரிகையும், ஒரு ஓட்டு மண வீடும், 2 கூரைமண வீடும், 3 கூரை ஒலிச சலா வீடுள்ள தோட்டமும், சேணையும் | பீ. எ. எம். வீரசேகர, வீரசேகர ருமய ரேட்ட, நுவரவெவ   | 3 0 37'80             |
| 1222  | நுவரவெவ அட்டாரசு கலை, 32 ம இலக்க வீரசேகரருமய ரேட்ட              | சேண  | ஷே   | 0 1 31'99             |
| 1223  | நுவரவெவ அட்டாரசு கலை, 34 ம, 34/1 ம இலக்கம், வீரசேகர ருமய ரேட்ட  | 15 வருஷ 17 தென்னையும், 8 வருஷ 1 பலாவும், 4 மாவும, 6 வருஷ ஒரு தோட்டையும், ஒரு முந்திரிகையும், 10 வருஷ சில முருங்கைகளும், ஒரு ஓட்டுச் சீமெந்து மண வீடும், 2 கூரை மணவீடு முள்ள தோட்டம்  | எச். பி. ஹீனாபபு, வீரசேகரருமய ரேட்ட, நுவரவெவ   | 0 1 38'59             |
| 1224  | நுவரவெவ அட்டாரசு கலை, 36 ம இலக்கத்தின் பகுதி, வீரசேகரருமய ரேட்ட | சேண  | பி. எ. எம். வீரசேகர, வீரசேகரருமய ரேட்ட, நுவரவெவ  | 0 2 37'86             |
| 1225  | ஷே  | 12 வருஷ 2 தென்னையும், 5 வருஷ 2 எலுமிச்சையும், 8 வருஷ சில முருங்கையும், ஒரு தகரகூரை மண வீடும், ஒரு கூரை மண் பத்தியுமுள்ள தோட்டம்  | வெலிக்கடகே கரோலின பொத்தேஜூ, வீரசேகரருமய ரேட்ட, நுவரவெவ   | 0 2 11'39             |
| 1226  | நுவரவெவ அட்டாரசு கலை, 40 ம, 42 ம, இலக்கம், வீரசேகர ருமயரேட்ட    | சேண  | எ. ம. விஜேசிவ, 420, நெயிலவே ரவுண, அனுராத புரம்   | 2 3 8'48              |
| 1227  | நுவரவெவ அட்டாரசு கலை, 44 ம இலக்க வீரசேகரருமய ரேட்ட              | 10 வருஷ 3 தென்னையுள்ள சேணையும், வளளிலே யும் (கைவிடப்பட்டவை)  | முதலியார், ஆர் முனிசிங்ஹ, தெஹீவலை  | 1 0 36'07             |
| 1228  | நுவரவெவ அட்டாரசு கலை, 46 ம இலக்க வீரசேகரருமய ரேட்ட              | 10 வருஷ ஒரு தென்னையும், 6 வருஷ சில முருங்கையும், பூக்கந்துகளும், ஒரு ஓட்டுக் கல்லுக் கட்டிடமும், 2 கூரை மண வீடுகளும், ஒரு கூரை மண கக்கூடுமுள்ள தோட்டமும், சேணையும், கைவிடப்பட்ட வள எலையும்   | ஆர். தாமாலங்கார தேரோ, தலைமைக்குரு, வீரசேகர ருமய ரேட்ட, நுவரவெவ   | 1 1 19'51             |
| கடைசிக் கிராமப்பட்டத்து இல : 257 கிராமம்—பொன்னுவரங்குளம். |   |  |  |                       |
| 12  | பொன்னுவரங்குளம் வத்த  | 5-20 வருஷ 9 எலுமிச்சை, 13 வேம்பு, 2 தோடை, 2 விலவம், 3 பனை, 3 புளி, 3 ஹலமிலல், ஒரு பூவரசு, 6 மாதுளை மரங்களும், 10-15 வருஷ 46 முருங்கைமரங்களும், ஒரு செங்கற்குவா கூரை வீடு முள்ள தோட்டமும், சேணையும், தண்ணீர் கிடங்கும்                            | ஆர். எச். ஜயசேகர, ஓட்டுப்பள்ளம் ரேட்ட, அனுராதபுரம்   | 2 0 24                |
| 13  | பொன்னுவரங்குளம் ஹேன   | 15-20 வருஷ 3 வேம்பும், 10 வருஷ 3 பலாவும், 8 வருஷ ஒரு பனையும், 5-10 வருஷ 21 முருங்கையு முள்ள தோட்டக்கூரணி   | எம். தமையார், விலாப்போடை, மானியார்   | 2 3 26                |
| 14  | கர்த்தைப்பாதை   | கர்த்தைப்பாதை  | எம். தமையார், விலாப்போடை, மானியார்   | 0 0 15                |
| 15  | பொன்னுவரங்குளம் ஹேன   | 2 வருஷ 38 தென்னையும், ஒரு வருஷ 2 தோடை, 2 எலுமிச்சை, 2 மா, 2 மாதுளையும், 10 வருஷ 3 பனையும், 5-10 வருஷ 17 முருங்கையும், ஒரு மண கூரை வீடுமுள்ள சேண  | மிசிவ. கோவிந்தசாமி, ரதனவேலு, நெயிலவே ரவுண, அனுராதபுரம், (பனையைத்தவிர, வீடு கட்டினதும் பயிரகன நடத்தும், ஆர். எம். நளஹாமி)                   | 2 1 13'37             |
| 16  | ஷே  | 10 வருஷ 2 பனையும், 5-10 வருஷ 2 முருங்கையு முள்ள சேண  | உ. ஜே. மெனடிஸ், நெயிலவே ரவுண, அனுராதபுரம்  | 3 1 28'63             |
| 17  | பொன்னுவரங்குளம் வத்த, பொன்னுவரங்குளம்ஹேன                        | 10-12 வருஷ 8 தென்னையுள்ள நென்னந தோட்டமும் சேணையும்   | ஆர். டயல நெயிலவே ரவுண அனுராதபுரம், பிமனூக்கேப்பா நோனூ பொன்னூடோ, கொற்க்கு, பாணநத்துறை, உ. கே. சீ. ஹேமச்சந்திரா, பொன்னுவரங்குளம்             | 0 2 37'40             |
| 18  | பொன்னுவரங்குளம் ஹேன   | 10-15 வருஷ ஒரு தென்னை, 3 மா, 8 எலுமிச்சை, ஒரு புளி, 23 முருங்கையும், ஒரு செங்கற்கூரை வீடும், ஒரு மணகூரை வீடும் ஒரு கட்டப்படும கிணறு முள்ள நெல்வயலும், சேணையும், தோட்டமும்  | உ. கே. சீ. ஹேமச்சந்திரா, பொன்னுவரங்குளம்   | 2 2 8'80              |
| 19  | பொன்னுவரங்குளம் வத்த  | 10-20 வருஷ 36 தென்னையும், 2 எலுமிச்சை, ஒரு தோடை, 5 மாதுளை, 3 வேம்பு, 10 முருங்கையும், ஒரு மண கூரை வீடுமுள்ள தோட்டம்  | பிமனூக்கேப்பா நோனூ பொன்னூடோ, கொற்க்கு, பாணநத்துறை  | 0 3 36'62             |
| 20  | ஷே  | 10-20 வருஷ 8 பலா, ஒரு மா, 3 எலுமிச்சை, 3 தோடை, ஒரு மாதுளை, ஒரு புளி, 2 வேம்பு, 2 முந்திரி, 24 முருங்கையுமுள்ள, 10-20 வருஷ தென்னந தோட்டமும், நெல்வயலும்   | ஆர். டயல, நெயிலவே ரவுண, அனுராதபுரம்  | 1 0 10                |
| 21  | ஷே  | 5-12 வருஷ 5 பலா, ஒரு மா, 5 எலுமிச்சை, 6 தோடை, ஒரு கழுக்கு, 4 மாதுளை, ஒரு புளி, ஒரு முந்திரிகை, ஒரு வேம்பு, 51 முருங்கையும், ஒரு மணகூரை வீடும், ஒரு கட்டப்பட்ட கிணறுமுள்ள 12 வருஷ தென்னந தோட்டம்  | ஆர். எம். ஜயசேகர, நெயிலவே ரவுண, அனுராதபுரம்  | 1 0 2'18              |
| 22  | பொன்னுவரங்குளம் ஹேன   | 20 வருஷ ஒரு முந்திரை 2 பனையும், 2 வருஷ ஒரு தோட்டையும், ஒரு எலுமிச்சையும், 5-10 வருஷ 112 முருங்கையும், ஒரு கட்டப்பட்ட கிணறும், ஒரு வெளியான கூரை வீடுமுள்ள சேண   | டபிள்யூ. ஏ. அப்புஹாமிலாகே அமரசிங்ஹ, மடகொருவ, அதத்தனல், (வீடும், கிணறும் கட்டினதும் பயிரகன நாட்டினதும், ஹென்திரிக அப்புஹாமி)                | 5 2 5'01              |
| 23  | ஷே  | 10 வருஷ ஒரு வேம்பு, 8 முருங்கையுமுள்ள நெல் வயல்  | கதிரவேல மயிலாகு அலல்து கதிரவேல மணி, பொன்னுவரங்குளம்  | 0 2 29'43             |



| ஆணை. | கூலியின் பெயர்.  | விபரம்.  | உரித்தாளியின் பெயர்.   | விசாலம்<br>எ. ரூ. ப. |
|------|--|--|--|----------------------|
| 24   | பொன்னுவரங்குளம்<br>ஜேன   | 10-15 வருஷ 5 பலா, 9 எலுமிச்சை, 7 தோடை, 10 நாரத்தை, 5 கழுகு, 4 பனை, ஒரு புளி, 12 முருங்கையும், 5-10 வருஷ 3 மா, ஒரு மாதூனை, 3 பிலிங் மரமும், ஒரு கட்டப்பபாத கிணறும், ஒரு தூட்டு மண விடுமுள்ளை 10-25 வருஷ தெனாந்த தோட்டம்   | எம் ஜயினாமு பீபி, பொன்னுவரங்குளம்  | 0 3 22.21            |
| 25   | பொன்னுவரங்குளம்<br>வத்த  | 15-25 வருஷ 52 தெனாளை, 3 பலா, 228 பனை, 4 புளியும், 5-15 வருஷ 12 மா, 2 எலுமிச்சை, 46 வேம்பு, 62 முருங்கையும், ஒரு மண கூரைவீடும, ஒலக கூரையும் ஒலக சுவாவீடும, ஒரு கல்லால் கட்டின கிணறுமுள்ள தோட்டம்  | கே செல்வையா, வைமன ரோட, நல்லூர், யாழ்ப்பாணம், 14 எஸ். சபாபதிபிள்ளை, வியாபாரம், திரப்பனை, (2 வீடு களும், கட்டினது, ஈ மொகமமது இஸ்மெயில், பொன்னுவரங்குளம்) | 3 22.93              |
| 26   | ஷே   | 5-15 வருஷ 80 தெனாளை. 32 பலா, 5 மா, 3 ராப பலா, 28 எலுமிச்சை, 35 தோடை, 9 நாரத்தை, 5 மாதுளை, 2 வேம்பு, ஒரு பிலிங், 2 விலவம், 10 முருங்கையும், ஒரு கட்டப்பபாத கிணறும், ஒரு மண கூரை வீடுமுள்ள தோட்டம்   | உ. எம். எ. கதிரினாமி, பொன்னுவரங்குளம்  | 1 2 15.95            |
| 27   | ஷே   | 10-25 வருஷ 5 பலா, 3 மா. 11 எலுமிச்சை, 3 தோடை, 3 நாரத்தை, 8 பனை, 2 புளி, 3 வேம்பும், 1-5 வருஷ 12 கழுகு, ஒரு மாதூனை, 2 விலவம். 1 பிலிங் 25 முருங்கையும், 2 மணகூரை வீடும ஒரு மண கூரை ஓட்டு வீடும, ஒரு கட்டப்பபாத கிணறுமுள்ள சேனையும், 10-25 வருஷ தெனாந்த தோட்டமும்                | கே பீ. மீரா மொகுதீன, பொன்னுவரங்குளம்   | 1 2 4.96             |
| 28   | பொன்னுவரங்குளம்<br>ஜேன   | 5-25 வருஷ 5 வேம்பு, 3 பனை, ஒரு தெனாளை, ஒரு மாறும், 2 மண விடுமுள்ள நெலவயலும், சேனையும் தோட்டமும்  | எம் அசனூர், கே பீ. ஹமீது, சுல்தான, பீ. எச். மரக காயா, எச். மஸ்தான அல்லது சேரு அப்துல் காதா (வீடுகள், வீ. எச். மரககாயருக்கு)                            | 1 1 35.20            |
| 29   | பொன்னுவரங்குளம்<br>வெல   | 5-10 வருஷ 2 வேம்பும். ஒரு கட்டப்பபாத கிணறு முள்ள வெலும் நிலம்  | எம் அசனூர், பொன்னுவரங்குளம்  | 0 0 16.95            |
| 30   | பொன்னுவரங்குளம்<br>சாகத்                                       | 10-25 வருஷ 10 தெனாையும், 2-5 வருஷ 6 எலுமிச்சை, ஒரு மாதூனையும், ஒரு மண ஒலக தகரக் கூரை வீடுமுள்ள தோட்டமும், நெலவயலும்  | கே ஜுவாரியமமா, குருக்கோடு ரோட, அனுராதபுரம்   | 0 3 9.43             |
| 31   | பொன்னுவரங்குளம்<br>வெல   | சேனை   | எ. எம். திகிரிபண்டா, பொன்னுவரங்குளம்   | 0 0 6.97             |
| 32   | பொன்னுவரங்குளம்<br>ஜேன   | நெலவயல்  | கே. பீ. தனபால், புலககாருமபுற, கடுகனாவ (பீ. எச். மரககாயா பயிர் செய்தது)   | 0 0 11.36            |
| 33   | பொன்னுவரங்குளம்<br>வெல, பொன்னுவரங்குளம்<br>வத்த                | 15-30 வருஷ 4 மா, ஒரு பலா, 3 கழுகு, ஒரு விலவம், 9 பனையும், ஒரு மணவீடும, ஒரு கல்லால் கட்டின கிணறுமுள்ள நெலவயலும் தெனாந்த தோட்டமும் (20-45 வருஷ தெனாந்தவை)  | கே பீ. தனபால், புலககாருமபுற, கடுகனாவ   | 4 3 17.54            |
| 34   | கோமபகறமபுற   | நெலவயலும், நெலவயலும் இடமும்  | மெயிம்பாத்துமமா அல்லது சினைப்பிள்ளை, கோமபக கருளம், அனுராதபுரம்   | 1 3 21.85            |
| 35   | பொன்னுவரங்குளம்<br>வத்த  | 5-15 வருஷ 20 பலா, 4 ராபபலா, 2 வேம்பு, 9 மா, 4 தோடை, ஒரு பிலிங், ஒரு நாரத்தை, ஒரு மாதூனை, 2 கழுகு, ஒரு எலுமிச்சையும், ஒரு வெளியான கூரைவீடும, ஒரு கல்லால் கட்டின கிணறு முள்ள 10-25 வருஷ தெனாந்த தோட்டமும், 15-20 வருஷ 26 தெனாையுள்ள நெலவயலும்                                    | யூ. கே. நிமலாவதி, கொட்டிக்காவத்த சந்தி, கொட்டிக்காவத்த, அங்கொட   | 2 0 36.82            |
| 36   | ஷே   | 15-40 வருஷ 9 பலா, 21 மா, 2 தித்தி, 5 ராபபலா, 10 எலுமிச்சை, 7 தோடை, 6 முந்திரிகை, 2 கழுகு 4 விலவம், 5 வேம்பு, ஒரு கருங்காலி, 1 மாதூனை, ஒரு புளி, 5 முருங்கையும், ஒரு மண கூரைவீடும, 2 செங்கல் மண ஓட்டுவீடும. ஒரு மண தகரக்கூரை வீடும, ஒரு கறகிணறுமுள்ள 15-40 வருஷ தெனாந்த தோட்டம் | கே. நனாஹாமி அல்லது கே. முகலிஹாமி, பொன்னுவரங்குளம்  | 1 3 34.06            |
| 37   | ஷே   | 2-10 வருஷ 7 மாவும, ஒரு பலாவும், ஒரு எலுமிச்சையும், 8 வேம்பும், 3 மாதூனையும், 2 புளியும், 2 முந்திரியும், ஒரு கல் ஓட்டு வீடும, ஒரு கல் ஓட்டுக் கக்கூசும். ஒரு செங்கல் மண சுவா ஒலகவீடும, ஒரு கல் கிணறுமுள்ள 15-25 வருஷ தெனாந்த தோட்டம்   | எம். எல். குணதிலக்க, மேற்பாத்து எ. டி.எயு. விஜேரிஸ் அப்பு, 420, நெயிலவே ரவுண, அனுராதபுரம்  | 0 3 32.17            |
| 38   | ஷே   | 10-30 வருஷ 3 பலா, 7 மா, 2 முந்திரி, 5 வேம்பும், 5 வருஷ ஒரு மாதூனை, 17 முருங்கையும், ஒரு மண கூரை வீடும, ஒரு வெளியான ஒலக வீடுமுள்ள 10-30 வருஷ தெனாந்த தோட்டம்  | எம். விஸ்வியம் சிஞ்சேரே மேற்பாத்து எஸ். ஐ. பெரேரா, அரசாங்க ஆஸ்பத்திரி, திரிகோணமலை  | 3 0 12.26            |
| 39   | ஷே   | 10-30 வருஷ 3 பலா, 6 மா, ஒரு எலுமிச்சை, 3 தோடையும், 5 வருஷ 2 பனை, 2 முருங்கையும், ஒரு மண கூரை வீடுமுள்ள 10-30 வருஷ தெனாந்த தோட்டம்  | எஸ். கே. ராசையா, நெயிலவே ரவுண, அனுராதபுரம்.  | 0 3 13.86            |
| 40   | வீரகஹமபுற  | நெலவயலும் வெலும் நிலமும்   | என். பொடி அபுஹாமி, நெயிலவே அபரேசு ரோட, அனுராதபுரம்   | 1 0 34.59            |
| 41   | கோமபகறமபுற   | ஷே   | எம். என். அசனூர், பொன்னுவரங்குளம்  | 0 1 33.68            |
| 42   | பலுகஹமபுறவும்,<br>வீரகஹமபுறவும்                                | 15-35 வருஷ 8 பலா, 3 மா, 2 கழுகு, 8 எலுமிச்சை, ஒரு தோடை, 2 மாதூனை 2 முருங்கை, 3 வேம்பும், ஒரு ஓட்டுக் கல் வீடும, ஒரு மணகூரைக் குகியியும், ஒரு கறகிணறும், ஒரு கல் வக்கும் உள்ள நெலவயலும், தெனாந்த தோட்டமும்  | கே. எல். பீ. என்சோ தோனா, 6, டிக்கன் ரோட, அனுராதபுரம்   | 5 2 35               |
| 43   | பொன்னுவரங்குளம்<br>வெல, அமபகஹ<br>வத்த, பொன்னுவரங்குளம்<br>வத்த | 15-25 வருஷ 7 பலா, 7 மா, 4 வேம்பு, 3 முருங்கை. ஒரு தோடையும், ஒரு வருஷ ஒரு எலுமிச்சை, ஒரு மாதூனையும், ஒரு மண கூரைவீடுமுள்ள 15-20 வருஷ தெனாந்த தோட்டமும், நெலவயலும்   | உ. கே. நனாசிஹ, கொட்டிக்காவத்த, அங்கொட  | 1 0 22.60            |

| නු. කාණ්ඩය | කාණ්ඩයේ பெயர்.                             | விபரம்.   | உரித்தாளரின் பெயர்.   | விசாலம்.<br>ஏ. மூ. ப. |
|------------|--|---|---|-----------------------|
| 44         | பொன்னுவ ரங்குளம் வெல, பொன்னுவ ரங்குளவத்தம் | 15-30 வருஷ 9 பலா, 4 மா, 3 வேம்பு, 4 தோடை, ஒரு முருங்கையும், ஒரு வருஷ ஒரு எலுமிச்சையும் ஒரு மண்கூரை வீடு, ஒரு கட்டப்பபாத கிணறு முள்ள 35 வருஷ தென்னந தோட்டமும் நெல் வயலும்  | டபிள்யூ. ஏ. ஓடிநில சிஞ்சோ, பறமுல, வியாங்கொட   | 2 1 35.45             |
| 45         | பொன்னுவ ரங்குளம் வெல                       | நெல்வயல்  | கே. முதலிஹாமி அல்லது கே. றனஹாமி, பொன்னுவ ரங்குளம்   | 0 1 8.43              |
| 46         | ஷே   | நெல்வயல், 60 வருஷ 6 தென்னையும், 15 வருஷ ஒரு வேம்பும் உள்ளது   | பீ. எசு. மரக்காயா, பீ. ஓ, 23, டபிள்யூ. பியதாச, நெயிலவே ரவுண, அனுராத்தபுரம்  | 1 3 1.50              |
| 47         | ஷே   | நெல்வயல் 35 வருஷ 13 தென்னையுள்ளது   | கே. முதலிஹாமி அல்லது கே. றனஹாமி, பொன்னுவ ரங்குளம்   | 0 1 30.38             |
| 48         | ஷே   | நெல்வயல், 30 வருஷ 4 தென்னையுள்ளது   | பீ. எசு. மரக்காயா, பீ. ஓ. 23, கே. பீ. மீராமொஹிதீன், எசு.மல்தான, பொன்னுவரங்குளம்   | 0 2 27.57             |
| 49         | ஷே   | நெல்வயல், 45 வருஷ 6 தென்னையும், 40 வருஷ ஒரு மாவும், 3 வருஷ 3 கமுக்கும், 15 வருஷ ஒரு வேம்புமுள்ளது   | என. றனது மொகமது, பொன்னுவரங்குளம்  | 0 1 21.71             |
| 50         | பொன்னுவரங்குளம் வத்த                       | 15-35 வருஷ தென்னந தோட்டம், 15-30 வருஷ 10 பலா, ஒரு ராப்பலா, ஒரு பிலிங், 3 நாரததை, 4 மா, 2 கமுக்கும், ஒரு ஓட்டு மண் வீடு, ஒரு கல் கிணறுமுள்ளது  | ஜே. ஏ. ஜேயில அபு, பொன்னுவரங்குளம்   | 0 1 18.89             |
| 51         | ஷே   | 45 வருஷ தென்னந தோட்டம், 25-45 வருஷ 10 பலாவும், 6 மா, 9 கமுக்கும், 4 எலுமிச்சை, ஒரு கரத்தை பாத்தையும், 5 வருஷ 10 கமுக்கும், ஒரு மண் கூரை வீடுமுள்ளது   | என. நயினு மொகமது, பொன்னுவரங்குளம்   | 0 3 2.86              |
| 52         | ஷே   | 35 வருஷ தென்னந தோட்டம், 15-25 வருஷ ஒரு மா, 2 எலுமிச்சை, ஒரு தோடை, ஒரு மாதூளை 3 பலா, 2 முந்திரி, ஒரு புளி, 4 வேம்பும், ஒரு மண் கூரை வீடு, ஒரு கறகிணறும், ஒரு கட்டப்பபாத வீடுமுள்ளது  | எம். டபிள்யூ. விலியம் சில்வா, நெயிலவே ரவுண, அனுராத்தபுரம்   | 0 2 16.10             |
| 53         | ஷே   | 15 வருஷ தென்னந தோட்டம், 15-45 வருஷ 2 பலா, 3 மா, 2 விலவம், ஒரு பனையும், 1-6 வருஷ ஒரு தோடையும், ஒரு கூரை மண் வீடுமுள்ளது  | கே. விடினா, பொன்னுவரங்குளம்   | 0 0 30.64             |
| 54         | ஷே   | 35 வருஷ தென்னந தோட்டம், 15-35 வருஷ 2 மா, 3 பலா, 2 வேம்பு, 7 எலுமிச்சை, 11 தோடை, ஒரு விலவமரமும், ஒரு மண் கூரைவீடுமுள்ளது   | ரங்கசாமி சின்னையாவும், ரங்கசாமி பாபுவும், பசுவக் குளம், அனுராத்தபுரம்   | 0 2 10.85             |
| 105        | எல்பொடகலே                                  | கடைசிக கிராமப்பதது இல : 523. செனையும், தண்ணீர் குண்டு (பகுதி), பாதைகள், கால்பாதைகள், தோட்டங்கள், 2-8 வருஷ 6 தெனையும், 25 வருஷ ஒரு தெனீ, ஒரு மாவும், 20 வருஷ ஒரு ஹலமிலையும், 2-5 வருஷ 9 எலுமிச்சை, 5 தோடை, 6 மா, 4 பலாவும், 11 மண் கூரை வீடுகளும், 2 கூரை ஓலை சுவா வீடுகளும், 4 கறகிணறுகளும், 6 கட்டப்பபாத கிணறுகளும் உள்ளது | கிராமம்—நுவரவெல<br>பீ. பி. நத்தவத்த, தம்பன வளவு, கல்கெதற (ஒரு மண் வீடு, ஒரு கறகிணறும், கட்டினது, கே. சீராங்கன், ஒரு கறகிணறும், ஒரு மண் வீடு கட்டினதும், 2-5 வருஷ 7 எலுமிச்சை, 5 தோடை, 5 மா, 4 பலா நடடதும், ஏ ஜேமல, 2 மண் வீடுகள் கட்டினது, நாறங்கொட்டுவே கெதற கிறிஹாமி, ஒரு மண் வீடு, ஒரு கட்டப்பபாத கிணறு கட்டினதும், ஆர். பெருமாள், ஒரு மண் வீடு கட்டினதும், 3 வருஷ ஒரு தெனீ நடடதும் நாறங்கொட்டுகெதற புசும்பா, ஒரு கூரை ஓலை சுவா வீடு, ஒரு கறகிணறு கட்டினதும், 2 தெனீ நடடதும், ஆர். நாறயணன், ஒரு கூரை ஓலை சுவா வீடு, ஒரு கல்கிணறும், ஒரு மண் கூரை வீடு கட்டினதும், 3-8 வருஷ 2 தெனையும், 5 வருஷ ஒரு எலுமிச்சையும், 3 வருஷ ஒரு மாவும் நடடது. வீ நாறயணன், 2 கட்டப்பபாத கிணறுகள் கட்டினதும், ஒரு மண் கூரை வீடு கட்டினதும், எம். ராமசாமி, ஒரு கட்டப்பபாத கிணறு கட்டினதும், 3 வருஷ ஒரு தெனையும், 5 வருஷ ஒரு எலுமிச்சையும், 20 வருஷ ஒரு ஹலமிலையும், 25 வருஷ ஒரு மா, ஒரு தெனீ நடடதும், பி. குசை, ஒரு கட்டப்பபாத கிணறு கட்டினதும், ஒரு மண் கூரை வீடு கட்டினதும், ஏ. ஜயாச்சாமி, ஒரு மண் கூரைவீடு கட்டினது, உரித்தாளரின் பீ. பி. நத்தவத்த) | 29 0 38.88            |
| 106        | ஷே   | வறநின ஆறு   | பீ. பி. நத்தவத்த, தம்பன வளவு, கல்கெதற   | 0 2 14.68             |
| 107        | ஷே   | கல்கெதறின் பகுதியும் 15-20 வருஷ தென்னந தோட்டங்களும் (2 துண்டுகள்) தோட்டங்களும், (2 துண்டுகள்), 20 வருஷ 8 தெனையும், 15 வருஷ ஒரு பலாவும், 8-10 வருஷ சில முருங்கையும், ஒரு மண் கூரையும் செனையும் உள்ளது  | கே. பீ. புலாங்குளம், புலாங்குளம் வளவு, நுவரவெல, (மண் கூரை வீடு கட்டினது பீ. எசு. பொடிசிஞ்சோ, மேற்பாத்த பமுணுகம் ஹோட்டல், டிசான் ரோட், நுவரவெல)  | 44 1 38.28            |
| 108        | ஷே   | செனையும், 5 தென்னந தோட்டமும், (10-20 வருஷ 10-15 வருஷ 10 பலாவும், 20 வருஷ ஒரு தெனையும், 10-15 வருஷ 4 மாவும், 5-10 வருஷ ஒரு தோடை, 5 எலுமிச்சை, 6 வருஷ ஒரு விலவம், 12 வருஷ 12 முந்திரிகையும், 3 கூரை மண்வீடுகளுமுள்ளது   | டக்டர். ஏ. புலங்குளம், குருணாகல் ரோட், அனுராத்தபுரம்  | 23 0 15.92            |
| 8          | வன்னியங்குளம் ஹேன                          | கடைசிக கிராமப்பதது இல : 259. செனையும், 30 வருஷ தென்னந தோட்டமும், 20-30 வருஷ 5 மா, 7 வேம்பும், 20-25 வருஷ 36 பனையும், 15 வருஷ 2 பூவரசும், ஒரு இடிநத தேவாலயமும் உள்ளது  | பீ. பி. வேற்கம், கடைசிகலவ, மின்பே, கே. தேவித சிஞ்சோ, அல்கிறியா, ஏ. "பி.பொக" கண்டி, ஏ. ஜேமல அபபுறாமி, கூட்டம் பொக்கிண, அனுராத்தபுரம், கே. பீ. புலங்குளம், திசாவெல, அனுராத்தபுரம்   | 4 2 30.55             |
| 9          | வன்னியங்குளம் வத்த                         | 30 வருஷ தென்னந தோட்டம், 20 வருஷ 2 பூவரசும், 15-30 வருஷ 8 பனையுமுள்ளது   | ஷே  | 0 2 11.03             |

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமையுமடி காணி எடுத்துக்கொள்வதற்கான சட்டத்தினது (203 ம அடிகாரம்) 5 ம பிரிவினா ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி கனம் காணி விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதிபலிப்பை விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரரமூலமாய் 1950 ம (பெப்ரவரி) மாத மீதம் 13, 14, 16, 17 ந தேதிகளினன்று ஒவ்வொருவநாளும் காலை 10 மணிக்கு அனுராதபுரக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநடைகளினது தலைமையையும் அவவுடநடைகளுக்காய தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

அனுராதபுரக் கச்சேரி,

1950 ம (ஆ) (ஜனவரி) தைமீ 9 ந ௨.

பி. சி. சிவவா,

உதவி அரசாட்சி ஏசனாடு

பலங்கொட பொலிசாருக்கு நீடுகள் கடவுதற்கு எனனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லும்படி காணியை, அ. ச. தாவது

பிரதமபட்டின இல A 600 குறிச்சி—பலங்கொட.

விசாலம்.

அனுக் காணியின் பெயர்

பிரபம்.

உரித்தாளியின் பெயர்

எ. றா. ப.

1 மணலாறுமற்றேக்கொடவததை அல்லது கலெவதனை தென்னந்தோட்டம் ரி வேலுப்பினன், பலங்கொட 1 0 9 83

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமையுமடி (203 ம பகுதி) காணி எடுத்துக்கொள்வதற்கான சட்டத்தினது 5 ம பிரிவினா ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரி கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதிபலிப்பை விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகாரரமூலமாய் 1950 ம (பெப்ரவரி) மாத மீதம் 6 ந தேதியினன்று காலை 10 மணிக்கு இரத்தினபுரிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தலைமையையும் அவவுடநடைகளுக்காய தாம் சாதிகரும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இரத்தினபுரிக் கச்சேரி,

1950 ம (ஆ) (ஜனவரி) தைமீ 7 ந ௨.

ஜி. எஸ். டி. சிவசுந்தரன்,

அரசாட்சி ஏசனாடு.

**காணி மீட்டற் சட்டம்.**

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

மாத்தளை டிஸ்திரிக் உதவி மாசாண் அதிபர் டி. சி. பி. எஸ் என்புள்ளதாய்க் கூடிய நான்—

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனைத்தொடர்ந்து அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொடுக்கின்ற நிரணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோதனைகளுக்கும் நஷ்ட சட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அளிக்கப்பட வேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணிகளில் சோதனையுடைய சகலரும் மாத்தளைக் கச்சேரியில் 1950 ம ஆண்டு (பெப்ரவரி) மாத மீதம் 13 ந திகதியன்று முற்பகல் 10.30 மணிக் நேரமுகமாய் அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்து அத்தகைய காணிகளில் அவரவர்களுய சோதனைகளையும் அத்தகைய சோதனைகளுக்காய நஷ்ட சட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும்;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாபடி இதனால் பரிசுக் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

மாத்தளைக் கச்சேரி,

1950 ம (ஆ) (ஜனவரி) தைமீ 7 ந ௨.

ஆர். உ. பி. பென்னெட்,

உதவி மாசாண் அதிபர்.

அட்டவணை

ஆரம்பபட்ட இல A 1,503 கிராமம்—படிக்கல்சுவல்

விசாலம்.

அனுக் காணியின் பெயர்

பிரபம்

சோதனைக் கேட்பவரின் பெயர்

எ. றா. ப.

| அனுக் காணியின் பெயர்                   | வயது  | சோதனைக் கேட்பவரின் பெயர்   | விசாலம். |
|--|---|--|----------|
| 1 கம்பறன்கொடமுல்லைமடபுர அலு அடபொலிவேளை | 15-20 வயதுள்ள நபர்களுக்கு 30 வயதுள்ள கொக்கோவும், நெல்வயலும்                       | பி. சி. எஸ் தேவிரிஸ் சிவராஜாபிள்ளை, முல்லை   | 1 1 13   |
| 2 அலு அம்பெகாவேளை                      | 30 வயதுள்ள தேயிலையும், நப்பரும் கொக்கோவும், அதோடு நெல்வயலும், ஒரு கட்டமும்கொண்டது | செய்   | 1 3 21   |
| 3 செ                                   | 30 வயதுள்ள தேயிலையும் நெல்வயலும்  | மேற்படியும், அதோடு எம் எ அலிம் சாசிபு, 256, திரிகோணமலை வீதி, மாத்தளையும் உரித்திருப்பவர்க்க கொள்கிறார் | 0 1 36   |

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

அம்பாந்தோட்டை உதவி மாசாண் அதிபர், எ. பி. எஸ் என்புள்ளதாய்க் கூடிய நான்—

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதனைத்தொடர்ந்து அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொடுக்கின்ற நிரணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும்;
- (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோதனைகளுக்கும் நஷ்ட சட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்;
- (3) அத்தகைய காணியில் சோதனையுடைய சகலரும் பெலியத்த பொலிஸ் டிவிஷனில் 1950 ம (பெப்ரவரி) மாத மீதம் 11 ந திகதியன்று முற்பகல் 11.30 மணிக் நேரமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமூகமளித்து அத்தகைய காணிகளில் அவரவர்களுய சோதனைகளையும் அத்தகைய சோதனைகளுக்காய நஷ்ட சட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்க வேண்டுமென்றும்;

காணி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவினாபடி இதனால் பரிசுக் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

அம்பாந்தோட்டைக் கச்சேரி,

1950 ம (ஆ) (ஜனவரி) தைமீ 4 ந ௨.

எ. பி. எஸ் என்புள்ளதாய்க்,

உதவி மாசாண் அதிபர்

அட்டவணை

உபபட்ட இல 6, கண்டிக் கிராமம். இல 263 கிராமம்—பள்ளத்தற

விசாலம்.

அனுக் காணியின் பெயர்

பிரபம்

சோதனைக் கேட்பவரின் பெயர்

எ. றா. ப.

514 புஞ்சிக்குழுக்கொற்றேவ, புஞ்சிக்குழுக்கூற 30 வருஷஞ்சென்ற தென்னந்தோட்டம் கொட டாப்ளின் றுனசினுற, பள்ளத்தற 4 3 16

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம் பிரிவினாபடி காணிக் கொமிஷனார் எமக்கு அளித்த அதிகாரத்தின்கீழ் ஒழுகும் அட்டமெல் மாகாண அபிப்பா வில்பிாட ஹென்றி ஸ்டா ஆசிய நான—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கீழ் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனார் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணிகளைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
  - (2) அத்தகைய காணிகளில் உள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ;
  - (3) அத்தகைய காணிகளில் சோந்தையுடைய சகலரும் மாறாவினாலுள்ள பிரிவுக் காரியாதிகாரி கந்தோரில் 1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 10 ந் திகழியன்று முற்பகல் 10 மணிக்கு நோடுக்காய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்த அத்தகைய காணிகளில் அவரவாக்குரிய சோந்தையையும் அத்தகைய சோந்தைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ;
- காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாபடி இததால் பரிசுடக் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

1949 ம் ஆண்டு (நொவெம்பர்) மாதத்தினை 10 ந் உ.

டபிளவு எச். ஸ்டா, அட்டமெல் மாகாண அபிப்பா.

| அட்டவணை  |                  | அட்டவணை                           |             |
|--|------------------|-----------------------------------|-------------|
| 457 ம் ஹோம் கடைபொருத்துக்கு 2 வது இல அனுப்பப்பட்ட ரோமம்—நுகவெல்                                    | விசாலம்          | விசாலம்                           |             |
| அண்ணல் காணியின் பெயர்  | விபரம்.          | சோந்தை கேட்பவரின் பெயர்.          | ஏ. ஸ்டா. ப. |
| 152 கழு அம்பகாவறேன், கழு அம்பகாவறேன், கழு அம்பகாவறேன், தென்கை அல்லவ, நுகவெல், கலத்தி ஆராய்ச்சிலாகே | வில்லியம் 13 0 7 | சிகுரோவும், அல்லவ நறுமணக்காராலாகே | புருசி      |
| 153 ஹெ   | 0 2 14           | பண்டாவும்                         |             |
| 154 ஹெ   | 0 2 18           |                                   |             |
| 155 ஹெ   | 0 0 27           |                                   |             |
| 156 ஹெ   | 0 0 8            |                                   |             |
| 157 ஹெ   | 0 0 11           |                                   |             |
| 158 ஹெ   | 0 0 5            |                                   |             |

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம் பிரிவினாபடி காணிக் கொமிஷனார் எமக்கு அளித்த அதிகாரத்தின்கீழ் ஒழுகும் அட்டமெல் மாகாண அபிப்பா வில்பிாட ஹென்றி ஸ்டா ஆசிய நான—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கீழ் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனார் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
  - (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ;
  - (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் மாறாவினாலுள்ள பிரிவுக் காரியாதிகாரி கந்தோரில் 1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 22 ந் தேதியிலன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு நோடுக்காய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்த அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தையையும் அத்தகைய சோந்தைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ;
- காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாபடி இததால் பரிசுடக் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக், 1950 ம் ஆண்டு (ஜனவரி) தைம் 6 ந் உ.

ஆ. அருளபிரகாசம், உதவி அரசாட்சி ஏசுண்டு.

| அட்டவணை                                       |   | அட்டவணை            |             |
|---|---|--------------------|-------------|
| ஆரம்பப்பட்டது இல. A 1,011 குறிச்சி—ஏற்றியாவல் | விசாலம்   | விசாலம்            |             |
| அண்ணல் காணியின் பெயர்                         | விபரம்  | உரித்தாளரின் பெயர் | ஏ. ஸ்டா. ப. |
| 1 பீகாவறேன்                                   | தற்காலீகமான கட்டிடங்களும், ஓர் மணியின்றும், சீமெந்து டொன் அலோசியலை ஹெய்க்கொடி, டங்கொறறுவா |                    | 6 0 13      |
| 2 பீகாவறேன்                                   | தென்னந் தோட்டம்   | ஹெ                 | 0 3 17      |

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக காணியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் 2 (3) ம் பிரிவினாபடி காணிக் கொமிஷனார் எமக்கு அளித்த அதிகாரத்தின்கீழ் ஒழுகும் அட்டமெல் மாகாண அபிப்பா வில்பிாட ஹென்றி ஸ்டா ஆசிய நான—

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன்கீழ் அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனக் காணிக் கொமிஷனார் நிர்ணயித்திருக்கின்றனரென்றும் குறித்த காணியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனரென்றும் ;
  - (2) அத்தகைய காணியிலுள்ள சகல சோந்தைகளுக்கும் நஷ்ட ஈட்டுக்காய விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட்ட வேண்டுமென்றும் ;
  - (3) அத்தகைய காணியில் சோந்தையுடைய சகலரும் மாறாவினாலுள்ள பிரிவுக் காரியாதிகாரி கந்தோரில் 1950 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 22 ந் தேதியிலன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு நோடுக்காய அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னர் சமூகமளித்த அத்தகைய காணியில் அவரவாக்குரிய சோந்தையையும் அத்தகைய சோந்தைகளுக்காய நஷ்ட ஈட்டின் தொகையையும் விவரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ;
- காணி பெறுதற் சட்டத்தின் 6 ம் பிரிவினாபடி இததால் பரிசுடக் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக், 1950 ம் ஆண்டு (ஜனவரி) தைம் 6 ந் உ.

ஆ. அருளபிரகாசம், உதவி அரசாட்சி ஏசுண்டு.

| அட்டவணை                                      |   | அட்டவணை                  |                   |
|--|---|--------------------------|-------------------|
| ஆரம்பப்பட்டது இல. A 1,010. குறிச்சி—யகதெசாவ. | விசாலம்.  | விசாலம்.                 |                   |
| அண்ணல் காணியின் பெயர்.                       | விபரம்.   | சோந்தை கேட்பவரின் பெயர். | ஏ. ஸ்டா. ப.       |
| 1 கோங்காவறேன்                                | செங்கல்லால் கட்டிய சிவரும், தென்கோலையால் வேயந்த கூரையுமுடைய ஓர் தற் கே. பி. புதுசுப்புறாமி, 3 2 4 |                          | யகதெசாவ, லுணுவிலை |
|  | காலிகமான வீறும், மட்சிவருடைய தென்கோலையால் வேயந்த கூரையுமுடைய தற்                                  |                          |                   |
|  | காலிகமான சமையலறையும், சிவரற் தென்கோலையால் வேயந்த கூரையுமுடைய                                      |                          |                   |
|  | தற்காலீகமான ஓர் வண்டில் குடிசையும் கல்லால் கட்டிய சிவரும் கூரையுமுடைய                             |                          |                   |
|  | நிலையமான மல்கலக்கூடமும் கட்டப்பட்ட இன்றும் அடங்கிய ஓர் தென்னந்தோட்டம்                             |                          |                   |

1942 ம ஆண்டின் 61 ம இலக்க கானி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காக கானியைப் பெற்றுக்கொள்வதற்கான அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்க கானி மீட்டர் சட்டத்தின் 2 (3) ம பிரிவிப்படி காலிக் கொமிஷனா எமக்கு அளித்த அதிகாரத்தின் கீழ் ஒழும அறமும அருளப்பகாசம் புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக் உதவி மாகாண அபிபா ஆசிய நால்—

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க கானி மீட்டர் சட்டத்தின் நோக்கங்களுக்காக இன்னகற் பு அடவீணையில் விவரிக்கப்பட்ட கானி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனக் காலிக் கொமிஷனா நிர்ணயித்திருக்கிறதென்றொழும . குறித்த கானியைப் பெற்றுக்கொள்ள அரசினர் உத்தேசித்திருக்கின்றனவென்றும் .

(2) அத்தகைய கானியிலுள்ள சகல் சோநடைகளுக்கும் நஷ்ட ஈடுக்காய் விண்ணப்பங்கள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் ,

(3) அத்தகைய கானியில் சோநடையடைய சகலரும் சிலாபத்திலுள்ள உணவுப் கூட்டுப்பாட்டுக் கந்தேரில் 1950 ம ஆண்டு (பெப்ரவரி) மாத மாதம் 22 ந திகதியன்று புத்தளமே மிறபகல் 2 30 மணிக் கு நோமுகமாக அல்லது பிரதிநிதிமூலம் எமக்கு முன்னா சமுகமளித்தது, அத்தகைய கானியில் அவரவர்களுள் சோநடைகளையும், அத்தகைய சோநடைகளுக்காய் நஷ்ட ஈட்டின் தொகையையும் விபரங்களையும் கொடுக்கவேண்டுமென்றும் ,

கானி பெறுதற் சட்டத்தின் 6 ம பிரிவிப்படி இத்தகல் பகிரங்க அறிவித்தல் கொடுக்கின்றேன

புத்தளம்-சிலாபம் டிஸ்திரிக்,  
1950 ம மூல (ஜனவரி) தைமீ 9 க உ.

ஆ அருளப்பகாசம்,  
உதவி அகாட்சி எசனடு.

அடவீணை.

அடவீணை இல : A 1,024. குறிச்சி—மையாவை

கிராமம்.

| நாண். | கானியின் பெயர் | விபரம்   | சோநடை கேட்பவரின் பெயர்.  | எ. ரூ. ப. |
|-------|----------------|----------|--|-----------|
| 1     | கெதர்லகருமபுற  | நெல்லயல் | எச எம் பீ. அபபுறாமி, விவாகப் பதிவுகாரன், மையாவை, பத்தலுடியா, ராஜகடலுல            | 0 1 28    |
| 2     | கலிண்டருமபுற   | நெல்லயல் | எச எம். பீ அபபுறாமி, விவாகப் பதிவுகாரன், மையாவை, பத்தலுடியா, ராஜகடலுல            | 0 2 38    |
| 3     | கலிண்டருமபுற   | நெல்லயல் | இராஜா உரிமையை வாய்வை பத்தலுடியா, ராஜகடலுல, எ எம் சவுத்தேராவில் சின்கோ எ திராகலுல | 0 1 36    |